

# أحكام الجنائز وما يتعلّق بها ஜனாஸார பற்றிய சட்டங்களும் அதனோடு தொடர்புடைய அம்சங்களும்

إعداد :  
محمد الياس آدم

التاميلية

ஜனாஸா பற்றிய சட்டங்களும்  
அதனோடு தொடர்புள்ள  
அம்சங்களும்

## أحكام الجنائز

تاميلي

தொகுப்பும், மொழ் பெயர்ப்பும் :  
(முஹம்மத் இல்யாஸ் (நஸீம்))

**மூற்பார்வை:** இஸ்லாமிய அறைகளுக்கான அவசர், சானி அரியீயா  
**வெளியீடு:** அதைப்பு வழிகாட்டுக்கான கூட்டுறவு மையம், சுல்தானா, ரியாத், ரவதி அரியீயா.

الـ (ح) المكتب التعاوني للدعوة والإرشاد بسلطنة ، ١٤٣٣ هـ

فهرسة مكتبة الملك فهد الوطنية أثناء النشر

ادم ، محمد الياس

أحكام الجنائز وما يتعلق بها / تاميلي / محمد الياس

ادم - الرياض ، ١٤٢٢ هـ

١٨٨ ص : ١٢ × ١٧ سم

ردمك : ٩٧٨-٩٩٦٠-٨٧١-٣٩-٤

١- الجنائز ٢- الأحكام الشرعية أ- العنوان

١٤٢٢/٨٥٢٠ ديوبي ٢٥٢، ٩

رقم الإيداع: ١٤٣٣/٨٥٢٠


ردمك: ٩٧٨-٩٩٦٠-٨٧١-٣٩-٤

## பொருளடக்கம்

முன்னுரை.....	1
<b>மரணம் பற்றி கிள்ளாம் .....</b>	<b>4</b>
‘எக்ரத்துஸ் மஹ்து’ எனும் மரண அவஸ்தது.....	16
நோயாளியைத் தரிசீத்தல்.....	20
நோயற்றவர்களுக்கு மருந்து செய்தல்.....	24
வீலக்கப்பட்டவற்றைக் கொண்டு மருந்து செய்தல்.....	24
தாயத்துக் கட்டுதல்.....	27
மரண வேளையில் இருப்பவருடன் நடந்து கொள்வதெப்படி?.....	28
தனக்கு மரணம் வர வேண்டுமெனப் புலம்புதல்.....	31
மரணத் தறுவாயில் இருப்பவருடைய வளிய்யத்.....	33
மரணீத்தவருக்கு அவரைச் சூழ உள்ளோர் முதலீல் செய்ய வேண்டியவை .....	35
கடன்பட்ட நிலையில் மரணீப்பவரின் நிலை.....	38
மரணீத்தவரின் உறவினர் செய்யக் கூடாதுவை. ....	41
உயிர்களைத் தீயீலிட்டு எரிக்கக் கூடாது. ....	46
மரணீத்தவர் பற்றி மக்கள் நல்லது கூறல் .....	46
மரணீத்தோரைத் தூற்றாதீர்கள்!.....	49

ஜனாஸா பற்றிய சட்டங்களும், அதற்காக நாம் செய்ய வேண்டிய கடமைகளும்.....	50
குளிப்பாட்டுவோர்க்குக் கிடைக்கும் உயரீப் நன்மைகள்.....	51
ஜனாஸாவைக் குளிப்பாட்ட முன் கவனிக்க வேண்டியவை ....	51
ஜனாஸாவைக் கபனிடும் போது கவனிக்க வேண்டியவை.....	60
ஜனாஸாவைச் சமந்து செல்லலும், அதனைப் பீன் தொடர்தலும்.....	65
ஜனாஸாவைத் தொழு வைத்தல்.....	84
இவர்கள் மீதும் ஜனாஸாத் தொழுகை நடாத்தலாம்.....	75
முனாபீக்குகள் எனும் நயவஞ்சகர்கள்.....	81
ஜனாஸாத் தொழுகையை எவ்வாறு நிறைவேற்ற வேண்டும்? .....	84
மக்பராவில் ஜனாஸாத் தொழுகையை நிறைவேற்றுதல் .....	91
ஜனாஸாவை அடக்கம் செய்தலும், அதனோடு தொடர்புள்ள வீடயங்களும்.....	95
ஜனாஸாவை இரவில் அடக்கம் செய்தல்.....	103
அடக்கல்லவத்தில் உபதேசம் செய்தல்.....	105
ஜனாஸாவின் உறவினர்களுக்கு ஆறுதல் கூறுதல் .....	109
முஸ்லிம்களின் குழந்தைகள் இறந்து வீட்டால்.....	111
இணைவைப்போரின் குழந்தைகள்... .....	112
கப்ருகளை ஸியாரத் செய்தல் .....	118

பெண்களும், கப்ர் ஸியாறுத்தும்.....	120
கப்ருகளைத் தரீசீக்கும் போது ஏற்படும் மார்க்கத்தீற்கு முரணான சீல வீடயங்கள் .....	125
கப்ருகளை வணக்கல்லமாக ஆக்கிக் கொள்ளல்.....	129
கணவனை இழந்த ஒரு பெண்ணுக்குரீப் சட்டங்கள் ....	134
இத்தா எவ்வாறு அனுஷ்டிக்க வேண்டும்? .....	111
ஐனாஸாவுக்குப் பயனளிக்கக் கூடிய நற்கீரியைகள்.....	138
ஒரு மு:மினைச் சென்றடையக் கூடிய நற்கருமங்கள்.....	138
வயிற்றில் குழந்தையுடன் மரணீக்கும் தாய்.....	149
ஒருவனீன் இறுதி முடிவு நல்லதாக அமைவதற்குரீப் அடையாளங்கள் .....	152
கப்ர் எனப்படும் மண்ணை வாழ்வு பற்றி.....	160
நரக வேதனையீன் கொடுரம்.....	166
தவ்பாவீன் அவசீயமும், முக்கீயத்துவமும்.....	171
ஒருவனீன் இறுதி முடிவு மோசமானதாக அமைவதற் குரீப் காரணீகள்.....	176
 <u>ஒஷாத்துணை நூல்கள்.....</u>	177



## முன்னுரை

மனீதர்களுட்பட அனைத்து ஜீவராசீகளையும் படைத்த ஒரே இறைவனான அல்லாஹ் மிகவும் உயர்ந்தவன். வாழ வையும், மரணத்தையும் மனீதர்களைப் பரீட்சீப்பதற்காகவே படைத்த அந்த அல்லாஹ் வுக்கே புகழுனைத்தும். இறுதித் தூதராகவும், மனீதர்களுக்கு வழிகாட்டியாகவும் அல்லாஹ் வால் தேர்ந்தெடுக்கப்பட்ட நூபி முஹம்மத் (ஸல்) அவர்கள் மீதும், அவர்களைச் சார்ந்த அனைவர் மீதும் என்றென்றும் ஸலவாத்தும், ஸலாமும் உண்டாவதாக!

‘ஜனாஸா பற்றிய மார்க்க வீளக்கங்களும், அதனோடு தொடர்புள்ள வீடியங்களும்’ எனும் இந்நால் வெளிப்பார் வைக்கு, ஜனாஸா பற்றிய சட்டங்களை மாத்தீரம் குறிப்பிடு கிண்றதோ என ஆரம்பத்தில் ஒருவர் கற்பனை பண்ண வாம். எனினும், அது அவ்வாறன்று ஆரம்பத்திலிருந்து இறுதிவரை இந்நாலை வாசீக்கும் ஒருவர், அது எந்தள வுக்கு வீரிவானது, என்பதை இலகுவீல் புரிந்து கொள்வார். ஏனெனில், தலைப்பை நோக்கும் போது, சுருக்கமானது போன்று தென்பட்டாலும், அது ஜனாஸா பற்றி மாத்தீரம் குறிப்பிடாமல், அதனோடு தொடர்புள்ள பல்வேறுபட்ட வீடியங்களையும் எமக்குத் தெளிவு படித்துவதைப் புரிந்து கொள்ளலாம்.

மரணீத்து வீட்டு ஒரு முஸ்லிமை ‘ஜனாஸா’ என்ற பதம் குறிக்கீர்த்து. அத்தோடு, மரணம் பற்றிய இல்லாமியக் கண் யோட்டம், ‘ஸக்ரத்துல் மவ்த்’ எனும் மரண அவஸ்த்தை, ஒரு முஸ்லிம் நோய்வாய்ப் படல், நோயாளியை நலம் வீஷார்த்தல், மரணத்தீர்க்கு முன்னர் அவன் தன்னை

வீஷார்த்தல், மரணத்தீற்கு முன்னர் அவன் தன்னை எவ்வாறு தயார் படித்தீக் கொள்ள வேண்டும், மரணத்து பின்னர் அவனுக்கு நாம் மேற்கொள்ள வேண்டிய குளிப் பாட்டுதல், கபன்டல், தொழு வைத்தல், அடக்கம் செய்தல் போன்ற கடமைகள், அடக்கம் செய்த பீன்னர், அவனது உறவினர்களால் அவனுக்கு மேற்கொள்ளப் படவேண்டிய வீட்யங்கள், 'த.ஸீயா' எனும் ஆறுதல் கூறுவது பற்றிய சட்டங்கள், அடக்கல்லதலங்களோடு தொடர்புள்ள சட்ட வீளக்கங்கள், கப்ருக்களைத் தரிசீக்கும் போது நாம் செய்ய வேண்டிய மற்றும் செய்யக் கூடாத வீட்யங்கள், கணவனை இழந்த ஒரு பெண்ணின் இத்தா எவ்வாறு அமைய வேண்டும், ஜனாஸாவை அடக்கம் செய்த பீன்னர் அதனைச் சென்றடையும் நற்கிரையைகள், ஒரு மனீதனைன் இறுதி முடிவு நல்லதாக அமைவதற்குரிய அடையாளங்கள், சீலரின் இறுதி முடிவு தீயதாக அமைவதற்குரிய காரணங்கள், மண்ணைரா வாழ்வு, நரகீன் கொடுரும், தவ்பாவீன் அவசியமும், முக்கியத்துவமும் போன்ற பல் வேறுபட்ட வீட்யங்கள் பற்றியும் தகுந்த ஆதாரங்களுடன் இந்நால் தெளிவு படித்துக்கொண்டது.

இதே தலைப்பில் ஆங்காங்கே சீல நாற்கள் தமிழில் மொழி பெயர்த்து அல்லது தொகுத்து வெளியீட்ப்பட்டிருந்தாலும், அவை யாவும் ஜனாஸா பற்றிய வீட்யங்களை மாத்தீரம் சுருக்கமாகக் குறிப்பிடுவதோடு நிறைவு பெற்று வீடுகளிற்று.

எனவே, ஜனாஸா பற்றி மாத்தீரமின்றி, அதனோடு தொடர்புள்ள பல்வேறு வீட்யங்களையும் நாம் அறிந்தீருக்க வேண்டிய அவசியம் இங்கு எமக்கு ஏற்படிக்கொண்டது. இந்த அவசீ

யத்தைக் கருத்திற் கொண்டே, பல்வேறுபட்ட மார்க்க அறிஞர்களின் அறுபு மொழியிலான நூற்கண அடிப்படை யாகக் கொண்டு, அடியேன் இந்நாலைத் தொகுத்து (தமிழில்) உங்கள் முன் சமர்ப்பித்துள்ளேன்.

எனினும், அல்லாஹ் ஒருவன் மாத்தீரமே அனைத்தீலும் பூண்த்துவம் பெற்றவன். 'மனிதர்கள், அவர்கள் எத்தகைய தரத்தினை உடையவர்களாக இருந்தாலும், தவறியூக்கக் கூடியவர்கள்' என்ற அடிப்படையில், அடியேனுக்கும் சீல வேவளை ஆங்காங்கே சீல வழி நமுவல்கள் நீகழ்ந்திருக்கலாம். அவ்வாறிருப்பீன், வாசகர்களாகீய நீங்கள் தயவு சூர்த்து அதுபற்றி எமக்கு அறியத்தந்தால், நாம் உங்களுக்கு நன்றியடையவர்களாக இருக்கும் அதே வேவளை, அடுத்த பதிப்பில் அத் தவறுகளைத் தீருத்திக் கொள்வதற் குரிய ஒரு வாய்ப்பாகவும் அது அமையும்.

நாலின் பக்கங்கள் அதீகரித்து விடும் என்ற அச்சத்தால், இந்நாலில், குர்ஆன் மற்றும் ஹதீல்களில் வரக்கூடிய சீல பிரார்த்தனைகள், மற்றும் அல்குர்ஆன் வசனங்களை அறபியீல் குறிப்பிட்டுவதைத் தவரித்துள்ளேன்.

இறுதீயாக, இந்நாலை மூகிய முறையில் வெளியிடுவதற்கு ஆலோசனைகளையும், ஒத்துழைப்புகளையும் எனக்கு வழங்கி உதவிய அனைத்து சகோதரர்களுக்கும் அடியேன் இதயபூர்வமான நன்றிகளைச் சமர்ப்பிக்கின்றேன்.

வழக்கிற தஃவானா அனீல் ஹம்து லீல்லாஹ் றப்பீல் ஆலமீன் !

என்றும் இறையருளை நாடி நிற்கும்,  
ஏ. எல். முறைம்பத் தீவியாஸ் (நல்மீ)

## மரணம் பற்றிய இஸ்லாமியக் கண்ணோட்டம்

நடக்கவோ, பேசவோ, இலகுவீல் எதனையும் உணர்ந்து கொள்ளவோ முடியாத, மீகவும் பலவீனமான தொரு நீலையீல், உலகில் பிறந்த மனீதனுக்குள் பழப் படியாக அனைத்து ஆற்றல்களையும், தீற்மைகளையும் ஏற்படுத்தி, இறுதியீல் ஆழகிய உருவீல் அவனை வாழவுமைத்த அல்லாஹுவுக்கே அனைத்துப் புகழும் உரித்தாகட்டும்। அல்லும்துவீல்லாஹ்!

உலகில் அனைத்து வல்துக்களையும் வீட உயர்வான ஒரு படைப்பாக, மனீதனை அல்லாஹு படைத்து, அவனுக்குப் பகுத்தறிவைக் கொடுத்து கொருவீத்ததோடு, ஆழகானதொரு அமைப்பையும் அவனுக்கு வழங்கி, பூமியீல் தனது பீரதீநிதியாகவும் அவனை ஆக்கியுள்ளான். இவ்வள வையும் செய்து கொடுத்த அல்லாஹுவுக்கு எந்தளவுக்கு நன்றியுள்ளவனாக, மனீதன் இருக்கின்றான், மேலும் எந்தளவுக்கு நற்கருமங்களை மேற்கொள்கின்றான், என்பதைச் சோதிப்பதற்காகவே, அவனை இவ்வுலகீல் படைத்ததாகப் பின்வரும் அல்குர்ஆன் வசனங்களில் அல்லாஹு குறிப்பிடுகின்றான் :

"الذِي خَلَقَ الْمَوْتَ وَالْحَيَاةَ لِيُبَلُّو كُمْ أَيْكُمْ أَخْسَنُ عَمَلاً"

‘உங்களில் எவர் செயல்களில் மீக்க ஆழகானவர், என் பதீல் உங்களைச் சோதிக்கும் பொருட்டே அவன் வாழ்வையும், மரணத்தையும் படைத்திருக்கின்றான்’

(அல் முல்க் 67 : 2)

"إِنَّ اللَّهَ لَذُو فَضْلٍ عَلَى النَّاسِ وَلَكُنَّ أَكْثَرَ النَّاسِ لَا يَشْكُرُونَ"

"நீச்சயமாக அல்லாஹ் மனீதர்கள் மீது பேரருள் உடையவன். எனினும் மனீதர்களில் பெரும்பாலானோர் நன்றீ செலுத்த மாட்டார்கள்'

(அல் மு:மின் - 40 : 6)

மேலும் பயம், பசி பட்டினீ மற்றும் பணம், உயிர் ஆகியவற்றில் ஏற்படும் குறைபாடு என்பவற்றைக் கொண்டு எம்மைச் சோதிப்பதாகவும், அதில் பொறுமையைக் கடைப்பிடிப்ப வர்களுக்கே நன்மாராயமும், வெற்றியும், இறையருஞும் கீட்டுமெனவும் அல்லாஹ் அல்குர்ஆனில் பிற்தோர் இடத் தல் குறிப்பிடுகின்றான்.

ஒருவனின் வாழ்வீல் ‘அல்லாஹ்-வுக்காக’ என்ற தூய எண்ணத்தோடு மேற்கொள்ளக்கூடிய அனைத்து நாற் கீரியகளும், இப்பத்த எனும் வணக்கமாகவே கருதப் படுகின்றன. எனவே, உலகில் மனீதன், வீணுக்காகப் படைக்கப் படவில்லை, ஒரு நோக்கத்தை அடிப்படையாக வைத்தே உருவாக்கப்பட்டுள்ளான், என்பதை இதனுடாக எம்மால் வீளங்கிக் கொள்ள முடிகின்றது. பீன்வரும் மறை வசனம் இதனை எமக்குத் தெளிவு படித்துகின்றது.

"أَفَحَسِيْتُمْ أَمَا خَلَقْنَاكُمْ عَبْتًا وَأَنْكُمْ إِلَيْنَا لَا تُرْجَعُونَ"

'நீச்சயமாக, நாம் உங்களைப் படைத்ததெல்லாம் வீணுக்காக என்றும், நீங்கள் நம்பிடிடம் மீண்டும் கொண்டு வரப்படமாட்டார்கள், என்றும் எண்ணீக் கொண்டிருக்கின்றார்களா?'

(அல் மு:மினுான் 23 : 115)

‘மனீதர்களையும், ஜின்களையும் என்னை வணங்குவதற் காகவேயன்றீ நான் படைக்கவீல்லை’ என்று பிறிதோர் இடத்தீல் அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.

எனினும் மனீதன், தான் படைக்கப்பட்ட இந்த உன்னத மான நூக்கத்தை மறந்து, தான் செல்ல வேண்டி இருக்கின்ற நீண்ட பயணத்தீர்க்குத் தேவையான கட்டுச் சாதனங்களைத் தயார்படுத்தீக் கொள்வதையும் கவனத்தீர் கொள்ளாமல், நீறந்தற்றமற்ற, அற்ப உலக இன்பங்களிலும், மாயைகளிலும் தீரைத்தீருக்கின்றான்.

அத்தோடு அவன், ‘தன்னனப் படைத்த தனது ஏழையான னாகீய, அல்லாஹ்வுக்கு மாத்தீரமே அடிமை’ என்பதையும் மறந்து, தனது மனோ இச்சைகளுக்கு அடிமையாகி வீட்டான். உலகம் வெறுமனை நீண்ட பயணத்தீன் போது களைப்பை ஆற்றிக் கொள்வதற்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு சத்தீரம் போன்றது, என்பதையும் அவன் நீரைவீற் கொள்ள வீல்லை. சதாவும் தீவற்றிற்கே வழி காட்டிக் கொண்டிருக்கும் கைத்தானீன் பீடியீல் சீக்கித் தவீக்கின்றான். ஒருபுறம் கைத்தானீனதும், மறுபுறம் உலகினதும் மாயைகளிலிருந்து தன்னனக் காத்துக் கொண்டு நலவழி பெறுவதற்காகவே, அல்லாஹ் இறைத் தூதர்களைத் தேர்ந்தெடுத்து மனீதர்கள் மத்தீயீல் அனுப்பினான்.

நபி (ஸல்) அவர்கள் இதுபற்றிப் பின்வருமாறு கூறுகின்றார்கள்:

‘எனக்கும், உலகிற்கும் என்ன தொடர்பு தான் இருக்கின்றது? தனது களைப்பை ஆற்றிக் கொள்வதற்காக, ஒரு

மர நிழலில் இருந்து வீட்டு, மீண்டும் தனது பயணத்தைத் தொடரக் கூடிய ஒரு பிரயாணியைப் போன்று தான் நான் உலகேல் இருக்கின்றேன்'

(ஸஹிஹால் ஜாமிட)

அப்துல்லாவும் இப்பு உமரைப் பார்த்து, நபி (ஸல்ல) அவர்கள், 'உலகேல் நீர் ஒரு பரதேசீயைப் போன்றோ அல்லது ஒரு வழிப்போக்கரைப் போன்றோ இருந்து கொள் வீராகி' எனக் கூறினார்கள். இதனைக் கேட்ட இப்பு உமர் (ஹலி) அவர்கள் பீன்வருமாறு கூறி வந்தார்கள் :

'நீ மாலை வேளையை அடைந்து வீட்டால், காலையை எதிர்பார்த்திராதே / காலை வேளையை அடைந்து வீட்டால், மாலையை எதிர்பார்த்திராதே / உனக்கு நோய் வருதற்கு முன், தேகாரோக்கியத்துடன் இருக்கும் போதே அதனைப் பயன் படுத்தீக்கொள் / மேலும், உனக்கு மரணம் வருவதற்கு முன்னர், உனது வாழ்நாளைப் பயன் படுத்தீக் கொள்'

(பகாரி)

மனிதனின் நிலை பற்றி அல்குர்ஜுன் பீன்வருமாறு குறிப் பிருகின்றது:

"وَلَقَدْ خَلَقْنَا الْإِنْسَانَ وَنَعْلَمُ مَا تُوَسِّعُ بِهِ نَفْسُهُ وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ إِذَا نَتَلَقَّى الْمُتَلَقِّيَانَ عَنِ اليمينِ وَعَنِ الشَّمَالِ قَعِيدٌ، مَا يَلْقِطُ مِنْ قَوْلٍ إِلَّا لَنْيَهُ رَقِيبٌ عَنِيهِ"

'நீச்சயமாக, நாம் தான் மனிதனைப் படைத்தோம். அவனது உள்ளத்தில் ஊசலாரும் (நன்மை, தீமை) பற்றியும் நாம் நன்கு அறிவோம். அவனது பீடர் (உயிர்) நரம்பை வீட் நாம் அவனுக்கு நெருக்கமாக இருக்கின்றோம். வலது பறத்தீலும், இடது

புறத்தீலும் இரு (வான) வர் அமர்ந்து (அவனது செயல்களை) எடுத்தெழுதீக் கொண்டிருக்கின்றனர். மனீதன் எதைக் கூறிய போதீலும் (அதனை எழுதக்) காத்துக் கொண்டிருக்கும் ஒரு கண்காணிப்பாளர். அவன்டம் இவ்லாமலில்லை (அவன் கூறுபவை அனைத்தும் உடலுக்குடன் பதியப் படுகின்றது)

(கா.:ப் 50 : 16-19)

அவர்களால், அவனது அனைத்து நடவடிக்கைகளும் ஒன்று விடாமல் பதியப்படுகின்றன. இறுதித் தீர்ப்பு நாளில் அல்லாவற் வீன் முன்னிலையில் இப்பதிவேரு நீச்சயமாக சமர்ப்பிக்கப் படும்.

பீன்வரும் அல் குர்ஜீன் வசனம் இதுபற்றி இவ்வாறு குறிப்பிடுகின்றது.

"قُلْ إِنَّ الْمَوْتَ الَّذِي تَفْرُونَ مِنْهُ فَإِنَّهُ مُلَاقِتُكُمْ ثُمَّ تُرْكُونَ إِلَىٰ عَالِمٍ  
الْعَيْنِ وَالشَّهَادَةِ قَيْنِينَكُمْ بِمَا كُنْתُمْ تَعْمَلُونَ"

'எந்த மரணத்தை வீட்டிரு நீங்கள் வீரண்டோருக்கின்றிருக்கலோ, நீச்சயமாக அது, உங்களை வந்தடைந்தே தீரும். பீன்னர், மறைவானவற்றையும், வெளிப்படையானவற்றையும் நன்கறிந்தவனாகிய (இறை) வனின் முன் கொண்டிரு வந்து நீறுத்தப்படுவீர்கள். அப்போது நீங்கள் செய்து கொண்டிரும் தவற்றை அவன் உங்களுக்கு அறிவிப்பான்'

(அல் ஜம்-ஆ - 62 : 8)

'இச்சைக்களை தகர்த்தெறியக்கூடிய (மரணத்) கதை அதீக மதீகமாக நீணாவு கூறுங்கள்' என நபீகளார் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

(தீர்மீதி, நஸை)

எந்த மரணத்தை வீட்டிரு மனிதன் வீரண்டோடினாலோ, அந்த மரண மயக்கம் உண்மையாகவே, அவனை வந்தடைந்து வீட்டது. மரணிக்கும் போது அவனுக்கும், மறுமைக்குமிடையில் போடப்பட்டிருந்த தீரை இத்தோடு நீக்கப்படுகின்றது. தான் மரணித்து வீட்ட பீறகு, ஒருவன் வீரும்பினாலும், வீரும்பாவீட்டாலும் ஒருபோதும் இவ் வுலகிற்குத் திருப்பி அனுப்பப் படுவதீல்ல. பின்வரும் மறைவுசனங்கள் இதனைத் தெளிவு படித்துகின்றன.

حَتَّىٰ إِذَا جَاءَ أَحَدُهُمُ الْمَوْتُ قَالَ رَبُّ ارْجِعُوهُنَّ، لَعَلَّيْ أَعْمَلُ  
صَالِحًا فِيمَا تَرَكُتْ ، كَلَّا إِنَّهَا كَلْمَةٌ هُوَ قَاتِلُهَا  
“ وَلَنْ يُؤْخَرَ اللَّهُ نَفْسًا إِذَا جَاءَ أَجَلُهَا ”

“அவர்களில் ஒருவருக்கு மரணம் வந்து வீருமானால் (அவன் தன் இரட்சகனிடம்) என் இரட்சகனோ என்னை (உலகிற்குத்) திருப்பி அனுப்பி வீரவாயாக, எனக் கூறுவான். நான் வீட்டிரு வந்த (அந்த உலகத்) தீவ் (இனி) நல்ல காரியங்களையே நான் செய்து கொண்டிருப்பேன், என்று அவன் கூறுவான். (எனினும் அது ஆகக் கூடிய காரியம்) அன்று. அவன் கூறக் கூடியது வெறும் வார்த்தையே (யன்ற வேறில்லை)’ (அல் மு:மீதுான் ٢٣ : ٩٩-١٠٠)

‘இனினும் அல்லாஹ் எந்த ஆத்மாவையும், (அதற்குரிய தவணை வந்து வீட்டால்), (அதனைப்) பீற்படுத்தவே மாட்டான்’ (அல் முனாபீகன் ٦٣ : ١١)

உலகின் பீழியீலிருந்து வீருபட்டிரு, மறுமையை நோக்கிப் பயணித்த அதாவது மரணத்தைத் தழுவீய ஒருவர், ஆவீ

வாழவத்தீவோ அல்லது வேறொருவரின் உருவீலோ ஒரு போதும் இவ்வுலகிற்குத் தீரும்பி வர முடியாது. ஏனெனில், அவனைப் படைத்த அவனது சீருஷ்டி கர்த்தாவாகீய அல்லாஹ், அவனது உயிரைத் தன்னிடம், தடுத்து நீறுத்தி வைத்துக் கொள்கின்றான். இதனைப் பின்வரும் அல்குர் ஆன் வசனம் எமக்குத் தெளிவு படித்துகின்றது.

“....எகவ மீது மரணம் வீதியாக்கப் பட்டு வீட்டதோ, அவற்றைத் தன்னிடம் நீறுத்தி வைத்துக் கொள்கின்றான்...” (39 : 42)

ஆவீகள் மற்றும் பேய், பீசாக்கள் பற்றிய கோட்பாட்டை இவ் வசனத்தீன் மூலம் இல்லாம் முற்றாக மறுத்துரைக் கின்றது.

எனவேதான், இக்குறுகீய கால எல்லைக்குள் புண்ணீய கருமங்களையும், நற்கீரியைகளையும் அதிகமதீகமாகச் சம்பாதித்துக் கொள்ள வேண்டும். தான் உலகில், அனுவள வேணும் நன்மை அல்லது தீமை எதனைச் செய்திருந்தாலும் இறுதீத் தீர்ப்பு நாளீல், அதனை நீச்சயமாக, மனிதன் கண்டு கொள்வான்.

"فَمَنْ يَعْمَلْ مِنْ قَالَ ذَرْهَ خَيْرًا يَرَهُ ، وَمَنْ يَغْمَلْ مِنْ قَالَ ذَرْهَ شَرًّا يَرَهُ "

‘எவர் ஓர் அனுவளவேணும் நன்மையைச் செய்தாரோ, அவர் (மறுமையில்) அ (தன் பய) கணக் கண்டுகொள்வார். மேலும் எவர் ஓர் அனுவளவேணும் தீமையைச் செய்தாரோ, அவரும் அது (ன் பய) கணக் கண்டு கொள்வார்’

(அல் ஜீலஜால் 99 : 7 - 8)

எனவே, நாம் அல்லாஹ்-வுடைய திருப்தியைப் பெற்ற, உண்மை முஸ்லிம்களாகவே மரணீக்க வேண்டும். எமது இறுதி முழுவும் நல்லதாக அமைய வேண்டும்.

"الَّذِينَ تَتَوَفَّاهُمُ الْمَلَائِكَةُ طَيِّبُونَ يَعْوَلُونَ سَلَامٌ عَلَيْكُمْ ادْخُلُوا الْجَنَّةَ  
بِمَا كُنْتُمْ تَعْمَلُونَ"

"அவர்கள் எத்தகையோரென்றால், நல்லவர்களாக இருக்கும் நீலையில் மலக்குகள் அவர்களுடைய உயிர்களைக் கைப்பற்றுவார்கள். அவர்களிடம் 'ஸ்லாமுன் அலைக்கும்' (உங்களுக்கு சாந்தி உண்டாவதாக) நீங்கள் செய்து கொண்டிருந்த (நல்லவர்களின்) காரணமாக, சவனபதியில் பிரவேசியுங்கள்! என்று அவர்கள் கூறுவார்கள்"

(அந் நவற்றி - 16 : 32)

மரணத்தீற்குப் பொறுப்பாக நீயீக்கப் பட்டுள்ள மலக்கு (வானவர்), மனீதனை நிறந்தர உலகீற்கு அழைத் துச் செல்வதற்கு வந்து விட்டால், அவரோடு அவன் சென்றுதான் ஆகவேண்டும். சாக்குப் போக்குச் சொல்லி ஒருபோதும் அவர்டமிருந்து எவரும் தப்பித்துவிட முடியாது. உயிர்களைக் கைப்பற்றுவதற்குரிய அனைத்து அதிகாரங்களையும் வழங்கிய பீன்னரோ அல்லாஹ் அவர்களை இவ்வையகத்தீற்கு அனுப்பி வைக்கின்றான். அதனால், அவரை எந்த ஒரு சக்தீயாலும் தடுத்து நிறுத்தி விட முடியாது.

பலரையும் பல்வேறுபட்ட இடங்களிலிருந்து, ஒரே வேகளையில் அழைத்துச் செல்லும் அளவிற்கு சக்தி பெற்ற வர். உலகில் அன்றாடம் இந்த வீடயும் நடைபெற்று வருவதை நாம் கண் கூடாகக் காண்கின்றோம்.

" قُلْ يَتَوَفَّكُمْ مَلَكُ الْمَوْتِ الَّذِي وُكِلَّ بِكُمْ ثُمَّ إِلَى رَبِّكُمْ تُرْجَعُونَ "

"ஆகவே, (நபீயே) நீர் சுறுவீராக, உங்களுக்கென நீயமனம் செய்யப் பட்டிருக்கும் 'மலக்குல் மவ்த' (ஆகீய வானவர்) தான் உங்களுடைய உயிரைக் கைப்பற்றுவார். பீங்னர், (மீண்டும் உயிர் கொடுக்கப் பட்டு) உங்கள் இரட்சகனிடமே நீங்கள் தீருப்பீக் கொண்டு வரப் படுவீர்கள்"

(அல் ஸஜ்தா - 32 : 11)

எனவே, மரணம் என்பது, இறை அத்தாட்சிகளில் மிக முக்கீயமான ஒன்றாகும். மனீதர்கள் உட்பட அனைத்து ஜீவராசீகளும் இதனைச் சுகித்தேதே தீர் வேண்டும். பீங்வரும் மறை வசனங்கள் இதனையே தெளிவு படித்துகின்றன.

" كُلُّ نَفْسٍ ذَاكِهُ الْمَوْتُ "

'ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தேதே தீரும்'

(ஆல இம்ரான் - 3 : 185)

" كُلُّ مَنْ عَلَيْهَا فَانٌ، وَيَقِنٌ وَجْهُ رَبِّكَ نُو الْجَلَلُ وَالْاَكْرَامُ ".

'பூமியின் மீதுள்ள அனைவருமே ஆழந்து போகக் கூடியவர்கள். எனினும், கண்ணியழும் பெருமையும் பொருந்திய உமது இரட்சகனின் முகம் மாத்தீரம் (ஆழியாது) நீலைத் தீருக்கும்'

(அர் ரஹ்மான் 55 : 26 – 27)

மேலும், இரு சந்தர்ப்பங்களில் ஒரு மனீதனின் ஆத்மா அல்லாஹ்-வால் கைப்பற்றப் படுகின்றது. தூங்கும் போதும், உலகை வீட்டு வீடை பெறும் போதும், அவனது ஆத்மா

உடலை விட்டும் பீர்ந்து செல்கின்றது. இது பற்றி அல் குர்ஜுன் பீன்வருமாறு குறிப்பிடுகின்றது:

"الله يَتَوَقَّى الْأَنْفُسَ حِينَ مَوْتِهَا وَالَّتِي لَمْ تَمُتْ فِي مَنَامِهَا قِيمَسِكُ التَّيْ  
قَضَى عَلَيْهَا الْمَوْتَ وَيَرْسِلُ الْأَخْرَى إِلَى أَجْلٍ مُّسَمٍ إِنْ فِي ذَلِكَ لَا يَابَاتِ  
لِقَوْمٍ يَتَفَكَّرُونَ"

'உயிர்களை, அவை மரணீக்கும் போதும், மரணீக்கா மல் நித்தீரயீல் இருக்கும் போதும் அவ்வாஹ்வே கைப் பற்றுகின்றான். எவை மீது மரணம் வீதியாக்கப் பட்டு விட்டதோ, அவற்றைத் தன்னிடம் நிறுத்தி வைத்துக் கொள்கிறான். ஏனையவற்றை, அவற்றிற்கென்று நீர்ணயீக் கப் பட்ட காலம் வரும் வரை (உயிர் வழிவதற்காக) அவன் அனுப்பி வைக்கின்றான். சீந்திப்போர்களுக்கு நீச்சயமாக இதீல் பழப்பினைகள் இருக்கின்றன'

(அல் 2ஸமார் - 39 : 42)

தூக்கத்தின் போது, மனிதனின் உயிரைக் கைப்பற்றி விட்டு, வீளிக்கும் போது அவனது உடலுக்கு, கைப்பற்றிய அந்த உயிரை மீண்டும் தீருப்பி அனுப்பாமல், தன்னிடம் அப்படியே தடுத்து வைத்துக் கொண்டு விட்டால், அவனது நிலை என்ன ஆவது? இரவீல் தூங்கச் செல்ல முன், சந்தோஷமாகத் தன் நெருங்கிய உறவினர், நண்பர்களுடன் சீரித்துக் கைதத்துக் கொண்டிருந்த அவனது உடல், காலையில் உயிர்ற்ற சடலமாகக் கிடக்கின்றது.

இதனால் தான், மனிதனுக்கு ஏற்படும் ஆழந்த தூக்கத்தைச் சீல அறிஞர்கள், 'சீரு மரணம்' என்றழைக்கின்றார்கள். இரவீல் தூங்கச் சென்ற எத்தனையோ போ,

காலையில் தமது பருக்கையில் உயிர்ற வெறும் சடல மாகக் கீடப்பதை, அன்றாடம் நாம் கேள்விப் பருகீன்றோம்.

இதனை வைத்தே, சீந்திப்பவர்களுக்கு இதில் மீகப் பெரும் பழப்பினை இருப்பதாக அல்லாஹ் குறிப்பிடுகின் ஹான். நபிகளார் (ஸல்) அவர்கள் கூட, இந்த வீடயத்தில் எமக்கு சீறந்த முன்மாதீரியாக இருந்துள்ளார்கள். இது பற்றி அவர்கள் எமக்குப் பீன்வருமாறு அறிவுறை கூறியுள்ளார்கள்:

‘உங்களில் எவ்ரேனும் தூங்குவதற்காகத் தன் பருக்கைக்குச் செல்லும் போது, அவர் தன் பருக்கையைத் தட்டி வீட்டிற்குப் பீன்வருமாறு பீரார்த்திக்க வேண்டும்:

بِاسْمِكَ رَبِّي وَضَعْتُ جَنْبِي وَبِكَ أَرْقَعْهُ ، إِنْ أَمْسَكْتَ نَفْسِي فَارْحَمْهَا  
وَإِنْ أَرْسَلْتَهَا فَاخْفَظْهَا بِمَا تَحْفَظُ يُهِ عِبَادَكَ الصَّالِحِينَ

‘பிஸ்மீக றப்பீ வழி:த்து ஜன்பீ வரீக அர்ஷஹ், இன் அம்சக்த நப்ஸீ பர்வம்ஹா, வனின் அர்ஸல்த்தஹா பஹ்பழ்ஹா, Bபீமா தஹ்பழு Bபீஹ் இபாதகஸ் ஸாலிஹரின் (புகாரி, முஸ்லிம்)

‘எனது இரட்சகனே உனது பெயரைக் கொண்டே எனது உடம்பைக் கீட்த்துகிறேன். மேலும், உன்னைக் கொண்டே அதனை எழுப்புகிறேன். எனது உயிரை நீ (உன்னிடம்) பீழ்த்து வைத்துக் கொண்டு வீட்டால், அதற்கு நீ அருள் புரிவாயாக (அவ்வாறின்றி), மீண்டும் அதனை நீ என்னிடம் தீருப்பீ அனுப்பி வீட்டால், உனது நல்லழியார்களைப் பாதுகாப்பது போன்று அதனையும் நீ பாதுகாப்பாயாகு ’

இப்பிரபஞ்சத்தை அரசாளக்கூடிய மீகப் பெரியதொரு சக்தி உண்டென்பதையும், இந்த மரணம் எய்க்கு மீகத் தெளிவாக உணர்த்துகின்றது. இதனை உலகிலுள்ள எந்த ஒரு ஆத்மாவும் மறுக்கவோ அல்லது மறைக்கவோ முடியாது. மரணம், எதற்கும் எவருக்கும் ஒருபோதும் பயப்படுவதீல்லை. எத்துக்கண பௌரிசு சர்வாதிகாரியாக இருந்தாலும், இதன் கோரப் பீடியீலிந்து எவரும் தப்பி வீடு முடியாது. இதற்கென்று, எந்த ஒருவருக்கும் ஒரு குறிப் பிட்டதொரு வயதெல்லை கீடையாது. நாம் எந்த வயதினையுடையவர்களாக இருந்தாலும், எந்த சந்தோஷ நிலையில் இருந்தாலும், மரணம் வந்து எம்மை அழைக்கும் போது, அனைத்தையும் தூக்கி ஏறிந்துவீட்டு, அல்லது அப்படியே வைத்து வீட்டு, உடனே நாம் சென்று வீடு வேண்டும்.

இந்த அடிப்படையில் தான், ‘அகால மரணம்’ (குறித்த நேரத்தீர்க்கு முந்தீய தீடீர் மரணம்) என்ற சொற்பிரயோகம் இல்லாமல் அகராதியில் கீடையவே கீடையாது, என்று சொல்கின்றோம். காரணம், மரணத்தீர்க்கென்று குறித்த தொரு வயதெல்லையோ அல்லது, கால நேரமோ எது வுமே வறையறுக்கப் படவீல்லை. அப்படி இருந்தாலும் அது பற்றிய அறிவு அல்லாஹ் வீட்டும் மாத்தீரமே உண்டு. ஏனைனில், ஒரு மனிதன் உலகில் இவ்வளவு காலம் தான் வாழ்வான், என்று எவராலும் வறையறுத்துக் கூற முடியாது.

"وَيَرْسِلُ عَلَيْكُمْ حَفَظَةً حَتَّىٰ إِذَا جَاءَ أَحَدُكُمُ الْمَوْتُ تَوَقَّتْهُ رُبُّنَا وَهُمْ لَا يُفَرِّطُونَ"

‘முடவாக, உங்களில் எவருக்கேனும் மரணம் வந்து வீரமானால், அவரை நம்முடைய தூதர்கள் இறக்கச் செய்கின்றனர். அவர்கள் (கைப்பற்றிய உயீரை எங்கு சேர்த்து வைக்க வேண்டுமோ, அங்கு சேர்த்து வைப்பதீல்) எக் குறையும் செய்யமாட்டார்கள்’

(அல் அங்கும் 6 : 6)

தன்னையும், தன்னைப் படைத்தவனையும் மறந்து, உலக இன்பங்களில் முழுகி இருப்பவர்களுக்குப் பாடிப்பீனை தரக் கூடிய, இதனை வீட சீரந்த ஆசான் உலகில் வேறொது வழில்லை. தனது பாவங்களிலிருந்து தவ்பா செய்து யீள்வதற்காக வழங்கப்பட்டிருந்த அவகாசமும் இத்துடன் முடவடைந்து வீடுகின்றது.

**‘ஸக்ரத்துல் மவ்த்’ எனும் மரண அவஸ்தை**

وَجَاءَتْ سَكْرَةُ الْمَوْتِ بِالْحَقِّ ذَلِكَ مَا كُنْتَ مِنْهُ تَحْيِدُ " ॥

‘மரண மயக்கம் மெய்யாகவே வந்து வீரும் ட்டச்த்தீல், (அவனை நோக்கி), நீ எதை வீட்டும் வெருண்டோடுக் கொண்டிருந்தாயோ, அது தான் இதுவாகும், (என்று கூறப்படும்). (கா.:ப் – 50 : 19)

மரணத்தீன் ஆரம்ப வாயிலான ‘ஸக்ரத்துல் மவ்த்’ எனும் மரண அவஸ்தையை அடையாமல், எவருமே மறுமையை நோக்கிப் பயனிக்க முடியாது.

நபீகளார் (லல்) அவர்கள் கூட, (தனக்கு மரணம் நெருங்கிய போது) தனது இரு கரங்களையும் தண்ணீரில் இட்டு, அதனை முகத்தில் தடவீக் கொண்டு, பீன்வருமாறு கூறினார்கள் :

‘வணக்கத்தீர்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவீர் ஒவைவருமீலர் நீச்சயமாக மரணத்தீர்கு, ‘ஸக்ராத்’ எனும் (கஷ்டமான) பல நீலைகள் உள்ளன’.

(புகாரி)

ஒருவருக்கு மரண நேரம் வந்து வீட்டால், அதன் அவஸ்ததயீலிருந்து அவர் ஒருபோதும் தப்பித்து வீடு முடியாது. மேலும், மரண அவஸ்ததயீன் உண்மை நிலையை அடுக்கன அனுபவித்தவர்களைத் தவீர், வேறொலும் உணர முடியாது.

"فَلَوْلَا إِذَا بَلَغَتِ الْحُلُقُومُ ، وَأَنْتُمْ حِينَئِذٍ تَنْظُرُونَ "

'(இங்களில் மரணீக்கும் ஒருவரைன் உயிர்) அவரது தொண்டைக் குழியை அடைத்து வீருமானால், அவ்வேளையீல் நீங்கள் மரணவேதனையீல் சீக்கீத் தவீப்பதைப் பார்க்கின்றிர்கள்'

(அல் வாகீதி 56 : 83 - 84)

மரணீக்கும் போது உச்சந்தலை முதல், உள்ளங்கால் வரையுள்ள அனைத்து உறுப்புக்களும் இந்த வேதனையை உணர்கின்றன. மரண வேளையீல் ஒருவன் தனது அனைத்து உடலுறுப்புக்களிலுமின்னால் எல்லா சக்திகளையும் பாடிப்பாடி யாக இழந்து வீருகின்றான். வாய் பேச முடியாது. கண்களால் பார்க்க முடியாது. காதுகளால் கேட்க முடியாது. சுராசமும் பாடிப்பாடியாகத் தடைப்பட்டிரு வீருகின்றது. இரத்த நரம்புகளும் வீரத்துத் தளர்ச்சீயதைந்து வீருகின்றன. இநனால் ஏற்படும் வேதனையால், முழு உடலுமே வேளிர்த்து வீருகின்றது. உயிர் உடலை வீட்டிருப் பிரியும் போது, இரு பாதங்களிலிருந்து ஆரம்பித்து, பாடிப்பாடியாக

அகனத்தும் செயலிழந்து வீருகின்றன. இறுதியில் நாவு, கண்கள் இரண்டும் தீறந்த நிலையில், அவனது உயிர் உடலை வீட்டுப் பிரிந்து வீருகின்றது. கீன்னா லிங்ளாழி வகின்னா கிலைறி நாழிஷன்!

‘கைத்தான்’ எனும் துஷ்டன் அவனோடு பீண்ணிப் பீணனந்து, உள்ளம் முதற் கொண்டு அவனது அகனத்து உறுப்புக்களையும், இரை ஞாபகத்தை வீட்டும் தீசை தீருப்பி வீருகின்றான். ஒரு மனீதன், தேகாரோக்கீயத்து டனும், தீடகாத்திரமாகவும், நல்ல சீந்தனையுடனும் உலகில் வாழும் போதே, கைத்தான் அவனுள் புதுந்து வீகளையாடுகின்றான், என்றால், அகனத்து சக்திகளையும் இழுந்து, மரண வேதனையோடு போராடிக் கொண்டு, மீக வும் பலவீனமான நிலையில் இருக்கும் அவனைத் தீசை தீருப்பி வீருவதற்கு கைத்தானுக்கு எவ்வளவு நேர மெடுக்கும்! இப்போதுதான், கைத்தான் தனது முழு சக்தியையும் பிரயோகித்து, மனீதனுக்கு ஏற்படும் இந்தப் பலவீனமான நிலையைத் தனக்கு சாதகமாகப் பயன் படுத்தீக் கொள்ள முற்படுகின்றான்.

ஒரு மனீதன் இறந்தபின், அவனது உடல் தீயிலிட்டு எரித்து சாம்பலாககப் பட்டாலும், கொழு மிருகங்கள் அந்த உடலை முழுமையாக மென்று வீழுங்கினாலும், அடக் கப்படாமல் எங்காவது ஏரியப்பட்டு வீட்டாலும், ஆழ் கடலில் மூழ்க்கிக்கப்பட்டாலும், நிச்சயமாக, அவனது உயிர் மீண்டும் அவனது உடலுக்குத் தீருப்பி அனுப்பப்பட்டு, உலகில் அவன் செய்த அகனத்து நன்மை, தீமைகள் பற்றியும் வீசாரிக்கப்படும்.

**இது பற்றி அல்குர்ஜூன் பீன்வருமாறு கூறுகின்றது.**

‘பிரண்தித்த பின்னர், நீச்சயமாக உயிர் கொடுத்து) அவர்கள் மீனர்கும் எழுப்பப்படவே மாட்டார்கள், என நீராகரிப்போர் வாத்திருக்கின்றார்கள். (நபியோ) நீர் கூறுவிராக, அவ்வாறன்று, என் இரட்சகன் மீது சத்தீயமாக, நீங்கள் (மீனர்கும்) எழுப்பப் படுவிர்கள். பின்னர், நீங்கள் செய்து கொண்டிருந்தவை கடங்கப் பற்றி நீச்சயமாக அறிவிக்கப் படுவிர்கள். மேலும் அப்வாறு செய்வது அல்லாஹ்வுக்கு மிக்க எந்தான தாதும்’

(அத் தகோடுன் - 64 : 7)

ஒருமுறை, நபிகளார் (ஸல்) அவர்கள் ஒரு ஜனாலாவை அடக்கி முடிந்ததும், அங்கிருந்தோரைப் பார்த்துப் பீன்வருமாறு கூறினார்கள்:

‘உங்கள் சகோதரருக்காக (அல்லாஹ்விடம்) பாவ மன் ஸ்டுக் கோருங்கள். அவருக்கு உறுதியைக் கொடுக்குமாறு வேண்டக் கொள்ளுங்கள். ஏனெனில், இப்போது அவர் (காரீல்) வீஷார்க்கப் படுகின்றார்’

(அபுதாவுத்)

யனீத்ர்களுட்ட உலகிலுள்ள அனைத்துமே ஆழியக்கூடியவ. அல்லாஹ் ஒருவனைத் தவிர. அவை யாவும் இறுதீ பீல்: அவனீடுமே தீரும்பீச் செல்லக் கூடியன. குறிப்பாக, இரந்த எல்லா மனீதர்களும் நீச்சயமாக, அவனால் உயிர் பெறச் செய்து எழுப்பப் படுவார்கள். இதீல் எந்த சந்தேக மும் இல்லை.

2. வக வாழ்வில் மனீதன் முன்வைக்கும் ஒவ்வொரு காலாழியும், தனது மன்னரையே நோக்கியே அமைகின்றது.

மரணத்தீற்குப் பின்னாள் வாழ்வு, இம்மை வாழ்வீன் தவரிக்க முடியாத ஒரு விளைவாகும். ஏனெனில், அது ஏது இறைவனான அல்லாஹ் வீன் வாக்குறுதியாகும். நீதியும், வீவேகமும் அத்தகைய வாழ்வு தேவை, என்பதை மைக்கு உணர்த்துகின்றன.

### நோயாளியைத் துரிசித்துவு :

ஒரு மூஸ்லீம், நோய்வாய்ப்பட்ட தனது சகோதரனைத் தரிசீத்து நலம் வீசாரிப்பது இல்லாத்தீல் மிகவும் வீரும்பப்பட்ட ஒரு செயலாகும். நபி (ஸல) அவர்களும் இது பற்றிப் பல இடங்களில் வலியுறுத்தீக் கூறியுள்ளார்கள்.

‘ஒரு மூஸ்லீம் தனது சகோதரனை நோய் வீஷாரிக்கச் சென்று, வீரு தீரும்பும் வரை, அவன் சவர்க்கத்தீவீருந்து பறித்தெட்டுக்கப் பட்ட கரிவர்க்கங்களைச் சுகித்துக் கொண்டிருக்கின்றான்’

(மூஸ்லீம்)

‘ஒரு நோயாளியை நலம் வீஷாரிக்கச் செல்பவரைப் பார்த்து வானத்தீவீருந்து ஓர் அழைப்பாளர், ‘நீர் நல்லவ ராகீ வீட்டர், உமது நடையும் நல்லதாகீ வீட்டது, சவர்க்கத்தீல் உமக்கென்று ஓர் இருப்பிடத்தை ஒதுக்கீக் கொண்டு வீட்டர் என சப்தமிட்டுக் கூறுவார் என நபீயவர்கள் கூறியுள்ளார்கள்.

(இப்பு மாஜா)

‘மறுமையீல் அல்லாஹ் மனீதனைப் பார்த்து, ஆதமீன் மகனே நான் நோய்வாய்ப்பட்டிருந்த போது, நீ ஏன்

என்னைத் தரிசீக்கவீல்லை? எனக் கேட்பான். அதற்கு அர்த மரீதன், எனது இரட்சகனோ அனைத்துலகங் களினதும் இரட்சகனாகைய உன்னை நான் எவ்வாறு நோய் வீசுநரிப்பேன? என (ஆச்சரியத்தோரு) கேட்க, அல்லாஹ் அவனைப் பார்த்து, 'எனது ஓர் ஆயான் நோய்வாய்ப்பட்டி ருந்தபோது, நீ ஏன் அவனிடம் சென்று, அவனை நோய் வீசுநரிக்கவீல்லை? நீ அவனிடம் சென்று, அவனை நோய் வீசுநரித்தீருந்தால், அவனருகீல் நீ என்னைக் கண்டிருப்பாய், என்பதை நீ அறியவீல்லையா? எனக் கூறுவான்....'

(மூல்சிம்)

இரு நோயாளியை நலம் வீஷாரிக்கச் சென்றால், பின்வருமாறு நாம் அவருக்காகப் பிரார்த்தீக்க வேண்டும்.

"بَلَّا إِنْ شَاءَ اللَّهُ طَهُورٌ أَنْ شَاءَ اللَّهُ"

'வா பா:ஸ தஹரீருன் இன்ஹாஅவ்வாஹ்!'

'கவலைப் பட வேண்டாம். அல்லாஹ் வீன் நாட்டப்படி, இந்த நோய், உமது பாவங்களிலிருந்து உம்மைத் தூய்மைப் படுகின்தீவிடும்'

(புகாரி)

'நபீகளார் (ஸல்) அவர்கள், தனது உறவினர்களில் சீலரை நோய் வீஷாரிக்கச் சென்ற போது, தனது வலக் கரடுதால் தடவீக் கொடுத்து வீட்டு, அவர்களுக்காகப் பின்வருமாறு பிரார்த்தனை புரிந்தார்கள்:

"اللَّهُمَّ رَبَّ النَّاسِ أَذْهِبْ إِلَيْكَ الْبَأْسَ إِشْفِعْ وَأَنْتَ الشَّافِي لَا شِفَاءَ إِلَّا

"شِفَاءُكَ شِفَاءٌ لَا يُغَادِرُ سَقْمًا"

‘அல்லாஹும் ரப்பன் நாஸ், அத்தூரிபீல் பை:ஸ, இஷ்பீஹு வன்தல் ஓபி, லா ஷீஷாஅ இல்லா ஷீஷாக, ஷீஷான் லா யுகார்தீரு ஸகமா’

(புகாரி, முஸ்லிம்)

‘மனீதர்களின் இரட்சக்கனோ (யா அல்லாஹ்!) (இவருக்கு ஏற்பட்டிருக்கும்) இத் துன்பத்தை நீக்கி வீடு, இவரது நோயை யும் குணப்படுத்தி வீடு, ஏனென்றீல், நீயே (மனீதர்களின்) நோயைக் குணப்படுத்துபவனாக இருக்கின்றாய். உன்னையன்றி வேறொலையும் குணத்தைத் தர முடியாது. எத்தகையதொரு நோயையும் வீட்டுச் செல்லாத ஒரு குணப்படுத்தலாக அது அமைய வேண்டும்’

நோயாளியை நலம் வீஷாரிக்கும் போது. அந்த நோயாளிக்காகப் பீன்வரும் துஆகவையும் ஓதலாம் :

”أَسْأَلُ اللَّهَ الْعَظِيمَ ، رَبِّ الْعَرْشِ الْعَظِيمِ ، أَنْ يَشْفِيكَ“

‘அஸ்லூல்லாஹுல் ஆமிம், ரப்புபல் அஷீல் ஆமிம், அன் யஷ்பீகீ’

‘மகத்துவம் நிறைந்தவனும், மகத்தான அஷீன் இரட்சக்னுமாகிய அல்லாஹ்வீடம் உனது நோயைக் குணப்படுத்த வேண்டும், என நான் இறைஞ்சகின்றேன்’

(தீர்மீதி, அபுதாவுத்)

பிறிதொரு முறை நபீ (ஸல்) அவர்கள் இவ்வாறு சுறினார்கள் :

‘நோயும்மோரைத் தரீசியுங்கள். பசீத்தோருக்கு உண வளியுங்கள். சீறைக் கைதீகளை வீருவியுங்கள்’ (புகாரி)

ஒரு நோயாளி எப்போதும், அல்லாவற்றைப் பற்றி நல்லெண்ணம் கொள்வதோடு, அவனது வீதியைப் பற்றிப் பொருந்தீக் கொள்ளவும் வேண்டும். தனக்கு ஏற்பட்டுள்ள சோதனையில் பொறுமையைக் கடைப்பீடிக்கவும் வேண்டும்.

நபிபவர்கள் இது பற்றிப் பின்வருமாறு கூறியுள்ளார்கள் :

‘அல்லாவற்றைக் கொண்டு நல்லெண்ணம் கவத்த நிகலயீலேயே நீங்கள் மரணீக்க வேண்டும்’

(முஸ்லிம், பைஹி, அஹ்மத்)

‘ஒரு மு:மினுடைய வீட்யங்களைப் பார்க்கும் போது, ஆர்சரியமாகவே உள்ளது. ஏனையீல், அவனுடைய எல்லா வீட்டங்களும் அவனுக்கு நல்லதாகவே அமைந்து வீருகின்றது. உர்க்கை வீசவாசீகளுக்கேயன்றி வேறொருக்கும் இவ்வாடு ஏற்பட்டுவதெல்லை. அவனுக்கு ஏதேனும் சம்தோஷம் ஏற்றும், அதற்காக அவன் நன்றீ கூறுகின்றான். அது அவனுக்கு நன்மையாகவே அமைந்து வீருகின்றது. துண்பம் ஏதும் அவனைப் பீடிக்கும் போது, அதில் அவன் பொறுமையாக இருந்து வீருகின்றான். அதுவும் அவனுக்கு நன்மையாகவே அமைந்து வீருகின்றது’

(முஸ்லிம், அஹ்மத்)

‘ஒருவருக்கு நோய் ஏற்படுவதன் மூலம் அவரது பாவங்கள் மன்னீக்கப் படுகின்றன.

‘எவ்வரைக் கொண்டு அல்லாவற் நலவை நாடுகின்றானோ, அல்லாவற் அம் மனீதனை நோய்வாய்ப்படாச் செய்கின்றான்’ (புகாரி, முஸ்லிம்)

ான ஓர் அறிவிப்பீலும், ‘மரத்தீவிருந்து இலக்கள் உதீர் வது! போன்று அல்லாவற் அவனது பாவங்களை உதீர்ந்து

வீருக்கீன்றான், (புகாரி) எனப் பிறிதொரு அறிவீப்பிலும் வந்துள்ளது.

## நோயுற்றவர்களுக்கு மருந்து செய்தல்

நோயாளிக்கு மருந்து செய்வதும் மார்க்கத்தீல் அனுமதிக்கப்பட்ட ஒரு வீட்யமாகும். பீன்வரும் நபிமொழிகள் இதனைத் தெளிவு படித்துகின்றன.

'நீங்கள் மருந்து செய்யுங்கள். நீச்சயமாக, அல்லாஹ் எந்த ஒரு நோயையும், அதற்குரிய மருந்தை ஏற்படுத்தாமல் உருவாக்க வீல்லை. எனினும் ஒரு நோயைத் தவீர், அதுதான் மரணமாகும்' என நபியவாகள் கூறியுள்ளார்கள்.

(அஹ்மத், தீர்மீதி)

'ஒவ்வொரு நோய்க்கும் ஒரு மருந்துணர்டு. ஒரு நோய்க் கென்று ஒரு மருந்து அமைந்து வீட்டால், அல்லாஹ் வீன் அனுமதியைக் கொண்டு அந்நோய் குணமாகிவீரும்'

(முஸ்லிம்)

'ஒரு முஸ்லிம் அடியானுக்கு ஏற்படும் துங்பம், துயரம், கவலை, நோய், நோவினை எதுவாக இருந்தாலும், அவனை ஒரு முள் கதப்பதாக இருந்தாலும் கூட அல்லாஹ் அதனைக் கொண்டு அவனது பாவங்களை மன்னித்து வீருக்கீன்றான்'

(புகாரி, முஸ்லிம்)

## விஷக்கப் பட்டவந்தைக் கொண்டு மருந்து செய்தல்

குளியம் மேற்கொள்ளல், கக்கேகைக் காலைக் கொண்டு பார்த்தல், சகுனம் பார்த்தல், தாயத்துக் கட்டுதல், மை பார்த்தல், குறி,

சாஸ்தீரம் பார்த்தல், அல்லாஹவர்களுக்காக நேர்ச்சை செய்தல், பீராணிகளை அறுத்துப் பலீயிடல் போன்ற ஷிர்க்கான, அகீதா எனும் இறைநம்பிக்கையைப் பாதீக்கக் கூடிய எந்த ஒன்றைக் கொண்டும் மருந்து செய்யக் கூடாது. இத்தகைய ஷிர்க்கான வீடயங்களில் ஈருப்புவர்களை நாடிச் செல்லவும் கூடாது.

நபீ (ஸல்) அவர்கள் இது பற்றி இவ்வாறு கூறியுள்ளார்கள் :

‘ஹராஹாக்கப்பட்டவற்றில் அல்லாஹ் ஏந்த ஒரு நிவாரணத்தையும் உங்களுக்கு ஏற்படுத்த வீல்லை’

(புகாரி, கபஹக், இப்னு ஹப்பான்)

‘மது போன்ற குழானங்களில் ஏந்த ஒரு மருந்தும் இல்லை. ஏனெனில், அது மருந்தல்ல. மாறாக, அதுவே ஒரு பிழகையாகும், என நபீயவர்கள் கூறியுள்ளார்கள் ’

(முஸ்லிம்)

இறைவசனங்கள், மற்றும் பீரார்த்தனைகளைக் கொண்டும் ஒரு நோயாளிக்கு மருந்து செய்யலாம். எனினும், இவை தெளிவானதாகவும், மற்றவர்களுக்கு வீளங்கக் கூடிய தாகவும் இருக்க வேண்டும். பிறருக்கு வீளங்காமல், வாயினால் முனுமுனுத்த வண்ணம் மார்க்கத்தீற்கு முறணான (ஷிர்க்கான) வீடயங்களைக் கொண்டு மந்திரிப்பதோ, பாதுகாப்பு வேண்டிக் கடதாசிகளில் அல்லது செப்புத் தகடுகளில் எழுதி நோயாளியின் உடலில் அல்லது வீட்டில் ஆங்காங்கே தொங்க வீட்டுவதோ கூடாது.

இருவர் தமக்குத் தெரிந்த ஆதாரபூர்வமான தீக்ருகள், அல்குர்ஆன் வசனங்களைக் கொண்டும் ஒரு நோயாளிக்கு

மருந்து செய்யலாம். இது பற்றி நபீகளார் இவ்வாறு கூறியுள்ளார்கள். ‘ஷீர்க்கான வீட்யங்கள் எதுவுமில்லாமல் மந்தீரிப்பதாயின் அதீல் குற்றமெதுவுமில்லை’

(முஸ்லிம்)

‘உஸ்மான் இப்பு அபில் ஆஸ் அவர்கள் தனதுடம்பில் கருமையான வலி இருப்பதாக நபீயவர்களிடம் முறையிட்ட போது, நபீயவர்கள் அவரைப் பார்த்து, ‘உமதுடம்பில் வலி இருக்குமிடத்தின் மீது, உமது கையை வைத்துக் கொண்டு, ‘பீஸ்மில்லாஹ், என்று கூறவீட்டு, பீன்வரும் பீரார்த்தனையை ஏழு முறைகள் கூறுவீராக! என உபதேசீத் தார்கள்:

"أَعُوذُ بِعِزَّةِ اللَّهِ وَقُدْرَتِهِ مِنْ شَرِّ مَا أَجَدُ وَأَحَذِرُ"

‘அன்று பீஸ்மில்லாஹ் வகுப்பத்தீஹ் மீன் ஷர்ர் மா அஜீம்து வழஹாதிரு’

‘அல்லாஹ் வின் வல்லமை, கண்ணியம் என்பவற்றைக் கொண்டு, என்னைப் பீடித்துள்ள இந்த (நோவீன்) தீங்கீலிருந்து நான் பாதுகாவல் தேடுகின்றேன்’

(முஸ்லிம்)

‘நான் இதனைப் பல தடவைகள் மேற்கொண்டு வந்தேன். எனக்கிருந்த நோயை அல்லாஹ் போக்கீ வீட்டான். பீன்னார், இதனையே மேற்கொள்ளுமாறு எனது குரும்பத்தினருக்கும், ஏனையோருக்கும் உபதேசீத்து வந்தேன்’ என (அந்த நபீத்தோழர்) அவர்கள் கூறுகின்றார்கள்’

(முஸ்லிம்)

## தாயத்து போன்றவந்தை (நோய்க்குரிய மருந்தாக நினைத்து) உடம்பில் கட்டிக் கொள்ளல் :

ஜாஹரிலிய்யா எனும் அறியாமைக்காலத்து அறபீகள், மூஸ்லிமல்லாத தமது குழந்தைகளுக்குக் கண்ணாறு பிழக்காமல் இருக்க, தாயத்தைத் கட்டித் தொங்கவீட்டு வந்தார்கள். பீன்னர், இஸ்லாம் அவர்களை வந்த கடந்ததும், ‘தாயத்துக் கட்டுதல்’ எனும் இந்த வீட்டயம் தடை செய்யப் பட்டு வீட்டது.

‘தனது மனனவீன் கழுத்தில் தாயத்துத் தொங்க வீட்ப்பட்டிருந்ததைப் பார்த்த நபீத்தோழர் இப்பு அப்பாஸ் (ரஹி) அவர்கள், உடனே அதனை இழுத்துப் பீப்த்தெறிந்து வீட்டு, ‘அவ்வாறு செய்வது ஷரிக்கான (அல்லாஹ் வுக்கு இகணை கவக்கும்) ஒரு வீட்யமாகும், என இறைத்தாதரவர்கள் கூறிவீட்டுச் சென்றதைத் தெளிவு படுத்தினார்கள்.

(ஹாகம், இப்பு ஹப்பான்)

குர்ஆன் வசனங்கள், ஹதீல்களைக் கூட எழுதி தாயத்து வாழவீல் கட்டித் தொங்கவீட்டுக் கொள்வது தவிர்க்கப் பட வேண்டிய ஒரு வீட்யமாகும்.

ஏனெனில், ஹதீல்களில் இதுபற்றிப் பொதுவான தடை வந்துள்ளது. வாழவீல் ஏற்படும் அனைத்து வீதமான பீரச் சீகனைகளுக்கும் நபீயவர்கள் ஆழகிய முகறையில் வழிகாட்டி வீட்டுச் சென்றுள்ளார்கள். (இப்பு அப்பாஸ், இப்பு மஸ்ஜித் (ரஹி) போன்ற நபீத்தோழர்களும் இவ்வாறு செய்வது கூடாது, என்று கூறியுள்ளார்கள்).

உயிர் குந்தது நிராதாவ செட்டு ஏறு நோயாளி ஒது  
வேண்டிய துடு :

"اَللّٰهُمَّ اغْفِرْ لِيْ وَارْحَمْنِي بِالْحَقْنِ الْأَعْلَىْ"

"அல்லாஹ்ம்:க் பீர்ஸீ வர்ஹம்னி வஅல்லாக்னி பீர்  
ரபீக்கில் அ:லா"

'யா அல்லாஹ்! என்னை மன்னீத்து எனக்கு அருள்  
புரிவாயாக! மேலும், மிக உன்னதமான தோழுனோடு என்கைச்  
சேர்த்து வைப்பாயாக!' (புகாரி, முஸ்லிம்)

மரண வேளையில் கிருப்பவரோடு நாம் எவ்வாறு நடந்து  
கொள்ள வேண்டும்?

1. 'லாஇலாஹ இல்லல்லாஹ்' எனும் ஷஹாதாக்  
கல்மாவை மொழியுமாறு அவருக்குச் சொல்லிக்  
கொடுக்க வேண்டும்.

'எவ்ரது இறுதி வார்த்தை 'லாஇலாஹ இல்லல்  
லாஹ்' என அமைகின்றதோ, அவர் சுவனத்தீல்  
பிரவேசிப்பார்' என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறி  
யுள்ளார்கள்.

மேலும் அவர்டித்தீல், நாம் நல்லவற்றையே பேச  
வேண்டும். ஏனெனில், நாம் கூறுபவற்றிற்கு மலக்கு  
கள் 'ஆயீன்' கூறுகின்றார்கள் (முஸ்லிம், கபஹ)

2. அவரைச் சூழ இருந்து கொண்டு, அவருக்குக்  
கேட்கும் பாடியாக ஷஹாதாக் கல்மாவைக் கூட்டாக  
இருந்து, சப்தமிட்டு ஓதுவதற்கு ஆதாரமில்லை.

மரண நிலையில் இருப்பவரைச் சூழ அமர்ந்து கொண்டு யாலீன் சூராவையோ அல்லது வேறு சூராக் களையோ ஒதுவதும் ஆதாரமற்ற, சன்னாவுக்கு மாற்ற மான வீடயங்களாகும்.

3. அவரைக் கீப்லாவீன் பக்கம் தீருப்ப வேண்டும், என்ற கடமைப்பாடும் இல்லை. ஏனெனில் இது பற்றி வந்துள்ள ஹதீஸ், ஆதாரத்தீர்க்கு எடுத்துக் கொள்ள முடியாத பலவீனமான ஹதீஸாகும்.

(இப்பு அபிஷேகா – அல் முஸன்னப்)

‘ஸத் இப்பு முஸய்யப் (என்ற நபீத்தோழர்) நோயீன் காரணமாக மயக்கமுற்ற போது, (அவர் மரணித்து வீட்டாரென நினைத்து) அவராகுல் இருந்த ஆழஸலமா என்ற நபீத்தோழர், ஸத் அவர்களைக் கீப்லாவீன் பக்கம் தீருப்பி வைத்து வீட்டார். சீற்று நூர்த்தீல் ஸத் அவர்கள் மயக்கம் தெளிந்ததும், அருகிலிருந்தவர்களைப் பார்த்து, என்னை யார் இவ்வாறு (கீப்லாவீன் பக்கம்) தீருப்பீயது? என வீனவ, ஆழஸலமா அவர்கள், நான் தான் அவ்வாறு செய்தேன், எனக் குறிப்பிட்டார்.

அதனைச் செவியற்ற ஸத் அவர்கள், தான் ஏற்கனவே இருந்தது போன்று தனது பருக்கையைத் தீருப்பி வீரும் படி கேட்டுக் கொண்டார்கள். (அல் முஸன்னப் – இப்பு அபிஷேகா) அதாவது, தான் முஸலிமாக இருக்கும் நிலையில், எதற்காகத் தன்னைக் கீப்லாவீன் பக்கம் தீருப்ப வேண்டும், என்று கேட்பவர்களாக இருந்தார்கள்.

எனினும், ‘பைத்துல் ஹறாம் அல்லது காபா உங்களில் உயிரோருள்ள அல்லது மரணித்த அனைவரினதும்

கப்லாவாகும்' (அபுதாவுத்) என்ற ஹதீஸை ஆதாரமாக வைத்து, மரண நிலையில் இருப்பவரைக் கப்லாவை நோக்கித் தீருப்பி வீடுவதீல் குற்றமீல்லை, என்பது மார்க்க அறிஞர்களின் கருத்தாகும். (மஜ்ஜு: பதாவா – ஷய்க் இப்னு பாஸ)

4. இஸ்லாத்தை எத்தி வைக்கும் நோக்கில் மரணத் தறுவாயிலுள்ள முஸ்லீமல்லாத ஒருவரைத் தரிசீப்பதும் அனுமதிக்கப்பட்ட வீடயமாகும்.

நபீயவர்கள், தனக்குப் பணீவீடை புரிந்து வந்த ஒரு யூதச் சீறுவன் மரண அவல்தையில் இருந்த போது, அவனிடம் சென்று, அவனை சுகம் வீஷாரித்து வீட்டிரு, ஷஹாதாவை மொழிந்து இஸ்லாத்தீல் நுழைந்து வீடுமாறு கேட்க, அச்சீறுவன் கல்மாவை மொழிந்து உடனே இஸ்லாத்தீல் நுழைந்து வீட்டான்' பீனனார், நபீயவர்கள், 'அவனை நரக நெருப்பிலிருந்து பாதுகாத்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்' எனக் கூறியவர்களாக அங்கீருந்து வெளியேறினார்கள்.

(புகாரி)

'மேலும், (மரண நிலையிலுள்ள ஒருவர்) அல்லாஹ்வீன் அருளை வேண்டுபவராகவும், தனது பாவங்களுக்காக அவனது தண்டனையைப் பயப்படுபவராகவும் இருக்க வேண்டும். இவ்வாறிருந்தால், அவர் வேண்டுவதை அல்லாஹ் அவருக்கு வழங்கி, அவர் பயப்படுவதை வீட்டிரும் அவரைப் பாதுகாப்பான்' என நபீகளார் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

(தீர்மதி, இப்னு மாஜா)

## தனக்கு மரணம் வர வேண்டுயின ஒருவர் துலம்புதல்

துன்பம் வரும் போதெல்லாம், அல்லது நோய் கடுமையாகும் போதெல்லாம் ஒருவன் தனக்கு மரணம் வரக்கூடாதா! என அங்கலாப்பது இல்லாத்தீவில் வீரும்பத்தக்கதல்ல. ஒருவரது நோய் எவ்வளவு கடுமையானதாக இருந்தாலும் தனக்கு மரணம் ஏற்படவேண்டுமோ என்று அவர் மேலெண்ணம் வைக்கக் கூடாது.

நபிகளாரின் சீரிய தந்தையாகிய அப்பாஸ் (றழி) அவர்கள் கடுமையாக நோய்வாய்ப் பட்டு, அதன் வேதனை தாங்க முடியாமல் தனக்கு மரணம் வரக் கூடாதா! என அங்கலாய்த் தார்கள், அப்போது, அங்கு சமூகம் தந்த நபியவர்கள், அப்பாஸ் அவர்களைப் பார்த்து, ‘எனது சீரிய தந்தையே மரணம் வர வேண்டுமோ எனக் கேட்காதீர்கள்....’என உபதேசீத்தார்கள்.

(அஹ்மத், ஹாக்ம்)

‘உங்களில் எவரும் தனக்கு மரணம் வர வேண்டுமோ, என மேலெண்ணம் வைக்க வேண்டாம். ஏனொனில், அவர் நன்மை செய்வவராக இருந்தால், நன்மை செய்வதை மேலும் அதீகரித்துக் கொள்ளலாம். பாவமிழுப்பவராக இருந்தால், தான் செய்த பாவங்களுக்காக அல்லாவற் வரிடம் தவ்பா செய்து பாவமீட்சீ பெறுவதற்குரிய அவகாசமாக அது அமையும்’ என நபிகளார் கூறியுள்ளார்கள்.

(புகாரி, முஸ்லீம்)

‘உங்களில் எவரும் மரணத்தைப் பற்றி மேலெண்ணம் வைக்க வேண்டாம். அது வருவதற்கு முன்னரேயே, அது தனக்கு வர வேண்டுமெனப் பிரார்த்தீக்கவும் வேண்டாம்.

ஏனெனில், அவன் மரணீத்து வீட்டால், அமல் செய்வதற் குரிய அவகாசம் அத்தோரு துண்டிக்கப் பட்டு வீருகீன்றது. நீச்சயாக ஒரு மு:மீனீன் வாழ்வு, அவனுக்கு நன்மை களையே அதீகரிக்கச் செய்கின்றது'

(மூஸ்லீம்)

'உங்களில் எவரும், தனக்கு மரணம் வரவேண்டுமென மேலெண்ணம் கவக்க வேண்டாம்' அப்படிக் கேட்டிருத் தான் ஆகவேண்டும் என்றிருந்தால், பின்வருமாறு அவர் பிரார்த்தீத்துக் கொள்ளட்டும்' என நபீகளார் (ஸல்) கூறினார்கள் :

اللَّهُمَّ أَخِينِيْ مَا كَانَتِ الْحَيَاةُ خَيْرًا لِيْ، وَتَوَفَّنِيْ إِذَا كَانَتِ  
الْوَقَاهُ خَيْرًا لِيْ

"யா அல்லாஹ்! நான் உயிர் வாழ்வதுதான் எனக்கு நன்மையளிப்பதாக இருந்தால், என்ன உயிர் வாழச் செய்வாயாக! தவீர, மரணிப்பது தான் எனக்கு நன்மை யளிப்பதாக இருந்தால், என்ன மரணீக்கச் செய்வாயாக!"

(புகாரி, மூஸ்லீம், பைஹீ)

ஓர் உண்மை மூஸ்லீம், தான் எந்தளவு காலம் அதீகமாக உலகில் வாழ்கின்றானோ, அந்தளவுக்கு அதீகமாக நன்மை களை மேற்கொள்வதற்குரிய அவகாசமாக அது அமைந்து வீருகீன்றது. மாறாக, அவன் பாவம் செய்பவனாக இருந்தால், அவன் உலகில் மேலதீகமாக வாழும் காலத்தை, தான் பீற்றுக்கூச் செய்த அநியாயங்களிலிருந்து கழன்று, தனது பாவங்களுக்காக அல்லாஹ்-வீட்டும் தவ்பா செய்து

தூப்புமொகி, இறை தீருப்தீயைப் பெறுவதற்குரிய சந்தர்ப்பமாக அந்த வாழ்வை அமைத்துக் கொள்ளலாம்.

உலகில் வாழ்வதற்கென்று மனிதனுக்கு வழங்கப் பட்ட கால அவகாசம், உலகளாவீய ரீதியில் பாரந்து வீரந்த அவனது ஆசைகளை வீட அவனுக்கு மிகவும் அருக்கேலேயே இருந்து கொண்டிருக்கின்றது. இத்தகைய அவனது ஆசைகள் நிறைவேற முன்னரோயே ‘அஜல்’ எனும் அவனுக்கென்று ஏற்பட்டதைப் பட்ட ‘தவணைக்காலம்’ (கால அவகாசம்) முற்றுப் பெற்று வீருகின்றது.

அத்தோடு, ஒருவர், தான் மரணிப்பதற்கு முன்னரோயே தனக்குரிய மண்ணரையைத் தயார் செய்து வைப்பதற்கும் மார்க்கத்தீல் அனுமதியில்லை.

### மரணத் தறுவாயில் உள்ள ஒருவர் வளியியத் தசங்குல்

தனக்கு மரணம் வரும், என்ற எதிர்பார்ப்பில் உள்ள ஒருவர், வளியியத் தசங்குல் இல்லாத்தீல் வீருப்பத்தீற்குரிய ஒரு வீடயமாகும். என்னும் இது கடமையான ஒன்றல்ல.

வாரிசாக இல்லாத தனது உறவினர்களுக்கு மரண நிலையில் உள்ள ஒருவர் வளியியத் தசங்குல மிகவும் அவசீயமான ஒன்றாகக் கருதப்படுகின்றது. பீன்வரும் மறை வசனம் இதனைத் தெளிவு படித்துகின்றது.

‘(வீசவாசீகளோ) உங்களில் ஒருவருக்கு மரணம் நெருங்கும் போது, அவர் பொருளை வீட்டிருச் செல்வாறாயின், (அவர் தன்னுடைய) பெற்றோருக்கும், பந்துக் களுக்கும் முறைப்படி (மரண) சாசனம் பேற்கொள்வது

உங்கள் மீது வீதீக்கப் பட்டுள்ளது. பயபக்தியுடையவர்கள் மீது இது கடமையாகும்' (அல் பக்ரா - 2 : 180)

குறிப்பாக, தான் மரணத்து வீட்ட பிறகு, தனது ஜனாஸா வீன் வீடயங்களை நபியவர்களின் சன்னாவீற்கு மாற்றுமில் லாத முறையில் எவ்வாறு மேற்கொள்ள வேண்டும், என்பன போன்ற வீடயங்களை வளிய்யத்தாகக் கூறலாம். ஏனெனில், நபியவர்களின் தோழர்களில் பலர், தமது மரணத் தறுவாயில் இவ்வாறு வளிய்யத் செய்திருக்கின்றார்கள்.

அடு மூலா (றுமி) என்ற நபித்தோழர் தனது மரணத் தறுவாயில், தன்னைச் சூழ உள்ளவர்களை நோக்கி, 'எனது ஜனாஸாவைச் சமந்து செல்லும் போது, அவசரமாக ஏழுத்துச் செல்லுங்கள். (கப்ரினுள் பக்கவாட்டாகத் தோண்டப் படும்) லஹ்த குழிப்பினுள் என்னை வைக்கும் போது, எனக்கும் மண்ணுக்குமிடையில் எந்த மறைப்பையும் ஏற்படுத்த வேண்டாம். மேலும், எனது கப்ரின் மீது எதனையும் கட்டவும் வேண்டாம்....' என வளிய்யத் செய்தார்கள்.

(அஹ்மத், பைஹி, இப்னு மாஜா)

'(நபியவர்களின் வழிமுறைக்கு மாற்றமான), மக்கள் (தற்காலத்தில்) வழமையாக்கிக் கொண்டுள்ள பீத்துத்தான வீடயங்களைத் தனது ஜனாஸாவீல் மேற்கொள்ள வேண்டாமென வளிய்யத் செய்வது மீகவும் வீரும்பத் தக்கதாகும்' என இமாம் நவவீ (றஹ்) அவர்கள் தனது 'அல் அத்கார்' எனும் நாலில் குறிப்பிடுகின்றார்கள்'. இவ்வாறு வளிய்யத் செய்யும் போது, நம்பீக்கையான இரு சாட்சீகளை ஏற்படுத்தீக் கொள்வதும் அவசீயமான ஒன்றாகும்.

(அல் மாஇதா - 106 – 108 )

‘ஒருவர் தனது செல்வத்தில் 1/3 பகுதியைப் பிறருக்குத் தானமாக வழங்குமாறு வளிய்யத் செய்ய அனுமதியுண்டு. எனினும் அதனை வீட்க் குறைவான அளவைக் கொண்டு வளிய்யத் செய்வதே மீகவும் சீரந்தது. (1/3) உம் மீக அதீகம், என நபீயவர்கள் கூறினார்கள்’

(அவற்மத், முஸ்லிம்)

எனினும் தனக்கு வாரிசாக (அனந்தரக்காரர்களாக) வரக் கூடியவாக்களுக்கு, தனது செல்வத்திலிருந்து பங்கு கொடுக்குமாறு ஒருவர் வளிய்யத் செய்வதற்கு மார்க்கத் தீல் அனுமதியில்லை. ‘வாரிசகளுக்கு வளிய்யத் கீட்டயாது’ என நபீயவர்கள் கூறியுள்ளார்கள்.

(அபுதாவது, தீர்மிதி)

அவ்வாறே, தனது வாரிசகளுக்கு செல்வத்தைப் பங்கிட்டு வழங்குவது பற்றி வளிய்யத் செய்வதீல் பாரபட்சம் காட்டுவதும் கூடாது. அதாவது, சீலருக்கு, மற்றும் சீலரை வீட் தனது சொத்தில் அதீகமானாவு பங்கை வழங்கும் படியோ அல்லது சீலருக்கு எதனையும் வழங்கக் கூடாதென்றோ வளிய்யத் செய்வது, இல்லாத்தீல் தருக்கப்பட்ட ஒரு வீடயமாகும்.

**மரணத்தவருக்காக அவரைச் சூழ உள்ளவர்கள் முதன் முதல் செய்ய வேண்டியவை :**

1. ஒருவர் இறந்து வீட்டார், என்பது உறுதீயாகி வீட்டால், அவரது இரு கண்களையும், நாவையும் மூடிவீட வேண்டும். மரணீத்து ஒரு மணீத்தீயாலத் தீற்குள் அவரதுமூட்டுக்களை மிருது படித்தீவீட

வேண்டும். நகர்த்துதல், குளிப்பாட்டுதல், கபனிடல் போன்றவற்றை இலகுபடுத்திக் கொள்வதற்காகவே இவ்வாறு செய்கின்றோம். வயற்றுப்பகுதி ஜதா மலிருக்க அதன் மீது பாரமான ஒன்றை வைப்பது வீரும்பத்தக்கது.

2. மரணீத்தவரின் முகம் உட்பட உடல் முழுவதையும் மூடவிடல் வேண்டும். இவற்றாமோடு மரணீத்தவரின் முகம், தலையை மூடக் கூடாது.

அழூஸ்லமா எனும் நபீத்தோழர் மரணீத்த போது, அங்கு நபீயவர்களும் வந்திருந்தார்கள். அங்கிருந்தவர்கள் சப்த மீட்டு அழுவதை நபீயவர்கள் பார்த்த போது,

'நீங்கள் உங்களுக்காக நல்லதைக் கொண்டே பிரார்த்தீத்துக் கொள்ளுங்கள். ஏனெனில், நீங்கள் கேட்பவை களுக்கு மலக்குகள் ஆயீன் கூறுகின்றார்கள், என அவர்களுக்கு உபதேசித்து வீட்டு, மரணீத்த அத்தோழருக்காகப் பீன்வருமாறு பிரார்த்தனை புரிந்தார்கள் :

"اَللّٰهُ اَغْفِرْ لَابِي سَلَمَةً وَارْفَعْ نَرَجَتَهُ فِي الْمَهْدِيَّينَ ،  
وَأَخْلِفْنَاهُ فِي عَقِيَّهٖ فِي الْغَابِرِيَّينَ ، وَأَغْفِرْ لَنَا وَلَهُ يَارَبُّ  
الْعَالَمِينَ ، وَافْسَحْ لَهُ فِي قَبْرِهِ وَنَوْرُهُ فِيهِ "

'அல்லாஹும் மாக்பீர் விஅபீஸ்லமா, வர்பி: ததறஜ தஹா பில் மஹ்தீயீன், வாஹ்ஸப்ஹா பிபி அக்பீஹா பில் காப்பீரின், வக்பீர் வண வலஹா

யாற்பல் ஆலீன், வர்ப்ஸஹ் லஹ் பி கப்ரிஹர், வநவ்வீர் லஹ் பிலீ.

(முஸ்லிம்,அஹ்மத்)

‘யா அல்லாஹ்! அடு ஸலமா அவர்களை மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களில் அவர்களது அந்தஸ்த்தை உயர்த்துவாயாக! மேலும், அவருக்குப் பீனணால் வாழ்ந்து வருபவர்களில் அவரது பிரதிநிதியை ஏற்படுத்துவாயாக! அகிலத்தாரின் இரட்சகனோ அவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! மேலும் அவரது கப்ரை வீஷாலமாக்கி, அதில் அவருக்கு ஒன்றையே ஏற்படுத்துவாயாக! ’

(முஸ்லிம்)

மேலே குறிப்பிட்ட பிரார்த்தனையில், அடுஸலமா என்ற இடத்தில் நாம் யாருக்காகப் பிரார்த்திக்கின்றோமோ, அவரது பொயரைக் குறிப்பிட்டுப் பிரார்த்தனை புரியலாம்..

இது போன்ற துன்பகரமான நிலை, ஒருவருக்கு ஏற்படும் போது, பின்வருமாறு அவர் கூறிக் கொள்வது நடவடிக்கையாகும்:

"إِنَّا لِلَّهِ وَإِنَا إِلَيْهِ رَاجِعُونَ ، اللَّهُمَّ أَجْرِنِي فِي مُصِيبَتِي  
وَأَخْلُفْ لِي خَيْرًا مِنْهَا "

‘இன்னா வீல்லாஹ் வதின்னா இலைஹ் ராஜீஷன். அல்லாஹும் ம.ஜூர்னி பி முஸ்லீதீ, வஹ்லுப் வி.கைரான்ம்) மீன்ஹா’

(முஸ்லிம்)

‘நீச்சயமாக, நாம் அல்லாஹ் வுக்காகவே வாழ்கின்றோம். மேலும், அவனிடமே நாம் தீரும்பீச் செல்லக் கூடியவர்கள், யா அல்லாஹ்! எனக்கு ஏற்பட்டுள்ள இந்தக் கஷ்டமான நிலையீல் நீ எனக்குக் கூலி வழங்குவாயாக! மேலும், இதற்குப் பகரமாக இதனை வீடவும் சீறந்த ஒன்றை நீ எனக்கு வழங்குவாயாக!

இவ்வாறு கூறுவதனால், அல்லாஹ் அவருக்கு ஏற்பட்டுள்ள துன்பத்தீற்குக் கூலி வழங்குவதோடு, அத்துன்பது நிலைக்குப் பகரமாக அதனை வீடு சீறந்ததோரு நிலையை அவருக்கு ஏற்படுத்திக் கொடுப்பான்’ என நபீ (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

(முஸ்லீம்)

3. அடக்கம் செய்வதற்குரிய ஏற்பாடுகளைத் தூரிதப் படுத்த வேண்டும்.

(புகாரி, முஸ்லீம்)

### கடன்பட்ட நிலையில் மரணப்பவர்ன் நிலை :

4. மரணீத்தவர் மீது கடன் ஏதுமிருப்பின், தூரிதமாக அதனை அடைத்து வீடு வேண்டும். நபீயவர்கள் இது பற்றிப் பின்வருமாறு எச்சரித்துக் கூறியுள்ளார்கள் :

"نَفْسُ الْمُؤْمِنِ مُعَلَّقَةٌ بِدِينِهِ حَتَّىٰ يُقْضَىٰ عَنْهُ"

‘ஒரு மு:மினுடைய ஆத்மா, அவன் பீற்றுக்குக் கொடுக்க வேண்டி இருக்கின்ற கடனை நீறைவேற்றும் வரை பூர்த்தியா காமல் இடை நீறுத்தப்பட்ட நிலையீல் அக்கடனோடு பின்னரிப் பின்னாற்றீருக்கும்’

“ பீரருக்குக் கடன் பட்ட நிலையில் எவர் மரணீக்கின்றாரோ, மறுமையில் (அதனை அடைப்பதற்கு) தீணாரோ, தீர்வுமோ (அவர்டம்) இருக்காது. எனினும் நன்மை தீமைகள் தான் அதற்குப் பதீலாக அங்கே இருக்கும். (அவற்றை வைத்தே அவரது கடன் அடைக்கப் படும்) ”

(ஹாகிம், இப்புமாஜா)

“(மரணீக்கும் நிலையிலுள்ள) ஒருவர் மீது, பீரருக்குச் சேர வேண்டிய உரிமைகள் ஏதுமிருப்பின், முழுந்தால் உடனே அவர் அதனைத் தீருப்பிச் செலுத்த வேண்டும். இன்றேல், (தன்னை அண்டியிருப்பவர்கள்டம்) அது பற்றி வள்ளியத் செய்ய வேண்டும். அதுவுமின்றேல், கீயாம நாளையில் அதற்குப் பதீலாக அவரது நன்மைகள் ஏருக்கப்பட்டிரு மற்றவருக்குக் கொடுக்கப்படும். அவர்டம் நன்மைகள் ஏதுமின்றேல், மற்றவர்கள் பாவச் சமைகள் ஏருக்கப்பட்டிரு, இவர் மீது சமத்தப் படும்”

(புகாரி, கைவறக்)

ஸ.:து பின் அல் அதீப் எனும் நபித்தோழர் அறிவிப் பதாவது :

“எனது சகோதரன் மரணீத்த போது 300 தீர்வும்களை வீட்டிருச் சென்றார். அவரது குரும்பமோ அதீக அங்கத்தவர் கலைக் கொண்ட பெரிய குரும்பமாக இருந்தது. எனவே, நான் அப்பணத்தை ஏற்றது, அவரது குரும்பத்தீர்காகச் செலவழிக்கலாம், என எண்ணியீருந்தேன். இதனை அறிந்த இறைத் தூதரவர்கள், உமது சகோதரர், தான் கொடுக்க வேண்டிய கடனால் சீறைப்படுத்தப் பட்டிருள்ளார். ஆகவே, அப்பணத்தை ஏற்றதுச் சென்று முதலீல் அவரது கடனை அடைத்து வீருவீராக எனக் கேட்டிருக் கொண்டார்கள். நானும் அப்பணத்தைக் கொண்டிரு எனது

சகோதரனின் கடன்களை அடைத்து வீட்டு, நபீகளாரிடம் தீரும்பி வந்து, இறைத்தாதரவர்களே, எனது சகோதரனின் எல்லாக் கடன்களையும் அடைத்து வீட்டேன், எனினும் இரண்டு தீணார்களைத் தவரீ, அதனைத் தனக்குத் தர வேண்டி இருப்பதாக ஒரு பெண் என்னிடம் வாதாழனாள். அதற்கு அவளிடம் ஆதாரம் எதுவும் இல்லாதீருந்ததால், நான் அவனுக்குக் அதனைக் கொருக்கவீல்லை, எனக் கூறியபோது, நபீயவர்கள், ‘அதனை அவனுக்குக் கொருத்து வீரு, அவள் கூறுவது உண்மை தான்’ என எனக்கு உத்தரவீட்டார்கள்”

(இப்பு மாஜா, அஹ்மத், கபஹகீ)

‘ஒருவருடைய கடனை அவாது உறவினர் அல்லது வேறு யாராவது அவர் சார்பில் அடைத்து வீட்டுவாராயீன், அவர் இதீவிருந்து பயன்கடவுதோடு, கீடைக்க இருந்த இறை தண்டனையீலிருந்தும் ஈடுபெற்று பெற்று வீட்கீன்றார்’.

(அபுதாவுத், நஸா, ஹாகிம்)

5. மரணீத்தவரின் முகத்தைத் தீற்ந்து கவப்பதற்கும், அவரது நெற்றியீல் முத்தமிழுவற்கும் அனுமதியுண்டு.

(தீமிதி, கபஹகீ)

‘நபீயவர்கள் மரணீத்தபோது, அவர்களிடம் வந்த அபூபக்ர் (ரழி) அவர்கள், நபீகளாரின் முகத்தைத் தீற்ந்து அவர்களது நெற்றியீல் முத்தமிட்டு வீட்டு, அழுத்தைத் தான் பார்த்ததாக ஆயிஷா (ரழி) அறிவீக்கீன்றார்கள்’.

(புகாரி, நஸா)

அவரது உறவினர்கள், மரணச் செய்தி எட்டியதும், பொறுமையோடு இருந்து, இறை நீர்ஜனயம் பற்றித் தீருப்தி கொள்ள வேண்டும்.

6. அவர் வலிய்யத் ஏதும் செய்திருந்தால், அதனை யும் உடனே நிறைவேற்றி வீடு வேண்டும்.

### **மரணத்தவர்ன் உறவினர்கள் செய்யக் கூடாதலை :**

1. ‘நீணாஹரா’ எனும் ஓலமிட்டு அல்லது ஒப்பாரி கைவத்தமுவதைத் தவிர்க்க வேண்டும். எனினும், ஒப்பாரி கைவக்காமல் மௌனமாக அழுது கண்ணீர் வழிப்பதில் தவறில்லை.
- நபியவர்கள் கூட, தனது சீல தோழர்களுடன் ‘சஅது பின் உபாதா’ அவர்களை (அவர்களது மரண வேளாயில்) தர்சீத்த போது அழுதார்கள். அது கண்டு அங்கு வந்திருந்தவர்களும் அழுதார்கள். அப்போது நபியவர்கள், அங்கிருந்தோறுப் பார்த்து, ‘அறிந்து கொள்ளுங்கள்’ கண்களில் கண்ணீர் வழவதற்கும், உள்ளத்தில் கவலை ஏற்படுவதற்கும் அல்லாஹ் தண்டனை வழங்குவதீல்லை. எனினும், இதனைக் கொண்டிருதான் தண்டனையளிப்பான், அல்லது (தண்டனையளிக்காமல் மன்னித்து) அருள் புரிவான், எனக் கூறிவீட்டு, தனது நாவைச் சட்டிக் காண்பித்தார்கள்

(புகாரி. முஸ்லிம்)

- தனது மகன் இப்ராஹீம் மற்றும் ஒரு பேரக் குழந்தை மரணித்த போதும், நபீகளார் (ஸல்) அவர்கள் கண்ணீர் வடித்து அழுதார்கள். அது கண்டு அதீசயீத்த அவரது தோழரான ‘ஸுது பீன் உபாதா’ அவர்கள், ஆழக்கூடாதென எம்மை ஏவீய நீங்களுமா இப்பாடி? என்று வீனவினார்கள். அதற்கு நபீ (ஸல்) அவர்கள், ‘அழயார்களில் தான் வீரும்பீயவர்களின் உள்ளங்களில், அல்லாஹ் ஏற்படித்தும் அன்பினால் தான் அவ்வாறு ஏற்படிக்கீர்றது. பீரருக்கு அன்பு காட்டும் அழயார்களுக்கு, அல்லாஹுவும் அன்பு காட்டுக்கீறான்’ எனப் பதிலளித்தார்கள்.

(புகாரி, முஸ்லிம்)

இறந்தவரின் நல்லீயல்புகளைச் சொல்லி ஓப்பாரி வைத்தல், நாசமே, கைசேதமே எனக் கூறிப் புலம் புதல், முகத்திலும், கண்ணங்களிலும், மார்புகளிலும் அடித்துக் கொள்ளுதல், சட்டைப் பையைக் கிழித்துக் கொள்ளல், தலை மயீறைப் பீய்த்துக் கொள்ளல், துக்கம் கொண்டாடும் வகையில், தலை மயீர், தாழ மயீர் போன்றவற்றை சீறைத்துக் கொள்ளல் போன்ற யாவும் ‘நியாஹா’ எனும் ஓலமிழுவதை அல்லது ஓப்பாரி வைப்பதைக் குறிக்கும். ஏனெனில், இது வீதியைப் பொருந்தீக் கொள்ளாததையும், துன்பத் ததைச் சகீத்துக் கொள்ளாததையும் காட்டுக்கீற்றது. இத்தகையோரை நபீகளார் சபீத்துள்ளதோடு, இவர்கள் நம்மைச் சார்ந்தவர்கள்லர், என்றும் கூறியுள்ளார்கள்.

(புகாரி, முஸ்லிம், இப்னுமாஜூ)

‘துன்பத்தீன் போது (சப்தத்தை உயர்த்தி) ஓலமிட்டுவன், (துன்பத்தீன் போது) தனது தலையை சீறாத்துக் கொள்பவன், தனது ஆடையைக் கீழ்த்துக் கொள்பவன் போன்றோரை வீட்டிரும் நான் நீர்ப்பாத்யாகி வீட்டேன் என நபீகளார் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

(புகாரி, மூஸ்லீம்)

ஏனெனில், சப்தத்தை உயர்த்தி ஓலமிட்டு அழுவதால், அவர்களுக்குப் போன்று மையீத்துக்கும் அது பாதிப்பை ஏற்படுத்தும். ஓலமிட்டு அழுவதைக் கொண்டு ஒரு மையீத் தனது கப்ரீல் வேதனை செய்யப்படும், என நபீயவர்கள் கூறியுள்ளார்கள்.

(புகாரி, மூஸ்லீம்)

மரணீத்தவர், தான் மரணிப்பதற்கு முன்னர், தனது குழும் பத்தீனருக்கு அல்லது உறவினர்களுக்கு, “தான் மரணீத்த பின், எவரும் தனக்காக சப்தமிட்டு அழவோ அல்லது ஓலமிடவோ கூடாது, என வள்ளியத் செய்திருந்தால், அவர் இத்தகைய வேதனைக்கு உட்பட மாட்டார்.

‘குழும்பத்தார் அழுவதால் மய்தீ வேதனை செய்யப்படும்’ என்ற நபீமொழி, ஓப்பாரி வைப்பதை வழக்கமாகக் கொண்ட ஒருவன் இறந்தால் அவனுக்குத்தான் இந்த நிலை, என்பதையே குறிக்கின்றது.

“உங்களையும் உங்கள் குழும்பத்தீனரையும் நரக நெருப்பீ விருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள்” என அல்குருஞ் குறிப்பீருகின்றது” (அத் தஹ்ரீம் 66 : 06)

ஓப்பாரி வைக்கும் வழக்கமில்லாத ஒருவன் இறந்து வீட்டால், அவனுக்கு இந்த நிலை இல்லை. ஏனெனில்,

அவனுடைய நிலை ‘ஒருவர் சுமையை மற்றவர் சுமக்க மாட்டார்’ என்ற (16 : 164) இறை வசனத்தை ஒத்திருக்கின் றது, என ஆயீஷா (ரலி) கூறியுள்ளார்கள்.

- இத்தகையோர், மரணத்தீற்கு முன்னரேயே தவ்பா செய்து தன்னனத் திருத்தீக் கொள்ளாவீழல், மறுமை நாளில் இறைத் தண்டனையீலிருந்து தப்ப மாட்டார்கள், என்பது நபி மொழியாகும்.  
(முஸ்லிம்)
- ஜனாஸா பற்றிய செய்தியை அறிவிப்புச் செய்வதீல் ஜாஹரிலியாக் காலத்தீன் நடைமுறைக்கு ஒப்பா காமல் நடந்து கொள்ள வேண்டும். அத்தீயாவசீய தேவை ஏதுமிருப்பீன், ஜனாஸா பற்றிய செய்தியைப் பத்தீரிகைகளில் பிரசரிக்களாம். எனினும் மரணத்த வரின் குலப் பெருமை பற்றியும், பதவீ அந்தல்ஸ்து பற்றியும் மக்கள் மத்தீயீல் பறை சாற்றும் நோக்கல்ல் அல்லது ஜாஹரிலியாக் காலத்தீல் மக்களிடம் இருந்து வந்த நோக்கங்களைப் பிரதீபலிப்பதற் காக அவ்வாறு செய்வது கூடாது. இவ்வாறு செய் வதால், மார்க்கத்தீல் தருக்கப் பட்ட பண்டீயான வீண்வீரயமும் ஏற்படுகின்றது.

‘பத்தீரிகைகளில் பிரசரிப்பதன் மூலம் ஆறுதல் கூறுவதால் அதீக பண வீண் வீரயம் ஏற்படுவதால், அதனைத் தவிர்ந்து கொள்வதே ஏற்றமானதாகும். எனினும், இது நீயாகா எனும் ஒப்பாரி வைப்பதைச்

சார்ந்ததல்ல' என ஷெய்க் இப்பு பாஸ் அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.

(மஜ்ஜு: பதாவா 408 / 13)

- ஒருவர் மரணித்த அதே ஊரிலேயே, அவர் அடக்கம் செய்யப் பட வேண்டும். தூராமாக உள்ள இன்னு மொரு இடத்தீர்கு நகர்த்தப் படக் கூடாது. ஏனெனில், இதனால் காலதாமதம் ஏற்படுவதனால், 'அஸ்ரீ பீவ் ஜனாஸா' (ஜனாஸாவை அவசரமாக எடுத்துச் செல்லுங்கள்) என்ற ஹதீஸிற்கு இது முரணாக அமைகின்றது.

'தனது ஜனாஸா இன்னொரு ஊருக்கு நகர்த்தப் பட வேண்டும்', என ஒருவர் வலிய்யத் செய்திருந்தாலும் கூட அது நிறைவேற்றப் படக் கூடாது. அதீகமான மார்க்க அறிஞர்களின் கருத்துப் படி, 'இவ்வாறு பீரிதொரு இடத்தீர்கு ஜனாஸாவை நகர்த்துவது ஹறாம் ஆகும்' என இமாம் நவவீ அவர்கள் கூறியுள்ளார்கள்.

(இமாம் நவவீ - அல் அத்கார்)

இஹத் யுத்தத்தீன் போது அதீல் ஷஹீதாக்கப்பட்ட வர்களை அல் பகீஉ வீல் அடக்கம் செய்வதற்காக சீலர் சமந்து சென்றார்கள். அப்போது நபீத்தோழர்களில் ஒருவர்,

"அவர்களை ஷஹீதாக்கப்பட்ட அதே இடத்தீலேயே அடக்கம் செய்யுமாறு நபீவர்கள் உங்களுக்கு ஆகையே பிடுகின்றார்கள், என அழைப்பு வீருத்தார்கள். பீன்னர். அந்த ஜனாஸாக்கள் தீருப்பிக் கொண்டு வரப்பட்டு அங்கேயே அடக்கம் செய்யப் பட்டன.

(அஸ்ஹாபுல் சனன், அஹ்மத்)

## உயர்களைத் தீயல்ட்டு ஏர்த்தக் கூடாது

உலகில் மரணீத்த அல்லது உயிரோடுள்ள எந்த ஒரு உயிரையும் தீயீஸிட்டு எப்பதற்கு எவருக்கும் உரிமை பீல்லை. தீயீஸிட்டு எப்பதன் மூலம் “மரணீத்தவரைன் ஆத்மா சாந்தியடையும்” என்ற கருத்து இல்லாத்தீன் பார்வையில் மிகத் தவறான ஒரு கருத்தாகும். இது பற்றி நபிகளார் கூறும்போது,

“தீயைப் படைத்த இறைவனைத் தவீர, வேறொருக்கும் எவரையும் தீயீஸிட்டு வேதனை செய்ய அனுமதியில்லை”

(அடுதாவுத், தாரயி)

ஞானிம் மரணீத்தாலும் அவன் ஈசுத்தமாவதீஸ்லை

‘ஒரு முஸ்லீம் உயிருடனிருக்கும் போது எவ்வாறு அசத்த மாக மாட்டானோ, அவ்வாறே அவன் மரணீத்து விட்ட பிறகும் அசத்தமாவதீஸ்லை’ என இப்புது அப்பாஸ் (ரவி) கூறினார்கள். (மரணீத்துவிட்ட முஸ்லீம்) அசத்தம் என்றிருந்தால், நான் அந்த மய்யீத்தைத் தொட்டிருக்க மாட்டேன், என ஸசத் (ரவி) கூறினார்கள். மேலும், ‘முஹம்மான் (இறைநம்பிக்கையாளன்) அசத்தமாவதீஸ்லை’ என்று நபி (ஸல்ல) அவர்களும் கூறியுள்ளார்கள். (புகாரி)

## மரணத்தவர் பற்ற மக்கள் நல்லப்பராயும் கூறுதல்

மார்க்கப் பற்றும், மார்க்க அறிவுமுள்ள அவரை நன்கு தெரிந்த அவரது அண்டை அயலார்களில் குறைந்தது

இருவராவது அவரைப் பற்றி நல்லது கூறுவார்களாயீன், அது அவருக்கு சுவர்க்கத்தைக் கட்டாயமாக்கி வீருகின்றது, என்பதைப் பீண்வரும் நபீமொழி எமக்குத் தெளிவு படுத்துகின்றது.

‘மரணீத்தவர் பற்றி, மூஸ்லீம்களில், அவரை நன்கு தெரிந்த சீல நல்ல மனிதர்கள், நன்மாராயம் அல்லது நல்ல பீஷ்ராயம் கூறுவது, மரணீத்தவருக்கு சுவர்க்கத்தைக் கட்டாயப் படுத்தி வீருகின்றது. குறைந்தது இருவராக இருப்பினும் சர்யே என நபீயவர்கள் கூறியுள்ளார்கள்.

(புகாரி, மூஸ்லீம்)

அடுல் அல்வத் அத் தீவிட என்ற நபீத்தோழர் அறிவிக் கீன்றார்கள்:

‘நான் மத்னாவுக்கு வந்தீருந்த வேளையில் அங்கு ஒரு நோய் பாவி, அதனால் அதீகம் பேர் மரணீத்தார்கள். நான் உமர் (றுழி) அவர்களுடன் அங்கு அமர்ந்தீருந்த வேளையில் அவ்வழியால் ஒரு ஜனாலா கொண்டு வரப்பட்டது. அப்போது, அங்கிருந்தோரில் சீலர் அந்த ஜனாலாவைப் பார்த்து நன்மாராயம் கூறினார்கள். இதனைச் செவ்விழ்ற உமரவர்கள், ‘வாஜீபாகீவீட்டது’, என்றார்கள். அமீருல் மூ:மினீன் அவர்களே எது வாஜீபாகீவீட்டது? என நான் வினவீபோது, இறைத்தாதர் (ஸல்) அவர்கள் கூறியதையே நானும் கூறினேன், என்றார்கள். அதாவது, ‘(மரணீத்த) ஒரு மூஸ்லீமுக்கு நான்கு பேர் நன்மாராயம் கூறுவார்களாயீன், அல்லாஹ் அவரை சுவர்க்கத்தீவில் நுழைவீப்பான், என நபீயவர்கள் கூறியபோது, மூன்று பேர்கள் கூறினாலுமா? என நாம் வினவீனோம். அதற்கு அவர்கள் ஆம், மூன்று பேர்களாக இருப்பினும் சர்யே, என்றார்கள். இரண்டு பேர்களாக

இருந்தாலுமா? என நாம் மீண்டும் வீனவீச போது, ஆம் இரண்டு பேர்களாக இருப்பினும் சரியே, என்றார்கள். பீன்னார், ஒருவர் கூறினாலுமா? என நாம் அவர்களிடம் கேட்க வில்லை’

(புகாரி, நஸ, தீர்மதி)

இந்த நபி மொழிகள் நபீத்தோழர்களை மாத்தீர்ம் குறிப்பிடாமல் அவர்களைத் தொடர்ந்து வந்த உண்மை மு:யின்கள் அனைவரையும் குறிக்கீன்றது, என இமாம் இப்பு ஹஜர் அல் அஸ்கலானீ அவர்கள் ‘பத்துரால் பாரி’ எனும் நாலீல் குறிப்பிடுகின்றார்கள்.

எனினும், ஜனாஸாவைவத் தொழுவைத்த பீன் மக்களில் சீலர், இந்த ஜனாஸாவைப் பற்றி என்ன கூறுகின்றீர்கள்? இதனைப் பற்றி நீங்கள் நந்சான்று கூறுங்கள், எனக் கேட்க அங்கீருப்பவர்கள், ‘இவர் நல்லோரைச் சார்ந்தவர்’, ‘இவர் ஸாலீஹான மனீதர்’ என்றெல்லாம் கூறுவார்கள். எனினும் இத்தகைய நடத்துமுறை மேற்கூறப்பட்ட ஹதீஸிற்கு மாற்றமானது. அத்தோடு இவ்வாறு வீனவுவது பீத்துத்தான் செயலாகும். ஸலபுஸ் ஸாலீஹீன்களில் எவருமே இவ்வாறு செய்யவில்லை. ஏனெனில், ‘நற்சான்று கூறுங்கள்’ எனக் கேட்டதற்காக அங்கு வந்தவர்கள் அவ்வாறு கூறுகீன்றார்களே தவீர், தாம் சயமாக அவ்வாறு கூறவில்லை. அவர்களில் பலருக்கு அந்த மையீத்ததைப் பற்றி சீலவேலை எதுவுமே தெரியாதிருக்கவும் கூடும். இவ்வாறு செய்வது சீல வேலை அந்த மையீத்துக்குப் பயனளிக்கும், எனவும் நினைக்கீன்றார்கள்.

(அஹ்காமுல் ஜனாஇல் பக் : 62 )

## மரணத்தோலர நந்தயாதீர் !

மரணித்தவர்களை ஏசுவதோ, அவர்களின் குறைக்களை மற்றவர்களிடம் வெளிப்படுத்துவதோ கூடாது.

‘நீங்கள் மரணித்தோலர நீங்கீக்காதீர்கள். (தூற்றாதீர்கள்) நீச்சயமாக அவர்கள், தாம் முன்னர் செய்ததுப்பியவற்றின் பால் சென்று வீட்டார்கள்’ (புகாரி)

பொது நலனைக் கருத்திற் கொண்டு மக்களை எச்சரிப் பதற்காக சீலவற்றை எடுத்துச் சொல்வதீல் குற்றமில்லை.

### குறிப்பு:

மரணித்த ஒரு மனிதர், எத்தகையவராக இருந்தாலும், அவரது பெயருக்கு முன்னால் ‘மற்றும்’ அல்லது ‘மற்றுமா’ (அல்லாவற்வால் அருள் புரியப்பட்டவர்) எனக் குறிப்பிடுவது மார்க்கத்தீல் ஆனுமதிக்கப் பட்ட ஒரு வீட்யமல்ல. ஏனை ஸில், அல்லாவற்வாலும். அவனது தூத்ராலும் நன்மாராயம் கூறப்பட்டவர்களைத்தவரீ. வேறெந்த ஒருவருக்கும், அவர் அருள் புரியப்பட்டவரா, இல்லையா, என்பதை எம்மால் உறுதியாகக் கூறிவீடு முடியாது. ஒருவர், சவர்க்கவாசீ அல்லது நரகவாசீ அல்லது பாவங்கள் மன்னீக்கப் பட்டவர் அல்லது அருள் புரியப்பட்டவர் என்ற வீட்யங்களைபெல் லாம் அல்லாவற் மாத்திரமே தீர்மானிக்க வேண்டும். எனினும், ‘றஹரிமஹாவல்லாஹ்’ அல்லது ‘பாற்றுமு ஹாவல்லாஹ்’ (அல்லாவற் அவருக்கு அருள் புரிவானாக) போன்ற வார்த்தைகளைக் கொண்டு பிரார்த்தனை வழவில் அழைக்கலாம்.

(பதாவா நூரூன் அலத் தர்ப் – ஷெய்க் கிப்னு பாஸ்)

ஜனாஸா பற்றிய மார்க்க விளக்கங்களும், அதற்காக நூற் செய்ய வேண்டிய கடமைகளும் :

இரு மூல்லீஸ் மரணீத்த வீட்ட பீறகு, அவரது பெயரைக் கொண்டோ, அல்லது அவர் முதலீல் வகீத்து வந்த, அவரது உயர் பதவீகளைக் கொண்டோ நாம் அழைப் பதீல்லை. எனினும், 'ஜனாஸா' அல்லது 'மையீத்' என்று தான் அழைப்போம். சீல ஹதீஸ்களில் 'ஜனாஸா' என்றும் வந்துள்ளது.

இந்த ஆப்படையீல், உயர் பிரிந்த நேரத்தீவிருந்து, ஓக்கம் செய்யப் படும் வரை, ஒரு மூல்லீஸ் ஜனாஸா வீற்கு நாம் மேற்கொள்ளவேண்டிய வீட்பங்களைப் பீச்வருமாறு நோக்கவாம் :

மூல்லீஸான ஒரு மனிதர் மரணீத்து வீட்டால், அவரைக் களிப்பாட்டுவதும், கபனீருவதும், சுமந்து சென்று தொழு வைப்பதும், பீன்னர் ஓக்கம் செய்வதும் அனைத்து மூல்லீஸ்கள் மீதுமுன்ன கட்டாயக் கடமையாகும். எனினும், அவர்களில் ஒரு பகுதீயீனர் இதனை மேற்கொண்டாலும், ஏனையோரின் மீதிருந்த கடமைப்பாடு நீங்கீவீருகின்றது. மூல்லீஸ்களில் எவருமே ஜனாஸாவீற்குரிய இக்கடமை களை மேற்கொள்ளவீல்லையெனில், அனைவரும் அக் கற்றத்தீல் பங்கு கொள்வார்கள்.

## குள்ப்பாட்டுவதல் ஈழபூரவாருக்குக் கூடுதல் கூடிய நன்மயகள்:

‘ஒரு முஸ்லிமின் ஜனாஸாவைக் குளிப்பாட்டுவதீல் சுருப்புவோருக்கு அல்லாஹுத்தீலா நாற்பது முறைகள் பாவமன்னிப்பளிக்கீன்றான்’ என ஒரு ஹதீலிலும், ‘அத்தகையவர் அன்று பீறந்த பாலக்கணப் போன்று தன் பாவங்களீலிருந்து மீட்சே பெறுவதாக’ பீறதொரு ஹதீலிலும், ‘அத்தகையவரது நாற்பது பெரும் பாவங்கள் மன்னிக்கப்படுவதாக’ இன்னுமொரு ஹதீலிலும் அறிவிக்கப்பட்டிருள்ளது.

(ஹாகීம், பைஹா)

எனினும், குளிப்பாட்டுபவர், அந்த ஜனாஸாவில் காணும் எத்தகைய குறைகளையும் வெளிப்படுத்தக் கூடாது. தான் இதனை எத்தகைய உலக இலாபங்களுக்காகவுமின்றி அல்லாஹுக்காகவே மேற்கொள்வதாகவும் என்னிக் கொள்ள வேண்டும். இத்தகையோர் பற்றியே மேலுள்ள ஹதீலில் குறிப்பிடப் பட்டிருள்ளது.

## ஜனாஸாவைத் தூஷ்பாட்ட முன் கவனத்து வேண்டிய முக்கிய ஏடுகள் :

1. கையீத்தை முதலில் குளிப்பாட்டத் தகுதியானவர், தன்னைக் குளிப்பாட்டும் படி அவரால் வளிய்யத் செய்யப்பட்டவர். அத்தகையவர் தான் அந்த ஜனாஸாவைக் குளிப்பாட்டுவற்காக முற்படுத்தப்பட வேண்டும். பீன்னர், அவரது தந்தை, இன்றேல்,

பாட்டன். பின்னர், அவர்களை மிகவும் நெருங்கிய வார்கள் என்ற அழிப்படையீல் அவரது முக்கீச உறவினர்களிலிருந்து தேர்ந்தெடுக்கப் பட வேண்டும்.

2. அவ்வாறின்றேல், ஜனாஸாவீன் குடும்பத்தீனர் நம்பிக்கையான ஒருவரைத் தேர்ந்தெடுத்து, ஜனாஸாவைக் குளிப்பாட்ட வைக்கவேண்டும். பொதுவாக, ஆண் ஜனாஸா ஆண்களாலும், பெண் ஜனாஸா பெண்களாலும் குளிப்பாட்டப் படவேண்டும்.
3. ஏழு வயதிலும் குறைவான ஆண், பெண் சீறுவர்களின் ஜனாஸாக்களை ஆண், பெண் இருபாலாரும் குளிப்பாட்டலாம். இச்சீறுவர்களுக்கு வழு செய்து வீடு வேண்டிய கட்டாயம் இல்லை.
4. குளிப்பாட்டுவதற்காகத் தேர்ந்தெடுக்கப் படுபவர், குளிப்பாட்டுவது பற்றி நன்கு தெரிந்தவராகவும், நம்பிக்கைக்குரிப்பவராகவும் இருத்தல் வேண்டும்.
5. நான்கு மாதங்களை வீட்டுவும் குறைவான சுதந்தக் கட்டி அல்லது பீண்டமாக இருந்தால், அதனைக் குளிப்பாட்டவோ அல்லது கபனிடவோ அல்லது தொழுவைக்கவோ தேவையீல்லை. எனினும், குழி ஓன்று தோண்டி, அதில் அதனை அடக்கம் செய்து வீடு வேண்டும்.
6. நான்கு மாதங்களை வீட்டுவும் கூடிய ஒரு குறைப் பிரசவமாக ஜனாஸா இருந்தால், அது உயிர் ஊதப்பட்ட மனிதப் பீறவீயாகக் கருதப்படுவதால், ஏழு வயதிலும் குறைவான சீறுவர்களுக்குப் போன்று

இதற்கும், ஜனாஸாவீர்குரிய அனைத்துக் கடமை கணும் நீகறவேற்றப்பட வேண்டும்.

7. ஒரு கணவன், தன் மனைவியையும், ஒரு மனைவி, தன் கணவனையும் குளிப்பாட்டலாம். நபீத்தோழர் களான அபூக்கர் (றழி), மற்றும் அலீ (றழி) அவர்கள் தம் மனைவியரைக் குளிப்பாட்டியுள்ளார்கள். ஏனெனில், பாதிமா (றழி) அவர்கள், தன்னைத் தனது கணவர் அலீ தான் குளிப்பாட்ட வேண்டுமென வளிய்யத் செய்திருந்தார்கள்.

‘எனக்கு முன் நீ மரணீத்து வீட்டால், நானே உன்னைக் குளிப்பாட்டி, நானே கபனிட்டி. நானே தொழுவித்து, நானே அக்கழும் செய்வேன்’. என நபீயவர்கள் தன் மனைவி ஆயீஹா (றழி) கவப் பார்த்துக் கூறியார்கள். (அற்பத், இப்பு மாஜா)

‘எனினும், தனது மனைவியரல்லாத தாய். மகள், சகோதரி போன்றவர்களை அவர்கள் மஹ்ரமானவர் களாக இருந்த போதிலும், ஆண்கள் அவர்களைக் குளிப்பாட்டக் கூடாது. அதே வேளை ஏழு வயதிலும் குறைவான சீறுமியாக இருப்பின், அவளை ஆண் களுக்கும், ஏழு வயதிலும் குறைவான சீறுவனாக இருப்பின் அவனைப் பெண்களுக்கும் குளிப்பாட்ட அனுமதி உண்டு’ (மஜ்ஞா: பதாவா – 13 / 108)

8. ஜனாஸாவைக் குளிப்பாட்டிபவரும், அவரது உதவீ யாளரும் மட்டுமே அங்கு சமூகம் தர வேண்டும்.
9. குளிப்பாட்டிபவர், அல்லாஹுவீன் தீருப்பொருத் தத்தை நாடியே அச் செயலை மேற்கொள்வதாக நீணைத்துக் கொள்வதோடு, ஜனாஸாவீல் காணும்

எத்தகைய குறைகளையும் பீற்றுக்கு வெளிப்படுத்தக் கூடாது.

10. பொதுவாக, ஜனாஸாவை அதன் தொப்புளிலிருந்து, மூங்கால் வரை துவாலை போன்ற புடவையினால் மறைக்க வேண்டும். பெண்களுக்கு மத்தீஸீல், பெண் ஜனாஸாவின் அவ்ரத்தும் (அவசீயம் மறைக்கப் பட வேண்டிய பகுதி), இதே போன்று தொப்புள் முதல் மூங்கால் வரையுள்ள பகுதியாகும்.
11. குளிப்பாட்ட முன், முதலில் ஜனாஸாவின் மூங்காலுக்கும் தொப்புளுக்கும் இடைப்பட்ட பகுதியை மறைத்து வீட்டு, அதன் ஆடைகளைக் கண்ண வேண்டும். பீன்னர், அந்த மையீத்தீலிருந்து வெளி யேறும் கழிவுகள் மற்றும் அழுக்கு நீர் போன்றவை இழகுவீல் வழிந்தோடுவதற்காக, குளிப்பாட்டும் கடிடிலை, அதன் காலப்பகுதியை நோக்கி சீறிது சர்வாகக் கீடத்த வேண்டும்.
12. ஜனாஸாவைச் சீறிது சர்வாகக் கீடத்தி, அழுக்குகள் வெளியேறுமிடங்களை நீருற்றி, புடவை சுற்றிய கைகளால் கழுவீச் சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
13. ஜனாஸாவைக் குளிப்பாட்டும் போது, ஒரு மறைப்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அத்தோடு முடிந்தால், மேல் பகுதியையும் குறை போன்ற அமைப்பில் மறைத்துக் கொள்வது சீறந்தது.
14. குளிப்பாட்டும் தண்ணீர், தூப்பமையானதாகவும், பாவீப் பதற்கு அனுமதிக்கப்பட்டதாகவும் இருத்தல் அவசீயம்.

15. சீதோஷ்ண நிலைக்கேட்ப, குளிப்பாட்டும் நீரைத் தயார் படுத்தீக் கொள்ள வேண்டும். கடும் குடாக இருப்பீன, நீரைச் சீறிது குளிராக்கீக் கொள்ள வேண்டும்.
16. குளிப்பாட்டுபவர் முதலீல், ஜனாஸாவீன் உடம் பலுள்ள எல்லா மூட்டுக்களையும் திலகு படுத்தவீட்டிரு, நகங்கள் நீண்டிருந்தால், அவற்றையும், கக்கத்து மயிர்களையும் நீக்கவீட்ட வேண்டும். தவீர, கீழ்ப்பகுதி அவற்று என்பதால், அங்குள்ள மயிர்களை நீக்கு வதற்கு முயற்சீக்கக் கூடாது. (நலச, தீர்மீதி, அவற்மத்)
17. உடவீலிருந்து களையப்பட்ட நகங்கள், மயிர் போன்றவற்றைக் கபனுடன் சேர்த்து வைத்து வீடு வேண்டும்.
18. ஒவ்வோர் உறுப்பையும் கழுவும் போது, தீக்க் ஒதுவ தற்கு எத்தகைய ஆதாரமுமில்லை.
19. பல தடவைகள் கழுவீயும், ஜனாஸாவீன் பின் துவாரத்தீல் தொடர்ந்து அமுக்குகள் வெளியேறிக் கொண்டிருந்தால், ஒரு புடவைத் துண்டைத் தீரித்து, அதனை வைத்துப் பின் துவாரத்தை அடைத்து, மருத்துவ பிளாஸ்டர் ஓன்றினால், அமுத்தி ஓட்டிவீடு வேண்டும். அதன் ஆடைகளைக் களையும் போது, அவற்றுத்தை முழுமையாக மறைத்துக் கொள்ள வேண்டும்.
20. குளிப்பாட்டுபவர், ஜனாஸாவீன் அவற்றுத்தைப் பாாக்கவோ, கைகளால் தொடவோ கூடாது.

21. இவ்ராம் அணிந்த நீலையில் மரணித்த ஜனாஸா வைக் குளிப்பாட்டும் நீரில் வாசனை எதுவும் கலக் கக் கூடாது. புனிதப் போரில் மரணித்த ஷஹீதின் ஜனாஸா, குளிப்பாட்டப் படிவதீல்லை.

(அழுதாவுத், தீர்மிதி, பைஹூகி)

புனிதப் போரில் மரணித்தவர்கள் ஜனாபத் நீலையில் இருந்தாலும் கூட, அவர்கள் குளிப்பாட்டப் படிவதீல்லை. ‘அவர்களிலிருந்து வழியும் இரத்தத்துடனேயே பீடவையைச் சுற்றி அடக்கம் செய்து வீடுங்கள், ஏனெனில் அவர்கள் கீயாமநாளையில் அந்த இரத்தத்துடனேயே எழுப்பப் படுவார்கள் நிறத்தில் அது இரத்தம் போன்று தென்பட்டாலும், அதீவிருந்து வீசும் வாடை கஸ்தூரி வாடையாக இருக்கும்’ என நபீயவர்கள் கூறினார்கள்.

(புகாரி, நஸா, தீர்மிதி)

ஹம்ஸா (றழி), ஹன்மூலா (றழி) ஆகீய இருவரும் குளிப்புக் கடமையான நீலையில் உறவுதுப் போரில் ஷஹீதான போது, மலக்குகள் அவ்வீருவரையும் குளிப்பாட்டுவதைத் தான் பார்த்ததாக நபீயவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்பு அப்பால் (றழி)

ஆதாரம் : (தபரானி, ஹாகீம்)

22. முஸ்லிமல்லாத ஒருவரைக் குளிப்பாட்டவோ, கபனிடவோ, தொழு வைக்கவோ, தமது தோழில் சமக்கவோ, அவருக்காகப் பாவ மன்னிப்புக் கேட்கவோ கூடாது. அவர் தமது உறவினராக இருந்தாலும் சரியே।

அலி (றழி) அவர்களின் தந்ததயான அழுதாலிப், (நபீயவர் களின் சீறிய தந்தை) மரணித்த போது, அலி (றழி) அது பற்றி

நபியவர்களிடம் முறையிட, 'நீர் சென்று உமது தந்தையைப் புதைத்து வீரும், என்னிடம் வரும்வரை இதுபற்றி எதனையும் எவரிடமும் கூறவேண்டாம். என்றார்கள். நான் அவரைப் புதைத்து வீட்டு, நபியிடம் வந்தபோது குளிக்கும்படி கூறிவீட்டு எனக்காகப் பிரார்த்தீத்தார்கள்'

(அஹ்மத், அழகாவுத், நஸாக)

(ஜனாஸாவைக் குளிப்பாட்டும் போது, முதலில் வலது பின்னர் இடது என்ற அடிப்படையில் இரு பக்கமாகவும் புரட்டித் தேய்த்துக் கழுவ வேண்டும். மேலும் வுனு செய்ய வேண்டிய பகுதியிலிருந்தே ஆரம்பிக்கவும் வேண்டும். (புகாரி) இவ்வாறு கழுவும் போது, கையில் ஒரு புடவைத் துண்டைச் சுற்றிக் கொள்வது வீரும்பத்தக்கது )

- பின்னர், மையீத்தைக் குளிப்பாட்டுவதாக உள்ளத்தீல் நீணத்துக் கொண்டு, 'பீஸ்மீஸ் கூறி வீட்டு, தொழுகைக்குப் போன்று வழு செய்து வீட வேண்டும். வாய், மூக்கிலுள் நீரைச் செலுத்தாமல் பற்களை மாத்தீரம் வீரல்களால் வீலக்கி வீட்டு, வாயையும், மூக்கையும் நீரால் தடவீத் துடைத்து வீட வேண்டும். குளிப்பாட்டி முடியும் வரை இரண்டையும் பஞ்சை வைத்து நீர் நுழையாத படி அடைத்து வீட்டு, கழுவீ முடிந்ததும் பஞ்சை எடுத்துவீட வேண்டும்.
- தலை, தாழ இரண்டையும் இலந்தை அல்லது சவர்க்கார நுரையினால் தேய்த்துக் கழுவீவீட்டு, முதலில் உடம்பின் வலப்பாக உறுப்புகளான (கழுத்து, வலக்கை, வலது தோற்பட்டை, நெஞ்சீன்

வலப் பகுதி, வலது தொடை, வலது கால், வலது பாதம்) போன்றவற்றைக் குறைப்படி கழுவ வேண்டும். உடலை அடுத்த பக்கமாகப் புரட்டி, பீன்பகுதியென் வலப்பாக உறுப்புக்களை மேற்கூறிய வாறு கழுவீவிட்டுப் பீன்னர், உடலென் பீன்பாகத்தீன் இடப்பாக உறுப்புக்களைக் கழுவ வேண்டும். பீன்னர் உடலை யீண்டும் அடுத்த பக்கமாகப் புரட்டி, உடலென் எஞ்சீய இடப்பாக உறுப்புக்களைக் கழுவீக் குளிப்பாட்டுவதைப் பூரணப் படித்த வேண்டும்.

- ஒரு முறை கழுவுவது தான் கடமை. மூன்று முறைகள் கழுவுவது வீரும்பத்தக்கது. அவ்வாறு மூன்று முறைகள் கழுவீயும் சுத்தமாகாவீடின், ஜந்து அல்லது ஏழு தடவைகள் வரை ஒற்றைப்படக் கழுவலாம். கடைசீ முறை கழுவும் போது, நீரூடன் கற்புத்தைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். கற்பும் சேர்த்துக் கொள்வதால், ஜனாஸாவீன் உடல் வாகசனங்கூட்டப் படுவதுடன், குளிர்ச்சீயும் பெறுகின்றது.

உம்மு அதிய்யா(ரவி) அறிவிக்கின்றார்கள் :

நபி(ஸல்) அவர்களின் மகனை நாங்கள் குளிப்பாட்டிக் கொண்டிருந்தோம். அப்போது அங்கு வந்த நபி(ஸல்) அவர்கள், “அவரை இலந்தை இலை கலந்த நீரால் மூன்று அல்லது ஐந்து அல்லது அதற்கும் அதிகமான முறை குளிப்பாட்டுங்கள். கடைசியில் கற்புத்தைச் சேர்த்துக் கொள்ளுங்கள். குளிப்பாட்டி முடித்ததும் எனக்கு அறிவியுங்கள்” எனக் கூறினார்கள். குளிப்பாட்டிய பின், நாங்கள் அவர்களுக்கு அறிவித்தோம். அப்போது அவர்கள் தங்களின் கீழாடையைத்

தந்து, “இதை அவரின் உடலில் சுற்றுங்கள்” எனக் கூறினார்கள். (நால் : புகாரி)

ஹஃப்ஸா (ரவி) வின் ஓர் அறிவிப்பில், “ஒற்றைப் படையாக (த் தண்ணீர் ஊற்றி)க் குறிப்பாட்டுங்கள், மூன்று அல்லது ஐந்து அல்லது ஏழு முறை (தண்ணீர் ஊற்றுங்கள், அவரின் வலப்புறத்திலிருந்தும் உஞச் செய்ய வேண்டிய பகுதிகளிலிருந்தும் துவங்குங்கள், என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், என்றும் “நாங்கள் அவர்களுக்கு தலைவாரி மூன்று சடைகள் பிண்ணினோம்’ என்றும் உம்மு அதிய்யா(ரவி) கூறியதாக அய்யுப் குறிப்பிடுகின்றார்கள்.

- கழுவீக் குளிப்பாட்டி முடிந்த பீறகு, உடலைத் துடைக்க வேண்டும். இப்போது ஜனாஸா, கபனிகுவதற்குத் தயாராக உள்ளது.
- ஆண்களின் தலைமயிர் சீவீ வீடப்படிவதோடு, பெண்களின் தலைமயிர் பீண்ணப்பட்டிருப்பின் அவீழத்து, நன்கு கழுவப்பட்டு, பின்னர் மூன்று பீண்ணல்களாகப் பீண்ணப்பட்டு, பின்னால் தொங்க வீடப்பட வேண்டும்.

நபி(ஸல்) அவர்களின் மகளின் மய்யித்திற்குத் தலை(முடி)யில் பெண்கள் மூன்று சடைகளைப் பிண்ணியிலிருந்தார்கள். பிறகு அவற்றைப் பிரித்துக் கழுவிலிட்டு, மீண்டும் மூன்று சடைகள் பிண்ணினார்கள். மேலும், நாங்கள் மய்யித்தின் முடியை மூன்று சடைகளாகப் பிண்ணி அதை மய்யித்தின் முதுகுப்புறமாகப் போட்டு வைத்தோம், என உம்மு அதிய்யா (றழி) அறிவிக் கின்றார்கள். (புகாரி)

- ஜனாஸாவைக் குளிப்பாட்டியவர்கள், அதன் பின்னர் தாழும் குளித்துக் கொள்வது வீருப்பத்தீற்குரிய ஒரு வீட்டியமே தவீர், கடமையான ஒன்றல்ல.
- (ஹாகிம், பைஹாகி)
- ஜனாஸாவீன் உடலின் சீல பாகங்களை மாத்தீரம் தான் கழுவ முடியும் என்றிருந்தால், அவற்றைக் கழுவீ வீட்டிடு, கழுவ முடியாத பகுதிகளுக்காகத் தயம்மும் செய்துவீட வேண்டும்.
  - ஜனாஸாவீன் உடலுறுப்புகள் உடலை வீட்டிடும் பிரீந்திருந்தால், அவையும் கழுவப்பட்டிடு உடலோடு சேர்க்கப்பட வேண்டும். ஜனாஸாவீன் உடல் ஏரி காயங்களினால் அல்லது வேறு காரணங்களால் குளிப்பாட்ட முடியாதளவுக்கு உருக்குவைந்த நிலையில் இருந்தால், மார்க்க அறிஞர்களின் கருத்துப்படி, அதற்குத் தயம்மும் செய்துவீட வேண்டும். தயம்மும் செய்பவர், தன் இரு கைகளையும் நிலத்தில் ஆடித்து, ஜனாஸாவீன் முகத்தையும், இரு முன்னங்கைகளையும் தடவீ வீட வேண்டும்.

## ஜனாஸாவைக் கபன்ஸல்

‘ஜனாஸாவைக் கபன்ஸலு’ எடுப்புவோருக்கு, மறுமையில் அல்லாஹ் சவர்க்க ஆடைகளை அணிவீப் பதாகவும், மண்ணைதை தோண்டி, அதீல் ஜனாஸாவை அடக்கம் செய்பவருக்கு, இறுதீநாள் வரை இல்லாதோர்க்கு

இருக்க இடமளித்த நன்மை வழங்கப் படுவதாகவும், ஹதீஸில் குறிப்பிடப் பட்டுள்ளது.

(ஹாகිம், பைஹகி)

குளிப்பாட்டிய பீன்னர், ஜனாஸாவைக் கபனீருவதும் கடமையான ஒரு வீட்யமாகும். நபீயவர்கள் இது பற்றிப் பீன்வருமாறு கூறியுள்ளார்கள்.

'நீங்கள் வெண்மையான ஆடையை அணியுங்கள். ஏனை ஸில், அது உங்கள் ஆடைகளில் மிகவும் சீறப்பீற்குறியது. மேலும் அதனைக் கொண்டே உங்களில் மரணீத்தோரையும் கபனீருங்கள்'

(அழகாவுத், தீர்மிதி, இப்பு மாஜா)

1. ஜனாஸாவீன் முழு உடலையும் மறைக்கக்கூடிய ஒரு துணியால் கபனீருவதே வாஜிபாகும். எனினும், ஆண் ஜனாஸாவை மூன்று புடவைகளாலும், பெண் ஜனாஸா வை ஜந்து துணிகளாலும் (அதாவது சாரம், முந்தானை, சட்டை, இரு புடவைத் துண்டுகள்) கபனீருவது வீரும்பத் தக்கது.

- போதீய துணியீன்றிக் கஃபனீடப்படிரும்போது மய்சீத் தின் தலை அல்லது கால்கள் மட்டுமே மறைக் கப்பட முடியும், என்ற நீலையேற்பட்டால் முதலில் தலை யையே மறைக்க வேண்டும்.

கப்பாப் (ரலி) அறிவிக்கின்றார்கள் :

மூல்அப் இப்பு உமைர் (ரலி) உஹதுப் போரில் கொல்லப்பட்டார். அவரின் முழு உடலையும் கஃபன் செய்வதற்கு ஒரேயொரு சால்வை மட்டுமே இருந்தது. அதன்

மூலம் அவரின் தலையை மறைத்தால் கால்கள் வெளியில் தெரிந்தன, கால்களை மறைத்தால் தலை வெளியில் தெரிந்தது. அப்போது அவரின் தலையைத் துணியால் மறைத்து விட்டு அவரின் கால்களை இத்தீர் என்ற புல்லைப் போட்டு மறைக்குமாறு நூபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். (புகாரி)

2. சீறுவர்களை ஒரு துணியால் கபனிடுவது போதுமான தாகும். மூன்று துணிகளாலும் கபனிடலாம். பெண் சீறுமியாக இருந்தால், ஒரு சட்டை இரு துணிகளால் கபனிட வேண்டும்.
3. கபன் துணி மென்மையானதாகவும், முழு உடலையும் மறைக்கக் கூடியதாகவும் உடம்பை வெளிக்காட்டா மலும் இருக்க வேண்டும்.
4. கபன் துணியில் பன்னீரைத் தெளித்து விட்டு, அதனை வாசனையுட்டுவது சீறந்தது. இதன் மூலம் கபன் துணியில் வாசனை தொடர்ந்து ஓட்டி நிலைத்திருக்கும்.
5. கபன் துணிகள் அளவு பற்றிய கணிப்பீடுகள், அனுபவ ரீதியான ஒரு வீட்டயமாகும். இதில் குறிப்பிட்ட எந்த ஒரு வரையறையும் இல்லை.
6. அவர்த்தை மறைத்த நிலையில், உள்ள துணியிலே ஜனாலாவைக் கபனிட வைத்து, ஆத் போன்ற வாசனை கொண்டு வரச் செய்து, ஸஜீத் செய்யும் உறுப்புகள் மீது தடவீ வீட வேண்டும். பீன்னர் இந்த வாசனையை ஒரு பஞ்சீல் இட்டு, ஜனாலாவைன் மறைவான இடங்களில் கவக்க வேண்டும். அதன் இரு கைகளையும், உடலின் இரு மருங்கிலும் கவத்து விட்டு, பீளாஸ்டர்

போன்றவற்றைப் பின்புறத்தீல் கவத்து, எதும் வெளியேறாதபடி நன்றாகக் கட்டிவீடு வேண்டும்.

7. பின்னர், மூன்று கபன் துணீகளையும் கொண்டுவரச் செய்து, ஒவ்வொன்றையும் மற்றையதீன் மீது வீர்த்து கவத்து, அதன் மீது ஜனாஸாவை கவத்து, (மல்லாந்து மேலே பார்த்தவாறு கீடத்தீ) பின்னர், ஹனுத் எனப்படும் வாசனையை பஞ்சீல் இட்டு, ஜனாஸாவீன் பீன் பாகத் தீல் கவத்து ஒரு புடகவொல் கட்டிவீடு வேண்டும். எஞ்சியுள்ள வாசனையிடப்பட்ட பஞ்சை ஜனாஸாவீன் கண்களின் மீதும், மூக்குத் துவாரங்களின் மீதும், வாய், காதுகள் மீதும், ஸஜ்தா உடலுறுப்புகள் மீதும், இரு கக்கங்கள், முழங்காலின் உட்பகுதி, தொப்புள் போன்ற இடங்களிலும் கவக்க வேண்டும். கபன் துணீகளுக் கிடையீலும், தலையீலும் வாசனை தோய்க்க வேண்டும்.
8. கபனிட்டு, ஜனாஸாவைக் கப்பில் கொண்டுபோய் கவக்கும் போது, அதன் கட்டுக்களை அவீழ்த்துவீடு வேண்டும்.
9. கபன் வீடயத்தீல் அளவுமிரு வீண்வீரயம் செய்யக் கூடாது, ஏனெனில் கபன் துணீ எத்தகைய தரத்தைக் கொண்டதாக இருந்தாலும், மிக வீரவீல் அது சீதைந்து வீடக் கூடிய ஓன்று. மரணீத்த ஒருவரை வீடு உயிரோடு இருப்பவரை புதீய, வீலை மதீப்புள்ள ஆடை களை அணிய அதீகம் அருக்கது பெற்றவர். மூன்றிற்கு அதீகமான கபன் துணீகளால் கபனிடுவதும் தவீர்க் கப்பட வேண்டும். ஏனெனில் இது சன்னாவுக்கு மாற்ற மானது.

10. கபன் துணி, அல்லது அதன் பெறுமதி, அதற்குரிய செலவுகள், குளிப்பாட்டி அடக்கம் செய்யும் வரையுள்ள மற்றைய செலவுகள், ஜனாஸாவீன் செலவாக இருக்க வேண்டும். ஒருவர் தன் ஜனாஸாவீற்குரிய செலவுகளை வீட்டிருச் சென்றிருந்தாலோ, அல்லது அந்த ஜனாஸா வீற்குரிய செலவுகளை வேறு ஒரு முஸ்லிம் பொறுப் பேற்றுக் கொண்டாலோ பரவாயீல்லை.

- முன்கூட்டியே க.:பன் துணியைத் தயார் படித்தி வைத்துக் கொள்ளலாம், என்பதற்குப் பின்வரும் நீகழ்வு ஆதாரமாக அமைகின்றது.

நபி(ஸல்) அவர்களின் காலத்தில் முன்கூட்டியே க.:பன் துணியைத் தயாராக வைத்துக் கொண்ட ஒரு பெண் மணியை (நபி) அவர்கள் ஆட்சேபீக்கவீல்லை. (புகாரி)

- இஹ்ராமோடு மரணீத்தவரைக் கபனீரும் போது, அவர் ஆணாக இருந்தால், அவரது தலையை மறைக்கக் கூடாது. அவரது உடலில் நறுமணம் எதுவும் பூசவும் கூடாது. கீயாம நாகளையீல் அவர் தல்பீயாக் கூறிய நிலையீல் எழுப்பப் படுவார்.

(புகாரி, முஸ்லிம்)

**ஜனாஸாலைச் சமந்து செல்லலும், அதனைப் பின்தொடர்தலும் :**

1. ஜனாஸாலைப் பின் தொடர்வதில் இரு யாத்தரங்கள் உள்ளன.
  - மரணீத்தவரது வீட்டிலிருந்து ஜனாஸாலைவத் தொழுவைக்கும் வரை பின் தொடர்தல்.
  - மரணீத்தவரது வீட்டிலிருந்து ஜனாஸாலைவத் தொழுவைக்கும் வரை பின்தொடர்தல். இதில் இரண்டாவதத்தே நபியவர்கள் சீறப்பீற்றுரிய தாகக் கருதியுள்ளார்கள்.
- ‘இத்தகையவர்களுக்கே, ‘கீராகதன்’ எனப்படும் (மிகப்பெரிய இரு மலைகளாவு) பூண நன்மை கிடைக்கின்றது’ எனக் கூறினார்கள்.

(புகாரி, மூல்லீம்)

ஜனாஸாலைச் சமந்து செல்வதும், அதனைப் பின் தொடர்வதும் ஒரு மூல்லீம் தன் சகோதரனுக்கு அவசியம் செய்யவேண்டிய கடமையாகும். ஆண்களே ஜனாஸாலைவப் பின் தொடர வேண்டும். பெண்களுக்கு இது தடை செய்யப்பட்டிருள்ளது.

(புகாரி, மூல்லீம்)

2. ஓலமிட்டு, அழுது கொண்டும், தீக்கரை போன்றவற்றை சப்தமிட்டு ஓதீக் கொண்டும், கவலை தோய்ந்த பாணியில் இசைக் கருவீகளை இசைத்துக் கொண்டும் ஜனாஸாலைப் பின் தொடர்வது மார்க்கத்தீற்கு முன்னான ஒரு செயலாகும்.

3. பன்னீர் தெளித்துக் கொண்டும், சாம்பிராணி போன்றவற்றை புகைத்துக் கொண்டும் ஜனாஸா வைப் பீன் தொடர்வது கூடாது. இது கீறில்தவர் களுக்கு ஒப்பானது. ஜனாஸாவைப் பீன் தொடர்ந்து செல்லும் போது, அமைதியிடத்தும், மெளனமாகவுமே செல்ல வேண்டும்.

(அடுதாவுத், அவற்மத், பைஹக்)

4. ஜனாஸாவை அவசரமாக எடுத்துச் செல்ல வேண்டும். எனினும், அது ஒருவதற்கு ஒப்பானதாக இருக்கக் கூடாது. ஜனாஸாவை மிக மெதுவாக எடுத்துச் செல்வதும் சன்னாவுக்கு மாற்றமான ஒரு விடயமாகும். (இமாம் இப்புல் கையிம் ஜவ்லீய்யா - ஸாதுல் மஆத்) ஜனாஸாவை அவசரமாக எடுத்துச் செல்ல வேண்டும், என்பதில் மார்க்க அறிஞர்கள் ஒருமித்த கருத்தைத் தெரிவித்துள்ளார்கள், என இமாம் நவவீ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்.

(அல்மஜ்ஹு: பக் - 5/27), (புகாரி, முஸ்லிம்)

‘ஜனாஸாவைத் துரிதமாக எடுத்துச் செல்லுங்கள். அது ஸாலிஹானதாக இருந்தால், அதனை நல்லதீன் பால் கொண்டு செல்கின்றீர்கள். அதற்கு மாற்றமாக இருப்பீன், அந்த மோசமான வஸ்துவை உங்கள் தோள் களிலிருந்து இறக்கி வைத்து வீடுங்கள்’.

(புகாரி, முஸ்லிம்)

‘ஜனாஸாவை மனீதர்களின் தோள்களில் சுமந்து செல்லும் போது, அது ஸாலிஹானதாக இருந்தால்,

‘என்னை எடுத்துக் கொண்டு முன்னேறிச் செல்லுங்கள்’ என்று கூறும். அதற்கு மாற்றமாக இருந்தால், அது தன் குழும்பத்தீனரைப் பார்த்து, ‘எனக்குப் பீழத்த கேடோ என்னை எங்கே கொண்டு செல்கீன்றீர்கள்?’ எனக் கேட்டு அங்கலாய்த்துக் கொண்டிருக்கும். இந்த சப்தத்தை, மனிதனைத் தவீர ஏனைய அனைத்து உயிரினங்களும் செவி யுறும். மனிதன் இதனைச் செவியுற்றால், அவன் மூர்ச்சை யற்று வீருவான்’ என நபீகளார் (ஸல்) அவர்கள் கூறியுள் எார்கள்’

(புகாரி)

ஜனாஸாவீற்கு மிகவும் சமீபமாகவே அதனைப் பீன் தொடர வேண்டும். எல்லாப் பக்கங்களாலும் அதனைப் பீன் தொடராலாம். வாகனத்தீல் பீன் தொடர்பவர்கள் ஜனாஸாவீன் பீன்னாலேயே செல்ல வேண்டும். அவ்வாறு, அதனைத் தொடர்பவர்களும், அதன் இரு பக்கங்களாலும் செல்வதை வீடு, பீன்னால் தொடர் வதே சீரந்தது.

5. ஜனாஸா எம்மைக் கடந்து செல்லும் போது, அதற்காக எழுந்து நீற்க வேண்டிய அவசியமில்லை. இதீலும் இரு அமைப்புக்கள் உள்ளன.

1. ஜனாஸா ஒருவரைக் கடந்து செல்லும் போது, ஒருவர் அதற்காக எழுந்து நீற்றல்.
2. அடக்கல்தலத்தைச் சென்றடைந்ததும் ஜனாஸா கப்ரினுள் அல்லது கீழே இறக்கி வைக்கப்படும் வரை அமராமல் எழுந்து நீற்றல். ஜனாஸாவைக் கொண்டு செல்லும் போது அதற்காக எழுந்து நீற்க வேண்டும், என ஆரம்பத்தீல் கட்டளையிட்டு வந்த நபீ (ஸல்)

அவர்கள், பீன்னர், அவ்வாறான சந்தர்ப்பங்களில் தானும் அமர்ந்ததோடு, பிறரையும் அமரும்படி ஏவீனார்கள்.

(அஹ்மத், இப்னு ஹப்பான், பைஹகீ)

ஹஸரத் அலி (ஹலி) அவர்கள் கூட தனது ஆட்சீக் காலத்தில் இதனையே நடைமுறைப்படித்தீ வந்தார்கள்.

6. ஜனாஸாவைப் சமந்து செல்வார்கள், பீன்னர் வழு எடுத்துக் கொள்வது சன்னத்தாகும்.

(அபுதாவுத், தீர்மீதி, அஹ்மத்)

7. முழந்தால், ஜனாஸாவைப் பீன் தொடர்பவர்களும், அதனைச் சம்ப்பதில் கலந்து கொள்வது சன்னத்தாகும்.

8. அடக்கஸ்தலம் மீகவும் தூரத்தில் இருப்பீன், வாகனத்தில் அல்லது ஒரு பிராணீபீன் மீது அதனைச் சமந்து செல்வதில் குற்றமில்லை.

- வாகனத்தில் ஜனாஸாக்களைச் சமந்து செல்ல அனுமதி இருந்தாலும், மனிதர்கள் தமது தோள்களில் சமந்து செல்வதே சன்னத்தான வழிமுறையாகும். ஏனெனில், ‘ஷக்குகள் கூட எழுதன் ஜனாஸாவைப் பின் வதார்கின்றார்கள்’ என்பதாக நபி (ஸல்) சுப்ரியுள் ளார்கள்.

(அபுதாவுத்,ஹாகீம்,பைஹகீ)

- ஜனாஸாவைப் பீன் தொடர்பவர்கள், வாகனத்திலும் செல்லலாம். எனினும், நடந்து செல்வதே சீறந்தது. வாகனத்தில் செல்வதாக இருந்தால், அவசீயம் ஜனாஸாவீன் பின்னால்தான் செல்ல வேண்டும்.

- ஜனாஸாவை அமைதியாகப் பின் தொடர்வதால், மரணத்தைப் பற்றி, கப்பரைப் பற்றி, மறுமையைப் பற்றி சீந்தீப்பதற்கு அது ஒரு சீறந்த வாய்ப்பாக அமைகின்றது. அதேவேளை, எமது சீந்தனையும் ஒருமுகப் படித்தப் பட்டு, உள்ளமும் அமைதி பெறுகின்றது.

நபிக்காரரத் தொடர்ந்து வந்த எமது முன்னோர்களான ஸலபுஸ் ஸாலீவீன்கள் கூட, ஜனாஸாக்களைப் பின் தொடரும் போது அமைதியாகவே சென்றுள்ளார்கள். கர்ஜுன் ஒதுவதாகவோ, தீக்ர் செய்வதாகவோ எதுவாக இருந்தாலும், சப்தத்தை உயர்த்தக் கூடாது.

(இமாம் நவவீ, அத்கார் – பக் : 203)

- அதனைச் சுமந்து சென்றவர்களும், குளிப்பாட்டு வதில் ஈடுபட்டவர்களும் ஏழு எடுத்துக் கொள்வது வீரும்பத் தக்கதாகும்.

(அடுதாவதுத்,தீர்மீதி)

ஜனாஸாவீன் அனைத்துப் பக்கங்களாலும் அதனைப் பின் தொடரலாம். எனினும், பின்னால் செல்வதே சீறந்தது. ‘இத்தீபாலை ஜனாஇல்’ எனும் அறபுப் பதம் இதனையே குறிக்கின்றது.

## ஜனாஸாவைத் தொழுவைத்தல்

- ஒரு ஜனாஸாவீற்காகத் தொழுகை நடத்துவது, அனைத்து மூஸ்லீம்கள் மீதுமுள்ள கடமையாகும். அதாவது பாஞு கீபாயாவாகும். சீலர் இதனை நீறைவேற்றினாலும், ஏனைய அனைவர் மீதுமுள்ள

கடமைப்பாடு நீங்கி வீருகின்றது. எனினும், தொழுாத ஏனையோரும் இத் தொழுகையை நிறைவேற்றுவது சன்னத்தான வீட்யமாகும்.

மேலும், மரணீத்த மூஸ்லீம் ஆண், பெண், சீரீ யோர், வயது முதிர்ந்தவர்கள், நான்கு மாதங்களைப் பூணப் படுத்தீய குறைப் பிரசவக் குழந்தை, போன்ற அனைவர் மீதும் ஜனாஸாத் தொழுகை நடத்துவது அவசியமான ஒன்றாகும்.

- நான்கு மாதங்களை வீட்டும் குறைவான குறைப் பிரசவமானது, உயிருடன் இருந்து மரணீத்த ஒன்றாகக் கருதப் படாததால், அதனைத் தொழுகைக்கவோ, குளிப்பாட்டவோ அவசியமில்லை.

அதற்கென்று ஒரு குழியைத் தோண்டி, அடக்கம் செய்து வீட்டால் போதுமானது. ஏனெனில், நான்கு மாதங்களுக்குப் பிறகு தான் கருவீலிருக்கும் சீகவுக்கு ருஹ் எனும் உயிர் ஊதப்படுகின்றது.

(புகாரி, மூஸ்லீம்)

- குறைப் பிரசவக் குழந்தை மரணீத்தால். (அதன் பெற்றோருக்காகப் பாவமன்னிப்பு மற்றும் இறையருளை வேண்டிப் பிரார்த்தீக்க வேண்டும்).
- ஏனைய தொழுகைகளைப் போன்றே, ஜனாஸாத் தொழுகையும் கூட்டாகவே நிறைவேற்றப்பட வேண்டும். ஜமாஅத்துடன் தொழுக் கீடைக்கா வீட்டால், தனீத்தும் தொழுலாம். ஜனாஸாவை ஜமாஅத்தாகவே தொழுவைக்க வேண்டும், என்பது கடமையான ஒரு வீட்யமாகும். எனினும், அவ்வாறு செப்பாமல், ஜனாஸாவை வைத்து ஓவ்வொருவரும்

தனித்தனியாகத் தொழுதால், கடமை நீங்கினாலும் ஜமாஅத்தாகத் தொழுவைக்காததற்குரிய குற்றம் அனைவரையும் சாரும்.

- சூட்டாகத் தொழுவதற்கு, ஒருவர் மாத்தீர்ம் இருந்தால், ஏனைய தொழுகைகளில் போன்று அவர் இமாமோடு சேர்ந்தாற் போல் அடுத்தடுத்து இருந்து தொழுமல், இமாழுக்குப் பின்னால் இருந்து தான் தொழு வேண்டும்.

(ஹாகீம், பைஹகி)

- ஜனாஸாக்களைப் பள்ளிவாயினுள் வைத்தும் நபியவர்கள் தொழுகை நடாத்தி இருக்கின்றார்கள். (முஸ்லிம்) எனினும், நபிகளார் காலத்தில் போன்று, மஸ்ஜிதிற்கு வெளியே அதற்கென்று ஏற்படுத்தப்பட்ட இடங்களில் தொழு வைப்பதே சீறப்பீர்க்குரியது.

நபிகளார் (ஸல்) அவர்கள், மிக அதிகமான ஜனாஸாக்களுக்கு மஸ்ஜிதிற்கு வெளியே, ஜனாஸாக்களுக்கென்று ஏற்படுத்தப் பட்ட இடமான (முஸல்லா) வீலேயே தொழுகை நடாத்தி இருக்கின்றார்கள். (அஹ்காமுல் ஜனாஇஸ், பக் - 13 )

(அபீலினியாவில் இஸ்லாத்தைத் தழுவீய நிலையில்) மரணீத்த நஜ்ஜாஸீ மன்னரின் மரணச் செய்தீ தன்னை எட்டியதும், அதே நாளில் நபியவர்கள் தனது தோழர்களுடன் முஸல்லாவிற்குச் சென்று, அங்கே அவருக்காக நான்கு தக்பீர்கள் கூறி, ஜனாஸாத் தொழுகை நடாத்தினார்கள், என அபூஹ்ராரா (றழி) அறிவிக்கின்றார்கள். (புகாரி, முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்கள் காலத்தீல் ஜனாஸாக்களைத் தொழுவிப்பதற்கென்று ஏற்படுத்தப்பட்ட இடம், மஸ்ஜிதுன் நுபவீ பள்ளிவாயிலிற்குக் கீழ்க்குப் பக்கமாக, அதனைச் சேர்ந்தாற் போல் அமைந்திருந்தது.

(பத்தூல் பாரி பக் - 108, பாகம் - 12)

- ‘நாறு பேர்களைக் கொண்ட முஸ்லிம்கள், ஒரு கமயீத்தீன் மீதான ஜனாஸாத் தொழுகையில் கலந்து கொண்டு, அந்த ஜனாஸாவுக்காக ஷாஅத் வேண்டனால், அதனை அல்லாஹ் ஏற்றுக் கொள் கீன்றான்’ என ஒரு அறிவிப்பிலும், ‘அந்த ஜனாஸா வுக்கு மன்னிப்பளிக்கப்படும்’ என பிறிதொரு அறிவிப்பிலும் வர்த்தன்றது. (முஸ்லிம், நஸா)
- இந்த எண்ணிக்கையை வீடக் குறைவாக இருப் பிலும், அதாவது நாற்பது பேர்களாக இருந்தாலும், தொழுக் கூடியவர்கள் ஷர்க்கான வீடயங்களில் சுருடாமல் தூய நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால், மையீத்தீற்காக அவர்களால் கேட்கப் படும் ஷாஅத்தை அல்லாஹ் ஏற்றுக் கொள் கீன்றான். (முஸ்லிம், அபுதாவுத்)

ஜனாஸாத் தொழுகையில் இமாமுக்குப் பின்னால், ஆகக் குறைந்தது மூன்று ஸப்புகளையாவது (வறிசைகளை) அமைத்துக் கொள்வது வீரும்பத் தக்கது.

(அபுதாவுத், தீர்மிதி, இப்னுமாஜா)

ஒரு ஸப்பில் குறைந்தது இருவராவது இருக்க வேண்டும். உதாரணமாக – ஏழு பேர்கள் மாத்தீரம் தொழுவதற்காக அங்கு சமூகமளித்திருந்தால், முதல் ஸப்பில் மூவர், இரண்டாவது ஸப்பில் இருவர், மூன்றாவது

ஸ்ப்பீல் இருவர் என்ற அமைப்பில் ஸ்ப்புகளை ஏற்படுத்திக் கொள்ளலாம்.

- உமைர் இப்னு அபி தல்ஹா என்பவர் மரணித்த போது, அவரது வீட்டுக்கு வந்த நபீகளார் (ஸல்) அவர்கள், அவரது வீட்டில் வைத்தே அவருக்காக ஜனாஸாத் தொழுகை நடத்திய போது, இமாயாக நபீயவர்கள் நீற்க, அவருக்குப் பீன்னால் அழு தல்ஹாவும், அவருக்குப் பீன்னால் உம்மு ஸ்ரைலமும் இருந்து தொழுதார்கள். அவர்களைத் தவிர அங்கு வேற்வரும் சமூகமளித்திருக்க வீல்லை.

(ஹாகீம், கபைஹை)

ஆய்ஹா (றழி) அவர்களும், மற்றும் சீல ஸஹாபீப் பெண்களும் சஅது பீன் அபி வக்கால் (றழி) அவர்களுக்காக நபீயவர்களின் பள்ளிவாயீலில் ஜனாஸாத் தொழுதுள்ளார்கள்.

- பெண்களும் ஜனாஸாத் தொழுகை தொழுலாம், என்பதற்கு மேலுள்ள சம்பவங்கள் ஆதாரமாக அமைகின்றன. எனினும், ஜனாஸாவைப் பீன் தொடர்வ தற்குப் பெண்களுக்கு அனுமதி வழங்கப்பட வீல்லை.

'உம்மு அதிய்யா (றழி) அவர்கள் அறிவீக்கின்றார்கள். '(பெண்களாகீய) நாம் ஜனாஸாவைப் பீன் தொடர்வதீவிருந்து தடுக்கப் பட்டிருந்தோம். எனினும், இதீல் நாம் கட்டாயப் படுத்தப்பட வீல்லை, (அல்லது வன்மையாக நாங்கள் தடுக்கப்படவீல்லை).

(புகாரி, முஸ்லீம், அஹ்மத், இப்னு மாஜா)

- இமாமாக நீற்பதற்கு அந்த ஜனாஸாவின் வலியை (பொறுப்பாளரை) வீடு, முஸ்லிம்களின் தலைவர் அல்லது அவரது உதவீயாளர் மிகவும் அருகதை யடையவர்கள். அவர்களில் எவரும் இல்லையெனில், குர்ஆனை நன்கு ஒத்த தெரிந்தவர் எவரேனும் இருப்பின், அத்தகையவர் முற்படுத்தப் படுவார். அவரும் இல்லையெனில், சன்னா பற்றி நன்கு அறிந்த வர்கள் முற்படுத்தப் படவேண்டும். அத்தகையவரும் இல்லையெனில், ஹதீலீல் குறிப்பிடப்பட்டு வந்துள்ள ஒழுங்கீன் படி தேர்ந்தெடுக்கப் படுவார்கள்.

(முஸ்லிம்)

ஜனாஸா உட்டப் வேறெந்தத் தொழுகையாக இருந்தாலும், மக்களைத் தொழுவைப்பதற்கு, பருவமடையாத சீறுவராக இருப்பினும், குர்ஆனை நன்கு ஒத்த தெரிந்த வராக இருந்தால், அவரை முற்படுத்தலாம்.

(ஆடுதாவுத், பைஹை)

- பல ஜனாஸாக்களாக இருந்தால், அவற்றை ஒரே முறையீலும் தொழு வைக்கலாம். தனித்தனியாகவும் தொழுகை நடத்தலாம்.

(தபரானீ)

“ஒரு முறை ஒன்பது ஜனாஸாக்கள் கொண்டு வரப்பட்டு, அனைத்தீற்கும் நபீயவர்கள் ஒரே முறையீல் தொழுகை நடாத்தினார்கள். ஆண்களை இமாமுக்கு அருகீலும், பெண்களை அவர்களுக்குப் பீன்னாலும் (கீப்லாவுக்கு அண்டியதாகவும்) வைத்துத் தொழுகை நடாத்தப் பட்டது”

(நஸா, பைஹை, தாராத்னீ)

பிறிதொரு முறை உறுத் புத்தத்தீல் ஷஹீதான ஹம்ஸா (றழி) அவர்களின் ஜனாஸா கொண்டு வரப்பட்டு, முதலீல் அதற்காக நபியவர்கள் ஒன்பது தக்பீர்கள் கட்டித் தொழுகை நடாத்தினார்கள். அதனைத் தொடர்ந்து உறுதீல் ஷஹீதான ஜனாஸாக்கள் ஒன்றான் பீன் ஒன்றாகக் கொண்டு வரப்பட்ட போது, நபியவர்கள் அவை ஒவ்வொன் றிற்கும் தனித்தனியாகத் தொழுகை நடாத்தினார்கள். (மொத்தமாக) எழுபத்து இரண்டு முறைகள் ஜனாஸாத் தொழுகை நடாத்தினார்கள், என இப்பு அப்பாஸ் (றழி) அறிவீக்கீன்றார்கள்.

(நால் - தபரானி)

- நீர்ப்பந்தமான சந்தர்ப்பங்களிலேயன்றி தொழுவ தற்கு வீலக்கப்பட்ட மூன்று நேரங்களிலும் ஜனாஸாத் தொழுகையையும் நீறை வேற்றுவதைத் தவிர்க்க வேண்டும்.

(மூல்லீம்)

**சீர்க் குறியிட்டவர்கள் மீதும் ஜனாஸாத் தொழுகை நடாத்துவதற்கு ஈருயநி உண்டு.**

1. புனீதப் போரீல் மரணீத்த ஷஹீத்கள் மீதும், பருவமடையாத குழந்தைகள் மீதும் தொழுகை நடத்துவது கடமையல்ல. எனினும், இவர்கள் மீதும் தொழுகை நடத்த ஆசுமதி உண்டு. ‘பதீனைட்டு மாதங்களில் மரணீத்த நபீகளாறின் மகன், இப்ராஹீ யீன் மீது, நபி (ஸல்) அவர்கள் தொழுகை நடாத்த

வீல்லை' என ஆயிஷா (ஹழி) அவர்கள் அறிவீக் கீன்றார்கள். (அடுதாவுத், அஹ்மத்)

'நபிகளாரின் மகன் இப்ராஹீம் தனது பதீனெண்ட்டாவது மாதத்தில் மரணீத்தார்கள். எனினும், அவர்கள் மீது நபியவர்கள் ஜனாஸாத் தொழுகை நடாத்த வீல்லை, என ஆயிஷா (ஹழி) அறிவீக்கீன்றார்கள்'

(அடுதாவுத், அஹ்மத்)

'நபியவர்களின் மகன் இப்ராஹீமின் மீது தொழுகை நடாத்தப் பட்டதாக வந்துள்ள ஹதீஸ் மீகவும் பலவீன மானது' என ஹதீஸ் கலை வல்லுனரான ஷெய்க் நாஸிருத் தீன் அல்பானி அவர்கள் குறிப்பீடுகீன்றார்கள்.

(அஹ்காமுல் ஜனாஇஸ் பக்-104), (நுஸ்புர் ராயா - 2 / 279)

அதேவேளை, ஓர் அன்சாரிச் சீறுவன் மீதும், உஹதுப் போரில் மரணீத்த ஹம்ஸா (ஹழி) அவர்கள் மீதும் நபிகளார் தொழுகை நடத்தியுள்ளார்கள்.

(முஸ்லிம், நஸூ, அஹ்மத்)

இந்த வீடயத்தில் இரண்டிற்குமே, அதாவது ஷஹீத் கள் மீது ஜனாஸாத் தொழுகை நீறைவேற்றுவதற்கும், நீறைவேற்றாமல் இருப்பதற்கும் சன்னாவீல் ஆதாரங்கள் வந்துள்ளதால், இரண்டில் எந்த ஒன்றையும் எமக்குத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம், என இமாம் இப்பனுல் கையீம் ஜவ்ஸிய்யா (ஹஹ்) அவர்கள் குறிப்பீடுகீன்றார்கள்.

(பீக்ஹாஸ் ஸான்னா பக்-467)

2. குற்றவீயல் தண்டனையீல் கொல்லப்பட்டவர்கள் மீதும் தொழுகை நடத்தலாம். 'வீபசாரக் குற்றத் தீற்காகக் கல்லெறிந்து கொல்லப்பட்ட பெண்

மணியீன் மீதும் நபி (ஸல்) அவர்கள் தொழுகை நடாத்தினார்கள்'. (முஸ்லிம், அபுதாவுத்)

3. தொடர்ந்தும் மோஹான தீய செயல்களில் வீடாப்பீடியாக இருப்பவர், தொழுகை, ஸக்காத்தை (அது கடமை என்பதை ஏற்றுக் கொள்ளும் அதை வேளை) அதனைத் தொடர்ச்சீயாக வீடக் கூடியவர், வீபச்சாரம், மதுக் குடித்தலில் தொடர்ச்சீயாக ஈடுபட்டு வருபவர். இத்தகையோர் மீதும் தொழுகை நடாத்துவதற்கு அனுமதியுண்டு.
4. கடன்பட்டிருந்து வீட்டு, அதனை அடைப்பதற்கு எதனையும் வீட்டுச் செல்லாமல் மரணீத்தவர் மீதும் தொழுகை நடாத்தப்படும். ஆரம்பத்தீல் இத்தகையோர் மீது தொழுகை நடாத்த மறுத்து வந்த நபீயவர்கள், பீற்பட்ட காலங்களில் இவர்களுக்குத் தொழுகை நடாத்துமாறு ஏவினார்கள்.

(புகாரி, முஸ்லிம்)

தொழுவைக்காமல் அடக்கம் செய்யப்பட்டவர் மீதும் தொழுகை நடாத்தலாம். 'தொழுவைக்காமல் இரவு வேளையில் அடக்கம் செய்யப் பட்ட ஒருவர் மீது, அடுத்தநாள் நபீகளார் (ஸல்) அவர்கள் தன் தோழர் களோடு சென்று தொழுகை நடாத்தினார்கள்'

(புகாரி, முஸ்லிம், இப்பு மாஜா)

5. ஓர் ஆரில் ஒருவர் மரணீத்து, அங்கு நேரடியாக அவருக்கு எவருமே தொழுகை நடத்தவீல்லை யெனில், வேற்றங்களில் உள்ள முஸ்லீம்கள்

அவருக்காக, மறைவான ஜனாஸாவுக்கான தொழுகையைத் தொழுலாம். 'ஹபணவீல் இஸ்லாத் கதத் தழுவிய நீலையீல் மரணீத்த, நஜாஷி மன்னருக்காக, மத்னா வீல் நபீயவர்கள், தனது தோழர்களுடன் ஜனாஸாத் தொழுகை நடாத்தீ னார்கள்'

(புகாரி, முஸ்லிம்)

6. எனினும், தமது பார்கவையீலிருந்து மறைந்த அனைத்து ஜனாஸாக்களுக்கும், மறைவான ஜனாஸாத் தொழுகை தொழுவதற்கு சன்னாவீல் ஆதாரமெதுவுமில்லை. நல்வழி நடந்த கல்பாக்கள் உட்ட அவர்களைத் தொடர்ந்து வந்தவர்களின் மரணத்தீற்காக, அவர்களோடு இருந்த நபீத் தோழர்கள் எவருமே மறைவான ஜனாஸாவீற்குரிய தொழுகையைத் தொழுவீல்லை. அவ்வாறு தொழு தீருந்தால், ஒன்று வீடாமல் அவர்களைத் தொடர்ந்து வந்தவர்கள் எமக்கு அறிவீத்தீருப்பார்கள். ஹபணவீல் இஸ்லாத்தைத் தழுவிய நீலையீல் மரணீத்த நஜாஷி மன்னரைத் தவிர வேறொருக்குமே நபீ வர்கள், மறைவான ஜனாஸாத் தொழுகை தொழு ததாக எங்குமே ஆதாரபூர்வமாக அறிவீக்கப் பட வீல்லை. மேலும், மக்காவீலும், ஏனைய இடங்களிலும் பல ஸஹாபாக்கள் மரணீத்தார்கள். அவர்களில் எவருக்காகவும் நபீயவர்கள் மறைவான ஜனாஸாத் தொழுகை தொழுவீல்லை.

(அஹ்காமுல் ஜனாஇஸ் வபீது ஹா)

‘அந்த ஜனாஸாவுக்காக, அதே ஆரில் உள்ள முஸ்லிம்கள் ஜனாஸாத் தொழுகையை நீற்றவேற்றி வீட்டால், ஜனாஸாத் தொழுகை தொழுவேண்டும், என்ற பொதுவான கடமைப்பாடு முஸ்லிம்களை வீட்டும் நீங்கீ வீடுகின்றது. நபீயவர்களும் ஹபஷா நாட்டில் இல்லாத்தைத் தழுவிய நிலையில், காபிர்கள் மத்தியில் மரணத்தைத் தழுவிய நஜாஷீ மன்னருக்காக மறைவான ஜனாஸாத் தொழுகை தொழுது வீட்டு, அத்தோடு அதனை வீட்டு வீட்டார்கள். எனவே, தொழுவதற்கு அவசியம் ஏற்படும் போது தொழுவதும், அவசியமில்லாத போது தொழுமாமல் வீட்டு வீடுவதும் நபீ வழியாலும். இமாம் அஹ்மத் அவர்களின் மூன்று வீதமான சூற்றுக்களில் இக் கூற்றே மீகவும் சரியானதாக உள்ளது, என இமாம் இப்பு கதமியா அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்’

(அஹ்காழுல் ஜனாஇல் பக் - 118)

இந்த அடிப்படையில் ஓர் ஆரில் ஒரு முஸ்லிம் மரணத்து, அந்த ஆரிலுள்ளவர்கள் அவருக்காக ஜனாஸாத் தொழுகையை நீற்றவேற்றி வீட்டால், வேறு ஆரிலுள்ள எவரும் அந்த மையீத்தீற்கான ஜனாஸாத் தொழுகையை மீண்டும் நீற்றவேற்ற வேண்டிய அவசிய மீல்லை. எனினும் அந்த மையீத்தீன் மீது சீல காரணங்களுக்காக, அதே ஆரில் எவராலும் ஜனாஸாத் தொழுகை தொழுப்பாமல் இருந்தால், வேறு ஆரிலுள்ள முஸ்லிம்கள் (அவர்கள் எவ்வளவு தூரத்தில் இருந்தாலும்) அவருக்காக, அவசியம் ஜனாஸாத் தொழுகையை நடர்த்த வேண்டும்’. ஷாபீச மத்ஹுபின் மீகப் பீரபல்ய மான அறிஞராகக் கருதப் படக் கூடிய அல் கத்தாபி

அவர்களும் தனது நூலான ‘மஆலிமுஸ் ஸான்னீஸ்’ இக் கருத்தையே வலியுறுத்துகின்றார்கள்.

(அஹ்காமுல் ஜனாஇஸ் பக் – 49).

7. தற்காலை செய்து கொண்டவர் மீதும் ஜனாஸாத் தொழுதை நடாத்தலாம். ஏனெனில், அவர் செய்த செயல் மிகப் பெரும் பாவமாகக் கருதப் பட்டாலும், அவர் காப்ரோகிவீட் மாட்டார். அதேவேளை, அத்தகையவர் களின் செயலைக் கண்டிக்கும் நோக்கில், முஸ்லிம் களின் தலைவர் அல்லது இமாம் இவருக்காக ஜனாஸாத் தொழுகையைத் தொழுவிக்காமல் அங்கு வந்தவர்களில் யாகராயாவது தொழுவிக்குமாறு நியமித்து வீட்டிரு. ஒதுங்கீக் கொள்ள வேண்டும். காரணம், இவரைப் போன்றவர்கள் மேற்கொண்ட இச்செயலை இமாம் அல்லது முஸ்லிம்களின் தலைவர் பொருந்தீக் கொண்டிரு வீட்டார், என மக்கள் தவறாக நீக்கைத்து வீட்க் கூடாது என்பதற்காக.

(மஜ்ஞா: பதாவா – ஷய்க் இப்னு பாஸ்)

எனினும், எந்த ஒருவருக்கும், அவர் தன்னுயிரை மாய்த்துக் கொள்வதற்கு அனுமதியீல்லை. ஏனெனில், அந்த உயிர் அதனைப் படைத்த இறைவனுக்கே சொந்த மானது. எனவே, அவ்வாறு வீணாக ஒருவர் தன்னுயிரை போக்கீக் கொள்வது இல்லாத்தீல் ஹறாமாக்கப் பட்ட ஒரு வீடயமாகும். ‘அன்றியும், உங்களையே நீங்கள் கொலை செய்து கொள்ளாதீர்கள். நீச்சயமாக, அல்லாஹ், உங்கள் மீது மிக்கக் கீருபையுடையோனாக

இருக்கின்றான்' (அந்நிலா 4 : 29) என அல்குர்ஜூன் எம்மைப் பார்த்துக் கூறுகின்றது.

"ஒருவன் எதனைக் கொண்டு தன்னுயிரை மாய்த்துக் கொள்கின்றானோ, அதனைக் கொண்டே கியாம நாளில் அவன் வேதனை செய்யப் படுவான். (மூஸ்லீம்) என நபீய வர்கள் கூறியுள்ளார்கள். ஒரு மூஸ்லீமுக்கு எந்த ஒரு கஷ்ட நிலை ஏற்பட்டாலும், அவன் அதில் பொறுமையைக் கடைப் பீடித்து, அல்லாஹ்ரவைப் பயந்து கொள்ள வேண்டும். எனினும் இத்தகைய தற்கொலையாளர்கள், காபீர்க்களைப் போன்று நீரந்தரமாக நூர்கில் தங்க வைக்கப் பட மாட்டார் கள். இவர்களுக்கும் ஏனைய மூஸ்லீம் ஜனாஸாக்களுக்குப் போன்று அனைத்துக் கடமைகளும் நிறைவேற்றப் பட்டு, மூஸ்லீமிகளின் மையவாழியீல் அடக்கம் செய்யப் பட வேண்டும். (மஜ்ஞா: பதாவா - ஷெய்க் லிப்னு பாஸ்)

## முனாப்தங்கள் - (நயவஞ்சதர்தள்)

இறை ந்றாகரிப்பாளர்கள், காபீர்கள், முனாபீக்குகள் (நயவஞ்சகர்கள்) போன்றோர் மீது தொழுகை நடத்துவதோ, அவர்களுக்காக அல்லாஹ்வீடம் பாவ மன்னிப்புக் கோருவதோ, அருள் புரியுமாறு பிரார்த்திப் பதோ கூடாது. அது வீலக்கப்பட்ட ஒரு வீடயமாகும்.

(நலச, தீர்மீதி, அஹ்மத)

'முனாபீக்குகள்' என்போர், உள்ளத்தீல் குப்ரை மறைத்து வைத்துக் கொண்டு, வெளியீல் இல்லாத்தீல் இருப்பதாக நடிப்பார்கள். இல்லாத்தீற்கு மாற்றமாக இவர்கள் பேற்கொள்ளக் கூடிய செயல்கள் மூலம், இவர்களின்

உண்மை நிலையை அறிந்து கொள்ளலாம். நபியவர்கள் காலத்தீல் நயவஞ்சகர்களின் தலைவராக இருந்து வந்த, 'அப்துல்லாஹ் இப்பு உபை இப்பு ஸல்லூல்' என்பவன் மரணித்த போது, அவனுக்காக நபியவர்கள் தமது சகாக் களுடன் ஜனாலாத் தொழுவைத்து அடக்கம் செய்து வீட்டிருத் தீரும்பும் போது, அவ்வாறு செய்ததைக் கண்டித் துப் பீன்வரும் மறை வசனம் இறங்கியது.

"அன்றியும், அவர்களில் இறந்து போன எந்த ஒருவரின் மீதும், ஒருபோதும் நீர் தொழுகவும் வைக்காதீர். அவருடைய கப்ரின் மீது (மன்னிப்புக் கோருவதற்காக) நீற்கவும் வேண்டாம். ஏனெனில். நீச்சயமாக அவர்கள், அல்லாஹ்வையும், அவனது தூத்திரயும் நீராகரித்தவர்கள். இன்னும் அவர்கள் பாலீகளாகவே மரணித்துபிருக் கின்றார்கள்"

(9 : 84 அத்தவ்யா) (புகாரி, நஸாஷ), அறிவிப்பாளர்-அப்துல்லாஹ் இப்பு உமர் (ரஹி)

பீன்வரும் அல்குர்ஆன் வசனங்கள், இதுபற்றி மேலும் தெளிவு படித்துகின்றன.

'இப்ராஹீம் (அலை) அவர்களிலும், அவரோடு இருந்தவர் களிலும் நீச்சயமாக, உங்களுக்கு அழகீய முன்மாதீரி இருக்கின்றது. அவர்கள் தம் சமூகத்தாரிடம், நாங்கள் உங்களிலிருந்தும், அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்கிக் கொண்டிருந்தவற்றிலிருந்தும் நீங்கீ, உங்களை நாங்கள் நீராகரித்து வீட்டோம். இன்னும், அல்லாஹ் ஒருவனையே நீங்கள் வீசவாசீக்கும் வரை எங்களுக்கும், உங்களுக்கு

மிகடயில் வீரோதமும், வெறுப்பும் என்றென்றும் வெளிப் பட்டு வீட்டது, என்று கூறினார்கள்'

(அல் மும்தஹினா - 60 : 4)

இப்ராஹீம் (அலை) அவர்கள் தனது தந்தை மரணீக்கும் வரை, அவருக்காக அல்லாஹ்-வீடும் பாவமன்னிப்புக் கோருபவர்களாக இருந்தார்கள். எனினும், அவரது தந்தை மரணீத்த பீறகு, அவர் அல்லாஹ்-வீன் எதீரி என்பதை அறிந் ததும், அன்றிலிருந்து தனது தந்தைக்காக இஸ்தீக்பார் செய்வதை வீட்டு வீட்டார்கள்.

(அறிவிப்பாள் - இப்பு அப்பால் (றவி))

'முஷ்ரீகீன்களுக்காகப் பாவ மன்னிப்புக் கோருவதைத் தடை செய்யும் அல்குர்ஆன் வசனம் இறங்கும் வரை, நபீயவர்களோடு இருந்த முஸ்லிம்கள், இறந்து வீட்ட தமது இணைவைப்பாளர்களான உறவினர்களுக்காகப் பாவ மன்னிப்புக் கோருபவர்களாக இருந்தார்கள். எனினும் அதனைத் தடை செய்யக் கூடிய, அல்குர்ஆன் வசனத்தை அல்லாஹ் இறக்கீய போது அவ்வாறு செய்வதை முழுமையாக அவர்கள் வீட்டு வீட்டார்கள்'

(புகாரி, முஸ்லிம்)

'நபீயவர்களுக்கோ, ஏனைய வீசவாசீகளுக்கோ இணை வைப்போருக்காக, அவர்கள் (இவர்களுக்கு) நெருங்கிய உறவினர்களாக இருந்தாலும் சரி, 'அவர்கள் நிச்சயமாக நரகவாசீகள் தாம்' என்று இவர்களுக்குத் தெளிவானதன் பீன்னரும், மன்னிப்புக் கோருவது ஆகுமானதல்ல'

அத் தவ்பா (9 : 113)

நபியவர்கள் தனது தாயின் மண்ணரையைத் தரிசீத்த போது அமுது வீட்டார்கள். அவர்களைச் சூழ இருந்தவர் களும் இதனைப் பார்த்து அமுதார்கள். அப்போது நபியவர் கள், 'எனது தாய்க்குப் பாவமனிப்புக் கோருவதற்காக அல்லாஹ் வீட்டம் அனுமதி கேட்டேன், எனக்கு அனுமதி வழங்கப் படவில்லை. அவனது கப்ரைத் தரிசீப்பதற்கு அது மதி கேட்டேன். அவன் எனக்கு அனுமதி வழங்கினான். ஆகவே, 'கப்ரைகளைத் தரிசீபுங்கள். நிச்சயமாக, அது மரணத்தை (உங்களுக்கு) ஞாபகப் படித்தும்' என்று கூறினார்கள்.

(முஸ்லிம், அபுதாவுத்)

**ஜனாஸாத் தொழுகையை எவ்வாறு நறவேற்ற வேண்டும் ?**

- இத்தொழுகை பர்னு கீபாயாவாகும். சீலர் தொழு தொலும் ஏனைய அனைவர் மீதுமுள்ள கடமைப்பாடு நீங்கீ வீருகின்றது.
- ஜனாஸா ஆணாக இருந்தால், இமாம் அதன் நெஞ்சுக்கு நேராகவும், பெண்ணாக இருந்தால், அதன் நடுப் பகுதிக்கு நேராகவும் நீன்று தொழுகை நடாத்த வேண்டும்.
- 'ஜனாஸாத் தொழுகையைத் தொழுகின்றேன்' என மனத்தில் எண்ணிக் கொண்டு, இரு கைகளையும் உயர்த்தி 'அல்லாஹ்' அக்பர்' எனக் கூறி, இரு கைகளையும், வலது கை இடது கையின் மீது

இருக்கும் பாடியாக, நெஞ்சீல் வைத்துக் கட்டிக் கொள்ள வேண்டும்.

- இத் தொழுகைக்காக நான்கு தக்பீர்கள் கட்டப்பட வேண்டும். ஓவ்வொரு தக்பீரின் போதும், தன் இரு கைகளையும் உயர்த்திக் கொள்வது சீற்பிற்குரியது.
- முதல் தக்பீரின் பீன், அனாது பிஸ்மியுடன் குரா பாத்திரூ ஒதுவேண்டும். தக்பீர் கட்டியதும், இத் தொழுகையில் ஏனைய தொழுகைகளில் போன்று, இஸ்தீப்தாஹ்' எனும் ஆரம்பத்துடை ஒதுவதில்லை.
- இரண்டாவது தக்பீரின் பீன் நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் ஒது வேண்டும். அத்தவறியாத்தீல் வரக் கூடிய ஸலவாத்தை இங்கு ஒதுலாம்.
- மூன்றாவது தக்பீர் கட்டியதும், ஜனாலாவுக்காகப் பீன்வருமாறு பிரார்த்தனை புரிய வேண்டும்.

اللَّهُمَّ اغْفِرْ لِحَيْنَا وَمَيِّتَنَا، وَشَاهِدَنَا وَغَائِبَرَنَا  
وَكَبِيرَنَا، وَذَكَرَنَا وَأَنْثَانَا، اللَّهُمَّ مَنْ أَحْيَتْتَهُ مِنَ الْأَحْيَاءِ عَلَى  
الاسْلَامِ، وَمَنْ تَوَفَّيْتَهُ مِنَ الْأَيْمَانِ، اللَّهُمَّ لَا  
تَخْرِمنَا أَجْزَةً وَلَا تُضْلِلْنَا بَعْدَهُ"

1. "அல்லாஹும்மா:பீர் வீறுயீனா வமய்யீதீனா, வஹாஹுதீனா வ.:காதி பீனா, வஸக்ரீனா வகபீரீனா, வதகரீனா வஉன்ஸானா, அல்லாஹும்ம யன் அவர்கயத்தஹ் மீன்னா பஅவர்யீஹ் அல்ல இஸ்லாம், வான் தவப்பய்த்தஹ் மீன்னா பதவப்பலா

**அவல் சமான், அவ்வாஹும் வாதஹரிம்னா ஆஜ்ஹஹு  
வலா தழீல்லணா B.P.:தஹர்”**

(இப்பு மாஜா, பைஹகீ)

“பாஅவ்லாஹ்! எங்களில் வாழ்ந்து கொண்டிருப்போகரையும்,  
மரணித்து விட்டோகரையும், இங்கு சமூகமளித்திருப்போகரையும்,  
சமூகமளிக்காதோகரையும், எங்களில் சீரியோர், பெரியோர்,  
ஆண்கள், பெண்கள் ஆகிய அனைவரையும் மன்னித்தருள்  
வாயாக யா அல்லாஹ்! எங்களில் யாரை, நீ உயர்வாழுச்  
செய்கின்றாயோ, அவர்களை இவ்வாத்தின் அடிப்படையில் உயர்  
வாழுச் செய்வாயாக எங்களில் யாரை, நீ மரணிக்கக் செய்  
கின்றாயோ, அவர்களை ஈமானுடன் மரணிக்கக் செய்வாயாக யா  
அல்லாஹ்! இவரது கூலியை நீ எங்களுக்குத் தடுத்து  
விடாதோ இவருக்குப் பீன் எங்களை வழிகேட்டில் இட்டுச்  
சென்று விடாதோ!”

اللَّهُمَّ اغْفِرْ لَهُ وَارْحَمْهُ ، وَاعْفُهُ وَاعْفُ عَنْهُ ، وَأكْرَمْ  
نُزْلَهُ وَوَسْعَ مُذْخَلَهُ ، وَاغْشِلْهُ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالبَرَدِ ،  
وَنَقِّهُ مِنَ الْخَطَايَا كَمَا نَقَّيْتَ التَّوْبَةَ الْأَبْيَضَ مِنَ الدَّ  
نَسِ ، وَأَبْنِلْ دَارًا خَيْرًا مِنْ دَارِهِ ، وَأَهْلًا خَيْرًا مِنْ أَهْلِهِ ،  
وَرَوْجًا خَيْرًا مِنْ زَوْجِهِ ، وَأَذْخِلْهُ الْجَنَّةَ وَأَعِدْهُ مِنْ عَذَابِ  
الْقَبْرِ وَمِنْ عَذَابِ النَّارِ ”

2. “அவ்லாஹும்க்பிர் லஹு வர்ஹம்ஹு, வஆபீஹு  
வ.:பு அன்ஹு, வஅக்ரிம் நுஹாலஹு வவஸ்ஸி:;  
முத்கலஹு, வக்ஸில்ஹு பில்மாஇ வஸ்ஸல்ஜீ வல்

பறதி, வரங்க்கீலர் மினால் :கதாயா கமா நக்கைகத்தஸ் ஸவ்பல் அப்யழ மினத் தனஸி, வஅப்தீஸ்வர தாறன் :கய்றன்(ம்) மின் தாரிலர், வஅஹ்லன் :கய்றன்(ம்) மின் அஹ்லிலர், வஸவ்ஜன் :கய்றன்(ம்) மின் ஸவ்ஜீலர், வஅத்தவிலஸ்வரால் ஜன்னத, வஅனித்வர் மின் அதாபில் கப்ரீ, வமின் அதாபின்னார்'

(முஸ்லிம், நஸா, இப்பு மாஜூ)

'யா அல்லாஹ்! இவரை மன்னிப்பாயாக! இவருக்கு அருள் புரிவாயாக! இவரது பிழைக்களைப் பொறுத்து, இவருக்கு சுகமளிப்பாயாக! இவரது வீருந்துபசாரத்தைக் கண்ணியப் படுத்துவாயாக! இவர் புகுமித்தை வீசாலமாக்குவாயாக! பனிக்கட்டி, ஆலங்கட்டி மற்றும் தண்ணீரால் இவரைக் கழுவீவீடுவாயாக! மேலும் அழுக்கீலிருந்து வெள்ளை ஆடடயை நீ சத்தப் படுத்துவது போல, பாவங்களிலிருந்து நீ இவரைத் தூய்மைப் படுத்துவாயாக! இவரது வீட்டுக்குப் பகரமாக, சீறந்த வீட்டடையும், இவரது குழம்பத்தாருக்குப் பகரமாக, சீறந்த குழம்பத்தாரையும் இவருக்கு வழங்குவாயாக! கப்ரு மற்றும் நரகின் வேதனனையை வீட்டும் இவரைப் பாதுகாத்து, சவனத்தில் புகச் செய்வாயாக!'

அவப் புப்பு மாலிக் (ஹழி) அறிவிக்கின்றார்கள் :

"ஜனாஸாத் தொழுகையில் நபீயவர்கள் ஜனாஸாவுக்காகக் கேட்ட 'அல்லாஹும்ம:பிர் லஹர் வர்ஹும்வரா.....என்ற துஆவை நானும் மனனமிட்டிருக் கொண்டேன், எனக் கூறிவீட்டிரு, இறுதீயில் 'அந்த மையீத்தாக நான் இருந்தீருக்கக் கூடாதா' என நான் ஆசைப் பட்டேன்' எனக் கூறினார்கள்"

(முஸ்லிம், நஸா.இப்பு மாஜூ)

- ஜனாஸா பெண்ணாக இருந்தால், ‘அவ்வாஹம் மக்பிர் லஹா வர்ஹம்ஹா’ என்றும், ஒன்றிற்கு பேற்பட்ட ஜனாஸாக்களாக இருந்தால், ‘அவ்வாஹம் மக்பிர் லஹாம் வர்ஹம்ஹாம்’ என்றும் பிரார்த்தீக்க வேண்டும்.
- ஜனாஸா குழந்தையாக இருந்தால், அதன் பெற்றோருக்காகப் பின்வருமாறு பிரார்த்தீக்க வேண்டும்.

"اللَّهُمَّ اجْعَلْنَا نُخْرًا لِوَالدَّيْنِ، وَفَرَطًا وَأَجْرًا وَشَفِيعًا مُجَابًا،  
اللَّهُمَّ نَقْلِ بِهِ مَوَازِينَهُمَا، وَأَعْظُمْ بِهِ أَجُورَهُمَا، وَالْحَقَّةُ  
بِصَالِحِ سَلَفِ الْمُؤْمِنِينَ، وَاجْعَلْنَا فِي كَفَالَةِ إِبْرَاهِيمَ، وَقِهَةَ  
بِرَحْمَتِكَ عَذَابَ الْجَهَنَّمِ"

3. “அவ்வாஹம் அவ்வா தூவற்றன் வீவாலிதைவர், வர்ப்ரதன் வஅஜ்ரன் வஷ்பீனன் முஜாபன், அவ்வாஹம் ஸக்கீல் பீஹர் மஹாலினஹாமா, வஅஃழிம் பீஹர் உஜீறஹாமா, வஅவ்வரீகஹா பீஸாலிஹர் ஸஸ்பீல் மு:மினீன், வஜ்அவ்வா பி கப்பாலதீ இப்ராஹீம், வகீஹர் பபீறவற்மதீக அதாபல் ஜஹரீம்”

“யா அவ்வாஹ்! இந்தக் குழந்தையை முன்னாரே சென்று, தன் பெற்றோருக்காக வீருந்துபசாரம் தயார் செப்யக் கூடிய ஒன்றாகவும், பொக்கிஷமாகவும் ஆக்கீயருள்வாயாக ஏற்றுக் கொள்ளக்கூடிய வகையில் பர்ந்துரை செப்யக் கூடியதாகவும் ஆக்குவாயாக!

யால்லாவற்! இந்தக் குழந்தையின் மூலம் அதன் பெற்றோரின் தராசக்களைக் கணமானதாக ஆக்குவாயாக। இன்னும் அவர்களின் நற்காலியையும் அதீகமாக்குவாயாக। இக் குழந்தையை இதற்கு முன்னர் சென்று வீட்டு நல்ல மூ:மீன்களுடன் சேர்ப்பாயாக। இந்தக் குழந்தையை இப்ராஹீம் (அலை) அவர்களின் பராமரிப்பில் வீட்டு வைப்பாயாக। இன்னும் உனது அருளின் மூலம் இக் குழந்தையை நாக வேதனையை வீட்டும் பாதுகாப்பாயாக!”

### அறிப்பு :

சீல பீக்வற் நால்களில் ஆங்காங்கே நபீயவர்களைத் தொட்டும் அறிவீக்கப் படாத சீல துஆக்கள் அல்லது பிரார்த்தனைகள் வந்துள்ளன. எனினும் இவற்றைத் தவரித்து, நபீயவர்கள் ஒதியதாக ஹதீஸ்களில் அறிவீக்கப் பட்டுள்ள துஆக்களை ஒதுவதே மிகவும் சீறந்ததென இமாம் ஷவ்கானி அவர்கள் குறிப்பிடும் அதே வேளை, ஷெய்க் நாலிருத்தீன் அல்பானி அவர்களும் இக் கருத்தையே வற்புறுத்துகின்றார்கள்.

(அற்காருல் ஜனாஇல், பக்-16)

- நான்காவது தக்பீரின் பின், சீறிது நேரம் தாமதீத்து இருந்து, முடிந்தால் பிரார்த்தீத்து வீட்டு, வலது பக்கமாக ஸலாம் கொடுக்க வேண்டும்.
- இறுதீத் தக்பீரக் கட்டிய பீறகு, ஸலாம் கொடுப்பதற்கு முன் துஆ ஒதுவது, அனுமதீக்கப் பட்ட ஒரு வீடயமாகும்.

(பைஹீ, இப்னு மாஜா, ஹாகீம்)

➤ இச்சந்தர்ப்பத்தில் துடை ஒதுவது வீரும்பத் தக்கது, என இமாம் அஹ்மத், இமாம் நவவீ போன்றோர் குறிப்பிடுகின்றனர்.

(அல்மஸாஇல் - இமாம் அபுதாவுத்)

"اَللّٰهُمَّ لَا تَحْرِمْنَا اَجْرَهُ وَلَا تُنْقِتْنَا بَعْدَهُ"

'அல்லாஹும் வா தஹ்ரீம்னா அஜ்ஹஹு வலா தப்தீன்னா பஃதஹரா' என்றும் ஓதீக் கொள்ளலாம். 'யா அல்லாஹ்! இவரது கூலீயை நீ எங்களுக்குத் தருத்து வீடாதே! இவருக்குப் பின் எங்களை சோதனைகளுக்கு உட்படுத்தி வீடாதே'

(முஹத்தா, இப்பு ஹப்பான்) (கீதாப் அல் பிக்ஹால் ருயல்ஸர், பக் - 116)

- ஜனாஸாத் தொழுகையீன் இறுதியீல், ஒரு ஸலாமும் கொடுக்கலாம். இரண்டு ஸலாமும் கொடுக்கலாம். நபி (ஸல்) அவர்கள், ஜனாஸாத் தொழுகையீல் சீல சந்தர்ப்பங்களில் ஒரு ஸலாமும், (ஹாகிம், தாராகுத்தீ), வேறு சீல சந்தர்ப்பங்களில் இரண்டு ஸலாமும் கொடுத்துள்ளார்கள்.

(பைஹகி, தபரானி)

"இறுதித் தூதர் (ஸல்) அவர்களால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப் பட்டு வந்த மூன்று நற்பழக்கங்கள் இன்று மனிதர்களால் வீடப்பட்டிருள்ளன. அவற்றில் ஒன்றுதான், ஏனைய தொழுகைகளில் போன்று ஜனாஸாத் தொழுகை யீலும் ஸலாம் கொடுப்பது" என இப்பு மஸ்ஜித் (ஹழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (பைஹகி, தபரானி)

- நபீ (ஸல்) அவர்கள் ஏனைய தொழுகைகளுக்குப் போன்று ஜனாஸாவுக்கும் ஸலாம் கொடுத்தார்கள். (அதாவது இரண்டு ஸலாம் கொடுத்தார்கள்).  
 (அஹ்மத் – இன்ஸாப்)  
 (இத்தோடு இந்த ஜனாஸாத் தொழுகை பூர்த்தியாகி வீடுகின்றது).
- ஜனாஸாவைத் தொழுவைத்த பீன்னர், மக்களில் சீலர், ‘இந்த ஜனாஸாவைப்பற்றி என்ன கூறுகின்றீர்கள்?’ அல்லது ‘இது நல்ல ஜனாஸா என்பதற்கு நீங்கள் சான்று பகர்பவர்களாக இருங்கள்’ எனக் கேட்பதும், ‘அவர் நல்லோர்களைச் சார்ந்தவர், அல்லது ‘நல்லவர்’ என ஏனையோர் பதீலளிப்பதும் ஆதாரமற்ற பீத்துத்தான் ஒரு செயலாகும்.  
 (அஹ்காமுல் ஜனாஇஸ் – ஷய்க் நாஸிருத்தீன் அல்பானி)
- ஜனாஸாத் தொழுகையை நான்கிற்கு அதிகமான தக்பீர்கள் கட்டியும் தொழுலாம், என சீல அறிவீப்புக் களில் வந்திருந்தாலும், நபீயவர்கள் தமது இறுதீக் காலங்களில் தொழுத்து போன்று நான்கு தக்பீர்கள் கட்டித் தொழுவதே சீறப்பீற்றுரியது.  
 (ஷய்க் இப்னு பாஸ், மஜ்மூ: பதாவா-13 / 147)
- ஜனாஸா அடக்கம் செய்யப் பட்டதீலிருந்து ஒரு மாதகாலம் வரைக்கும் அதற்காக ஜனாஸாத் தொழுகையைத் தொழுலாம், என மார்க்க அறிஞர்கள்

குறிப்பிட்டுள்ளார்கள். ஒருவருக்கு உரிய நேரத்தில் ஜனாஸாத் தொழுகையை நிறைவேற்ற முடியாமல் போனால், ஜனாஸாவை அடக்கம் செய்த பீற்கு அத் தொழுகையை நிறைவேற்றலாம். (அஹ்காமுல் ஜனாஇல் – ஷய்க் இப்னு பாஸ்)

## ஜனாஸாத் தொழுகையின் கன்னத்தான வ்யயங்கள்

ஜனாஸாத் தொழுகையில், ஓவ்வொரு தக்பீரின் போதும் இரு கைகளையும் உயர்த்துதல், குரா பாதீஹாவிற்கு முன்னர் ‘அச்சது பீல்லாஹ்’ ஒதுதல், தொழுபவர் தனக்காகவும், ஏனைய மூல்லீம்களுக்காகவும் பீரார்த் தனை புரிதல், ஒதுல்களை சப்தமின்றி மெளனமாக ஒதுதல், நான்காவது தக்பீருக்கும், ஸலாம் கொடுப்பதற்குமிடையீல் சிறிது தாமதீத்தல், வலது கையை இடது கையின் மீது வைத்துக் கட்டிக் கொள்ளுதல், ஸலாம் கூறும் போது வலப்பக்கமாகத் தீரும்புதல் போன்ற அனைத்தும் சன்னத்தான வீட்யங்களாகும்.

ஜனாஸாத் தொழுகையில் நான்கு தக்பீர்களிலும் கைகளை உயர்த்துவது பற்றி மார்க்க அறிஞர்களிடையே கருத்து வேறுபாடுகள் இருந்து வந்தாலும், அவர்களில் அதீகமானவர்கள் ஓவ்வொரு தக்பீரிலும் கைகளை உயர்த் துவதையே ஆதரித்துள்ளார்கள். ‘இப்னு உமர் மற்றும் இப்னு அப்பாஸ் (ஹழி) இருவரும் ஜனாஸாத் தொழுகையில் நான்கு தக்பீர்களிலும் கைகளை உயர்த்தினார்கள்’.

(பைஹக், தாரகுத்தீ)

## ஜனாஸாத் தொழுகைக்குக் காலதாமதமாகி சமீக்ஷியபோர்:

இப்பு உமர் (றலி) அவர்கள் சூறுகீன்றார்கள் :

'காலதாமதமாகி ஜனாஸாத் தொழுவதற்கு வருபவர்கள், தாம் தவற வீட்டு வீட்ட தக்பீர்களை மீண்டும் கழாச் செய்ய வேண்டிய அவசீயமில்லை. இமாம் ஸலாம் சூறும் போது அவரோடு சேர்ந்து ஸலாம் கொடுத்தால் போதுமானது'

இது பற்றி இமாம் அறுமத் அவர்கள், '(இமாம் தொழுது கொண்டிருக்கும் போது) ஜனாஸாத் தொழுகைக்குக் காலதாமதமாகி வந்தவர், தான் தவற வீட்ட தக்பீர்களை மீண்டும் நிறைவேற்றாவிட்டால், அது குற்றமாக எடுத்துக் கொள்ளப் பட மாட்டாது. இப்பு உமர் அவர்களின் (மேலே) சொன்ன கருத்தீற்கு மாற்றுக் கருத்துக் கூறுக்கூடியவர்கள் எவரும் அவர்களது தோழர்களில் இருக்க வில்லை. எனவே, நீ தவறவீட்ட தக்பீர்களை மீண்டும் கழாச் செய்யத் தேவை யில்லை' எனக் சூறுகீன்றார்கள்.

### மக்பராவில் ஜனாஸாத் தொழுகையை நிறைவேற்றுதல்

ஜனாஸாவை அடக்கம் செய்த பிறகும், அதற்காக ஜனாஸாத் தொழுகையை நிறைவேற்றலாம். ஏற்கனவே, அதன் மீது தொழுகை நடாத்தப் பட்டிருந்தாலும் சரியே।

நபி (லல்) அவர்களும் அவ்வாறு தொழுதுள்ளார்கள். எட்டு வருடங்கள் கழிந்த பிறகும் உறுதீல் மரணீத்த ஷஹீத் களுக்காக நபீயவர்கள் ஜனாஸாத் தொழுகை நடத்தினார்கள். (புகாரி)

‘(நபிகளார் காலத்தீல்), பள்ளிவாயிலைச் சுத்தம் செய்து வந்த கருப்பு நிறப் பெண் ஒருத்தீ அல்லது ஒரு வாலிபன், ஒரு நாள் தீட்ரென்று வராதீருந்ததைக் கண்ட நபியவர்கள் அப் பெண்மனையை அல்லது அவ் வாலிபனைப் பற்றி வீஷார்த்தபோது, அவள் அல்லது அவ் வாலிபன் மரணித்து (அடக்கம் செய்யப் பட்டு) வீட்டதாகக் கூறப் பட்டது. பீன்னர் நபியவர்கள், ‘ஏன் தனக்கு அது பற்றித் தெரியப் படுத்தவீல்லை? அவளது கப்பரைத் எனக்குக் காண்பீடுங் கள்’ எனக் கேட்டபோது, அவளது அல்லது அவ்வாலி பனது கப்பர் அவர்களுக்குக் காண்பீக்கப் பட்டது. பீன்னர், நபியவர்கள் அங்கு சென்று ஜனாஸாத் தொழுகையை நடத்தி வீட்டுப் பீன்வருமாறு கூறினார்கள்.

‘நீச்சயமாக இந்த மண்ணரைகள் இருங்கால் நிரப்பப் பட்டுள்ளன. எனது இத் தொழுகையைக் கொண்டு, அதீல் அடக்கம் செய்யப் பட்டிருப்பவர்களுக்கு அல்லாவற் அதனை ஓளி பொருந்தியதாக ஆக்கிக் கொடுக்கின்றான்’

(மூல்ஸி)

ஜனாஸாத் தொழுகையைத் தவற வீட்டவர்கள், அதனை அடக்கம் செய்வதற்கு முன்னரோ அல்லது பீன்னரோ மீண்டும் நிறைவேற்ற முடியுமென்பதற்கு இச்சம்பவம் ஆதாரமாக அமைகின்றது.

இமாம் இப்புல் கையீம் ஜவ்லிய்யா அவர்களும் இதனையே வலியுறுத்துகின்றார்கள்.

‘கப்ருகளின் மீது உட்காரவோ, அதனை நோக்கித் தொழுவோ கூடாது’ என்ற ஹதீஸாக்கு இது மாற்றமானது

போன்று தோன்றினாலும் அது அவ்வாறன்று. ஜனாஸாத் தொழுகையைத் தவிரவுள்ள ஏனைய தொழுகையையே இந்தத் தடை குறிக்கின்றது. ஏனைனில், தொழுக் கூடா தெனத் தடுத்த நபீயவர்களே ஜனாஸாத் தொழுகையை மக்பராவில் தொழுதுள்ளார்கள். ஜனாஸாத் தொழுகைக்க் கென்று குறிப்பிட்டதொரு இடம் வரையறுக்கப் பட வீல்லை. மஸ்ஜீதுக்கு வெளியில் தொழுவதையே நபீயவர்களும், அவரது தோழர்களும் வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். அபுஹ்ரரா (ஹழி) அவர்களும் அல்பகீர் மக்பராவில் ஆயீனாவுக்காக ஜனாஸாத் தொழுகை தொழுதார்கள். அங்கு இப்பு உமர் (ஹழி) அவர்களும் சமூகமளித்திருந்தார்கள்.

(அஹ்மத்)

**ஜனாஸாவை அடக்கம் செய்தலும், அதனோடு தொடர்புள்ள விடயங்களும்**

உலகில் மரணித்த ஒவ்வொரு மனிதனும், அவசியம் அடக்கம் செய்யப்பட வேண்டுமென்பதைப் பீன்வரும் அல்குர்஝ன் வசனங்களின் மூலம் அல்லாஹ் உறுதிப் படுத்துகின்றான்.

"إِنَّمَا تُخْلِلُ الْأَرْضَ كُفَّاً، أَحْيَاءً وَمُوَاتِاً"  
"إِنَّمَا أَمَّاَتُهُ فَاقْبَرَةٌ"

'உயிரோடுப்போற்றும், மரணித்தோற்றும் அனைத்துக் கொள்ளக் கூடிய ஒன்றாகப் பூரியை நாம் ஆக்க வீல்லையா?' (அல்முஸ்லைத் 77 : 25, 26)

‘பிறகு, (மற்றனாகீய) அவனை, (அல்லாஹ்வாகீய) அவன் மரணீக்கச் செய்தான். அப்பால் மண்ணறையில் அவனை, (அல்லாஹ்வாகீய) அவன் ஆக்கீ வீருக்கீன்றான்’

(குரா அபல - 21)

(இெய்க் ஸாலீஹ் அல் பவ்ஸான் - முஃக்தலர் அஹ்காமுல் ஜனாஇஸ்)

1. மரணீத்தவர் முஸ்லீமாகவோ அல்லது காபீராகவோ, யாராக இருந்தாலும், அவர்களை அடக்கம் செய்வது கடமையான ஒரு வீட்யமாகும்.

(அஹ்மத், அபுதாவுத்)

2. முஸ்லீம்கள் அவர்களுக்குரிய மையவாழியீலும், நீராகரிப்பாளர்களுக்குரிய மையவாழியீல் முஸ்லீமில் லாதாரும் அடக்கம் செய்யப் பட வேண்டும்.

இது தவீர், முஸ்லீம்களுடன் நீராகரிப்பாளர்களோ, அல்லது நீராகரிப்பாளர்களுடன் முஸ்லீம்களோ ஒன்றாக அடக்கம் செய்யப் படக்கூடாது.

(அபுதாவுத், நஸா, இப்னு மாஜூ)

3. முஸ்லீம் பொது மையவாழியீல் ஜனாஸாவை அடக்கம் செய்வதே சுன்னத்தான் வழிமுறையாகும். நபீகளார் (ஸல்) அவர்களும், அன்று ஜனாஸாக்களை மத்தொவீலுள்ள அல் பகீஃ: பொது மையவாழியீலேயே அடக்கம் செய்தார்கள். அடக்கம் செய்யும் பணியில் அனைவரும் கலந்து கொள்வது சீறப்பீற்குரியது. புனீதப் போரில் மரணீத்த ஷஹீத்கள், தாம் உயிர்

நீத்த இடத்திலேயே அடக்கம் செய்யப் படுவார்கள். மையவாடிக்கு நகர்த்தப் படமாட்டார்கள்.

(அஹ்மத்)

4. தொழுக் கூடாதெனத் தருக்கப் பட்ட மூன்று நேரங்களிலும், நீர்ப்பந்தம் ஏதுமிருந்தாலன்றி, ஜனாஸா அடக்கம் செய்யப் படக்கூடாது.

(முஸ்லிம்)

- நபீத் தோழர் உக்பா இப்னு ஆயிர் (ஹழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் :

‘மூன்று நேரங்கள் உள்ளன. அவற்றில் நாம் தொழுவ தையும், எங்களில் மரணீத்தவார்களை அடக்கம் செய்வதையும் இறைத் தூதர் (லல்) தடை செய்தார்கள்...’

(குரியன் உதீத்து ஒரு சட்டியீனாவு நகரும் வரை, குரியன் நஞ் சுச்சீபீவிருந்து சீர்து சாயும்வரை, குரியன் மறைய ஆரம்பீத்து, பூண்மாக மறையும் வரையுள்ள நேரம்’)

(முஸ்லிம்)

5. கப்ரை ஆழமாகவும், அகலமாகவும், நேர்த்தியாகவும் தோண்ட வேண்டும். அவ்வாறு தோண்டுமாறு நபீயவர்கள் தன் தோழர்களை ஏவினார்கள்.

(அபுதாவுத், நலாச)

6. கப்ரை லஹ்த் அமைப்பு, (செங்குத்து வழவீலான) குழியமைப்பு என்ற இரு அமைப்பீலும் தோண்டலாம். நபீகளார் காலத்தில் இந்த இரு அமைப்பீலும் கப்ர் தோண்டப்பட்டு வந்துள்ளது. (அல் மஜ்ஜு: 5/287) எனினும், லஹ்த் அமைப்பீல் தோண்டுவதே சீறப்பீற்குரியது. லஹ்த் என்பது, கப்ரின் அடிப்பாகத் தீல் பக்கவாட்டாக, கீப்லாவை நோக்கீத் தோண்டப்படும் குழியாகும். நபீகளார் மரணீத்த

வேளையில், அவர்களுக்கும் வற்றத் அமைப்பிலேயே கப்ர் தோண்டப் பட்டது.

(அற்மத், ஹாசிம், இப்னுமாஜூ)

7. நீர்ப்பந்தமான அல்லது தவிர்க்க முடியாத சந்தர்ப் பங்களில் மட்டும், ஒரே கப்ரில் ஒன்றிற்கு மேற்பட்ட ஜனாஸாக்களை அடக்கம் செய்யலாம். அவ்வாறு அடக்கம் செய்யும் போது, குர்ஆனை நன்கு கற்றுத் தேர்ந்தவரே முற்படுத்தப் படவேண்டும்.

(புகாரி, நஸூ, அற்மத்)

8. ஜனாஸாவை அடக்கம் செய்யும் பணியில் ஆண்களே ஈடுபட வேண்டும். அது பெண் ஜனாஸாவாக இருப் பீனும் சரியே।
9. பெண் ஜனாஸாவைக் கப்ரில் இறக்கும் போது, அவள் அவ்ரத் என்பதால், கப்பரை மறைத்துக் கொள்வது சன்னத்தாகும்.
10. ஜனாஸாவைக் கப்ரில் இறக்கி அடக்கம் செய்வ தற்கு, மிகவும் அருக்கதெடுத்தியவர்கள், அதன் நெருங்கீசு உறவினர்களே। (ஹாசிம், கபஹரி)

இரு கணவனும் தன் மனைவியை அடக்கம் செய்யும் பொறுப்பை ஏற்கலாம். எனினும், அவன் கடந்த இரவில் தன் மனைவியுடன் உறவு வைத்திருக்கக் கூடாது. அவ்வாறு உறவு வைத்திருந்தால், அவர் கப்ரில் இறங்கித் தன் மனைவியை அடக்கம் செய்யும் பணியில் ஈடுபடக் கூடாது. வேறு சீலரே அதனை அடக்கம் செய்ய வேண்டும். அவர்கள் அப் பெண்ணுக்கு மற்றுமான ஆண்களாக இருக்க வேண்டுமென்ற அவசீயம் இல்லை.

(மஜ்ஸூ பதாவா...13/191)

நபித்தோழர் அனஸ் (றலி) அவர்கள் அறிவீக்கின்றார்கள்:

ஒரு முறை நாம் இதைத்தாதர் (லல்) அவர்களின் மகளாகரை அடக்கம் செய்வதற்காக மையவாழக்குச் சென்றிருந்தோம். நபியவர்களும் அங்கு வந்திருந்தார்கள். அவர்களது கண்களிலிருந்து கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. பீன்னர் அங்கிருந்தோரைப் பார்த்து, உங்களில் நேற்றிரவு தனது மனைவியுடன் உறவு வைக்காதவர் எவரேனும் இருக்கின்றார்களா? எனக் கேட்க, அங்கு சமூகம் தந்திருந்த அடுதல்லூரா அவர்கள் ஆம். நான் இருக்கின்றேன், யாரலூல்லாஹ்! என்றார்கள். பீன்னர், நபியவர்கள் அப்படியாயின், நீர் கப்ரினுள் இறங்குவிராகி. என்று கூறினார்கள். பீன்னர், அடுதல்லூரா அவர்கள் கப்ரினுள் இறங்கி, நபிகளாரின் மகளாகரை அடக்கம் செய்தார்கள்.

(புகாரி, ஹாகீம், பைஹாகி)

11. ஜனாஸாவைக் கப்ரினுள் இறங்கும் போது, கப்ரின் கால்ப்பகுதியாலேயே இறக்க வேண்டும். இதுவே சன்னத்தான் வழிமுறையாகும்.

(அடுதாவுத்)

12. ஜனாஸாவைக் கப்ரினுள் இறக்கி வைக்கும் போது, பீன்வரும் மூன்று அமைப்பிலும் பிரார்த்தீக்களாம்.

(பிள்மில்லாஹ்) வளவூ மில்வதி ரஸா லில்லாஹ்)

(பிள்மில்லாஹ்) வளவூ சன்னதி ரஸா லில்லாஹ்)

(பிள்மில்லாஹ்) வரில்லாஹ், வளவூ மில்வதி ரஸா லில்லாஹ்)

(ஹாகீம், இப்புனுமாஜூ, பைஹாகி)

‘அல்லாஹ்! வீன் தீருப் பெயர் கொண்டு, அல்லாஹ்! வீன்

தூதரின் வழிமறையை அனுசரித்து, (உங்களை மண்ண கறையில் வைக்கிறேன்).

13. ஜனாஸாவைக் கப்பின் அடிப்பாகத்தீல் வைக்கும் போது, முகம் கீப்லாவை நோக்கி இருக்குமாறு, அதன் வலப்பாகத்தீன் மீது வைக்க வேண்டும்.

‘நீங்கள் உயிரோடிருந்தாலும், மரணித்தவர்களாக இருந்தாலும் கஃபா தான் உங்களுடைய கீப்லா வாகும்’ (அபுதாவுத், பைஹி, ஹாசிம்), என்ற ஹதீஸ் இதற்கு ஆதாரமாக அமைகின்றது.

14. தலை, கால் தவீர்ந்த ஏனைய கட்டுக்களை அவீழித்து வீட வேண்டும். எனினும், அதன் முகத் தைத் தீற்ந்து வைக்கக் கூடாது. அது ஆணா கவோ, பெண்ணாகவோ யாராக இருந்தாலும் சரியோ முஹர்ரிமாக (இஹ்ராதோடு மரணித்தவராக) இருப்பீன், அவசியம் தலை, முகம் இரண்டையும் தீற்ந்து வைக்க வேண்டும்.
15. ஜனாஸாவின் தலை கீப்லாவை நோக்கிச் சீரிது உயர்ந்திருப்பதற்காக, அதனைக் கீழே வைத்ததும், அதன் கன்னத்தீன் கீழ் செங்கள் போன்ற ஏதாவ தொன்றை வைத்து வீட வேண்டும். இதற்குப் பகுரமாக தலையணை போன்றவற்றைப் பயன் படுத்தக் கூடாது.
16. ஜனாஸா சரிந்து வீழிந்து வீடாமலிருக்க, அதன் முதுகுப் பகுதியைத் தாங்கி நீற்பதற்காக, மண் போன்றவற்றைக் குவீத்து வீட வேண்டும்.

17. செங்கல், மண் போன்றவற்றால் ஜனாஸா வைக்கப் பட்டுள்ள லஹ்த் குழியை மறைத்து வீட்டு, மண்ணை அள்ளிக் கப்ரினுள் குவீத்து, கப்பரை மூடி வீட வேண்டும். மூடிய பீன், நிலத்தோடு சமமாக வைக்கா மல், அது கப்ப என்பதை இலகுவீல் அடையாளம் கண்டு கொள்வதற்காக, ஒரு சாணளவு வகளவாக அதனை உயர்த்த வேண்டும்.
18. கப்பரை மூடிய பீன் அதன் மீது வகளவாக சீரிய கற்களைப் பறப்பி அது சரிந்து வீழாமல் கெட்டியாக இருப்பதற்காக, அதன்மீது சீரிதளவு நீரைத் தெளித்து வீட வேண்டும்.
19. மேலும், கையித்தைக் குளியினுள் வைத்து மூடிய பீன், அங்கீருப்பவர்கள் ஓவ்வொருவரும் தமது இரு கைகளாலும் மூன்று பீடி மண் எடுத்துப் போடு வது வீரும்பத் தக்கது. நூபி (ஸல்) அவர்களும் அவ்வாறு செய்துள்ளார்கள். (இப்பு மாஜா).

எனினும், ஓவ்வொரு பீடி மண்ணுக்கும் ‘சின்றூ .:கவக்னாகும்...’ என்று வரக்கூடிய அல் குர்ஆன் வசனத்தை ஒதுவது ஆதாரமற்ற வீட்யாகும். இது பற்றி வந்துள்ள ஹதீல், ஆதாரத்தீற்கு எடுத்துக் கொள்ள முடியாத மீகவும் பலவீனமான ஒரு செய்தீயாகும், இமாம் இப்பு ஹப்பான் அவர்கள், இது பற்றி வந்துள்ள செய்தி, இட்டுக் கட்டப் பட்ட ஒன்றாகும், எனக் குறிப் பீட்டுள்ளார்கள்.

(அஹ்காமுல் ஜனாஇல் வீதி ஹரா, பக் - 194)

## முக்கீசு குறிப்பு :

கப்ரில் ஜனாஸாவை கவத்து வஹ்தை மூடியதும் மூன்று பிழ மண் எருத்து கப்ரில் போருவது வீரும்பத் தக்கது. இது பற்றி இப்னு மாஜாவீல் வந்துள்ள ஹதீஸ் குறைபாடுடையது, என சீலரால் குறிப்பிடப் பட்டாலும், இக்கருத்தில் வந்துள்ள வேறு சீல ஹதீஸ்களால் இது பலமகடக்கின்றது.

இமாம் ஹாபீஸ் அவர்கள், தனது “அத் தல்:கீஸால் :கபீர்” எனும் நூலிலும், ஷய்க் நாஸிருத்தீன் அல்பான் அவர்கள், ‘அல் இர்வாஷ்’ எனும் நூலிலும் இது பற்றித் தெளிவு படித்தியுள்ளர்கள்.

(அஹ்காமுல் ஜனாதில் பக் - 193)

20. அடக்கம் செய்த பீன், அந்த ஜனாஸாவீற்கு உறுதீயைக் கொடுக்குமாறு கீப்லாவை நோக்கி, அங்கு சமூகமளித்துள்ள ஒவ்வொருவரும் அல்லாவும் வீட்டும் பிரார்த்தீக்க வேண்டும். அப்பிரார்த்தனை அந்த ஜனாஸாவீற்குப் பாயன் படுகின்றது.
21. அதனைத் தொடர்ந்து, அடையாளம் கண்டு கொள்வதற்காக, அதன் மீது கல் போன்ற ஒன்றினால் அடையாளமிடுவது சன்னத்தாகும். எனினும் அதன் மீது எதனையும் எழுதக் கூடாது. நபீ (ஸல) அவர்கள், ‘உல்மான் இப்னு மழ்ஜன்’ என்ற நபீத்தோழரை அடக்கம் செய்த பீன்னர், அவரது கப்ரின் தலைப்பாகத்தீன் மீது ஒரு கல்லைத் தானே சுமந்து வந்து நட்டி வீட்டு, ‘எனது சகோதரரீன் கப்ரிற்கு அடையாளமிடுகின்றேன், (இதன் பீறலு) எனது

குரும்பத்தீனரில் மரணீப்போரை இதனோடு சேர்த்து, (அருகருகீல்) அடக்கம் செய்வதற்காகவே இவ்வாறு செய்கின்றேன்' என்று கூறினார்கள்.

(அடுதாவது, பைஹகீ)

22. மரணீத்தவர் மூஸ்லிமாக இருந்தால், அவர் மரணீத்த அதே ஊரிலேயே அடக்கம் செய்யப் பட வேண்டுமென்பது மார்க்கமாகும். ஓர் இடத்திலிருந்து பிறிதோர் இடத்திற்கு நகர்த்தப் படுவதால் மார்க்கத்திற்கு முரணான ஏதேனும் ஏற்படுமென்றிருந்தால், அவ்வாறு செய்வது கூடாது. ஏனெனில், மூஸ்லிமான ஒருவர் உயிரோடிருந்தாலும், மரணீத்தாலும், அவர் நீச்சயம் கண்ணியப் படுத்தப் பட வேண்டும். அவரது உடம்பின் உட்பாகத்திலுள்ள உதீரிப் பாகங்கள் எதுவும் அகற்றப் படாதிருந்தால், நீர்ப்பந்த சந்தர்ப்பங்களில் அவ்வாறு நகர்த்துவதில் குற்றமில்லை. அதே வேளை மரணீத்தவா காபிராக இருந்தால், அரேபியத் தீபகற்பத்தில் அவர் அடக்கப் படாமல் வேறோர் இடத்திற்கு நகர்த்தப் படவேண்டும். காபிர்களை இந்த அரேபியத் தீபகற்பத்திலிருந்து வெளியேற்றுமாறு நபியவர்கள் ஆகணயிட்டார்கள். அதிலே இரண்டு மார்க்கங்கள் ஒன்று படக் கூடாது, எனவும் பணித்தார்கள்.

(அவற்மத)

## ஜனாஸாவை இரவில் அடக்கம் செய்தல்

இமாம் நவவீ (றஹ்) அவர்கள், ‘ஃறஹால் மூஸ்லிமில் குறிப்பிடுகின்றார்கள்: ‘ஜனாஸாவை இரவில் அடக்கம் செய்வதில் மாக்க அறிஞர்கள் மத்தீயீல் கருத்து வேறுபாடு நிலவுகின்றது. நீயாயமான காரணம்

எதுவுமின்றி, ஜனாஸாகவ இரவீல் அடக்கம் செய்வதை இமாம் ஹஸனுல் பஸரி போன்றோர் ‘மக்ருஹ்’ ஆகக் கருதியுள்ளார்கள். எனினும், அதீகமான மார்க்க அறிஞர்கள், பீன்வரும் அறிவிப் புக்களை ஆதாரமாக வைத்து, அதனை அனுமதித் துள்ளார்கள்.

‘அபூபக்ர் (ஹழி) உட்டா மற்றும் சீல நபீத் தோழர்கள் இரவீலேயே அடக்கம் செய்யப் பட்டுள்ளார்கள். எவரும் அதனை ஆட்ஷேபிக்க வீல்லை. நபீயவர்கள் காலத்தில் மஸ்ஜீதில் பணீ புரிந்து வர்த்த ஒருவர் இரவீல் மரணித்து, இரவீலேயே அடக்கமும் செய்யப் பட்டார். இது பற்றி நபீயவர்கள், தனக்கு ஏன் அறிக்கவீல்லை? எனக் கேட்ட போது, ‘இருளாக இருந்ததால் அவ்வாறு செய்ய வீல்லை. எனக் கூறினார்கள். பீன்னர் நபீயவர்கள் அதற்காக எவரையும் கடிந்து கொள்ளவீல்லை. இரவீல் ஒரு மனீதர் அடக்கம் செய்யப் பட்டதை நபீயவர்கள் கண்டித்ததாக முஸ்லிமில் வர்த்துள்ள ஹதீஸ், நிப்பந்தம் எதுவுமில்லாமலும், தொழுவீக்கப் படாமலும், சர்யான முறையில் கபரீடப் படாமலும் இரவீல் அடக்கப் படுவதையே குறிப்பதாக அந்த அறிஞர்கள் கூறுகின்றார்கள்.

(அவற்காமுல் ஜனாஇஸ் வபீது ஹா பக் -179)

‘தொழுவீக்கப் படாமல் இரவீல் அடக்கம் செய்வதையே (நபீயவர்கள்) கண்டித்தார்கள். முஸ்லிமில் அறிவீக்கப் பட்டுள்ள ஹதீஸ், மையீத்தீற்கான கடமைகளையீ குளிப்பாட்டுதல்,

கபனි-ல், தொழுவித்தல் போன்றவற்றை (சரியான முறையில்) நிறைவேற்றாமல் அடக்கம் செய்யப்படும் ஜனாஸாக்களையே குறிக்கின்றது. தவீர், ஜனாஸா வீற்குரிய அனைத்துக் கடமைகளும் நிறைவேற்றப் பட்டு, தொழுகையும் நடாத்தப் பட்டுவிட்டால், இரவில் அடக்கம் செய்வதீல் எவ்வீதக் குற்றமு யில்லை, என்பது மார்க்க அறிஞர்களின் கருத்தாகும்’  
(மஜ்மு: பதாவா - 13 / 213)

**அடக்கஸ்தலத்தில் உரதேசம் செய்தல் :**

- அடக்கஸ்தலத்தில் கைத்து, அங்கு சமூகமளித் துள்ளோர்களுக்கு உபதேசம் செய்வதும் மார்க்கத் தீல் அனுமதிக்கப் பட்ட ஒரு வீடயமாகும். மையித்தை அடக்கம் செய்து முடியும் வரை, மக்கள் மத்தீயில் உபதேசீக்கலாம்.
- ஓர் அங்காரித் தொழின் ஜனாஸாவை அடக்கம் செய்து கொண்டிருந்த போது, நபியவர்கள் கீப் லாவை நேநாக்கியவர்களாக, தம்மைச் சூழ இருந்த வர்களைப் பார்த்து, கப்ர் வேதனையீலிருந்து பாதுகாப்புத் தேடிக் கொள்ளுமாறு அவர்களுக்கு மூன்று முறை உபதேசீத்து வீட்டு, தானும்,

( اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ )

‘அவ்வாறும் இன்னீ அதனு பிக் மின் அதாரில் கப்ர்’

‘ஈ அல்லாது! கர்ணமூர வேதனவினிற்கு நான் உன்னிம் பாதுகாவல் தேடுகின்றேன்’ என மூன்று முறைகள் பிரார்த்தித்தார்கள்.

பின்னர், ‘இரு நல்ல மனீதனதும், தீய மனீதனதும் உயிர் களை ‘மலக்குல் மவ்த்’ எவ்வாறு கைப்பற்றுகின்றார்கள், கைப்பற்றப் பட்ட பின் அவர்களது உயிர் அல்லாவற்பீடம் கொண்டு செல்லப் படும் போது, ஏழுவானீலும் உள்ள மலக்குகளிடம் எத்தகைய வரவேற்புக் கிடைக்கின்றது, அதனுடைய வாடை எத்தகையது, அல்லாவற்கவச் சந்தீத்த பீறகு, அந்த உயிர் உடலுக்கு மீண்டும் தீருப்பீ அனுப்பப் பட்டு, எவ்வாறு கேள்வி கணக்குக் கேட்கப் படுகின்றது, அவனால் உலகில் மேற்கொள்ளப் பட்ட நல்ல, தீய செயல் கள் எவ்வாறு கப்ரில் அவனுக்குப் பயனளிக்கின்றது, சவர்க்க, நரக வாயில்கள் எவ்வாறு அவனுக்காகத் தீறக் கப் படுகின்றன, எவ்வாறு அவன் கப்ரில் வேதனை செய்யப் படுகின்றான், அவனுக்காகக் கப்ரி எவ்வாறு வீஷாலமாக்கப் படுகின்றது அல்லது நெறுக்கப் படுகின்றது, கீயாமநாள் வரையிலும் அவன் கப்ரில் எந்த நீலையில் இருப்பான், என்பது பேர்ன்ற விடயங்கள் பற்றியெல்லாம் வீளக்கீக் கூறி, உபதேசம் பண்ணீணார்கள்’.

(நஸ, இப்னு மாஜா)

‘இரு மு.மீனுடைய ஆத்மா, அவனது உடம்பிற்குத் தீருப்பீ அனுப்பப் படும் வரை, சவர்க்க வீருட்சங்களிடையே தொங்கீய வண்ணம் அதன் கணீகளைச் சுவைத்துக்

கொண்டிருக்கும்’ என நபீயவர்கள் ஒரு முறை மூடின் களின் ஆத்மா பற்றி வீளக்கீக் கூறினார்கள்.

(நஸ, இப்னு மாஜா)

- ஏற்கனவே அடக்கம் செய்யப்பட்ட ஒரு கப்ரில், மீண்டும் ஜனாஸா அடக்கம் செய்யப் படுவதற்காக, அந்தக் கப்ரை மீண்டும் தோண்டுவதற்கு அனுமதி யீல்லை. எனினும், ஏற்கனவே அடக்கம் செய்யப்பட்ட ஜனாஸாவீன் உடல் மக்கி, மண்ணேணாடு மண்ணாக ஆகி, மீது எதுவுமில்லாமல் இருந்தால், அதே இடத்தில் புதீதாக ஒரு கப்ர் தோண்டி, அதீல் ஜனாஸாவை அடக்கம் செய்யலாம்’.

(இமாம் நவவீ - அல் மஜ்ஜும்:., 5 / 303)

- இன்று மக்கள் மத்தியீல் இருந்து வரும், அடக்கம் செய்து முடிந்ததும் கப்ரருக்ல் இருந்து கொண்டு ‘தல்கீன்’ ஓதும் முறை ஆதாரமற்ற ஒரு வீடயாகும்.

‘தல்கீன்’ என்பது ‘கற்றுக் கொடுத்தல்’ அல்லது ‘சொல்லிக் கொடுத்தல்’ எனப் பொருள் படிக்கின்றது. மரண வேளையில் இருப்பவருக்குத் தான் ‘லாலிலாலு இல்லவ்லாலு’ என்ற கல்மாவைச் சொல்லிக் கொடுக்கும் படி நபீயவர்கள் எம்மை ஏவீனார்கள். பதீலாக மரணீத்தவருக்கு அல்ல.

தல்கீன் பற்றி வந்துள்ள ஹதீஸ் பலவீனாமான ஹதீஸாகும், என இமாம் நவவீ, இமாம் இப்னுல் கையீம் போன்றோர் குறிப்பீடுகின்றனர். இதனைக் கொண்டு அமல் செய்வது சுன்னாவுக்கு மாற்றமான

ஒரு வீட்யமாகும், என இமாம் ஸன்னூரி குறிப் பீட்டிருள்ளார்கள்’.

(அஹ்காமுல் ஜனாஇல்... பக்-198)

‘(மையீத்தை அடக்கம் செய்த பின்) ‘தல்கீன்’ ஒதுவது பற்றி வந்துள்ள செய்தீகள் இட்டிருக் கட்டப் பட்டவையாக இருக்கும் அதே வேளை, சன்னா வீற்கு மாற்றமான ஒரு வீட்யமும் கூட. மேலும் இது மரணத்தீற்கு முன்னர் மேற் கொள்ளப் படவேண்டிய ஒரு வீட்யமாகும். மையீத்தை அடக்கம் செய்து முடிந்ததும், நபீயவர்கள் தம் தோழர்களைப் பார்த்து, ‘உங்கள் சகோதரருக்காக நீங்கள் அல்லாஹ்-வீடும் பாவ மன்னிப்புக் கோருங்கள், மேலும் அவருக்கு உறுதியைக் கொடுக்கும் பாடி பிரார்த்தியுங்கள், ஏனை னீல், தற்போது அவர் (கப்ரில்) வீஷாரිக்கப் படுகீன் றார்’ (அபுதாவுத், ஹாகீம்) என்று தான் கூறினார்கள். இதனைத் தவீர் வேறொத்தனையும் மேற்கொள்ளும்பாடி அவர்கள் தம் தோழர்களிடம் கூற வீல்லை.

(மஜ்மூ’ பதாவா...13 / 206, ஷெய்க் கிப்னு பால்)

‘அல்லாஹ்-வும், அவனது தூதரும் கூறியவை, நபீத்தோழர்களால் இல்லை: அடிப்படையீல் அறிவீக் கூப் பட்டவை போன்றவற்றைத்தான் ஆதாரமாக எடுத்துக்கொள்ள முடியும். எனினும் தாபீஸ்னகள் மற்றும் தபாத் தாபீஸ்னகள் கூறியவற்றை ஆதாரமாக எடுத்துக் கொள்ள முடியாது. அவை மார்க்கமாகவும் ஆகீவீட் மாட்டாது’ (ஷெய்க் கிப்னு பால், பதாவா நூருண் அலத் தர்ப், 14 / 66)

எனவே, அங்கு சமூகமளித்தீருப்பவர்கள் ஓவ்வொரு வரும் கூட்டாக இல்லாமல் தனித்தனியாக இருந்து, அந்த ஜனாஸாவுக்காகப் பிரார்த்திப்பதோடு, அவருடைய பாவங்களை மன்னிக்கும் படி அல்லாஹ் வீட்டும் கேட்க வேண்டும். இதுவே நபீயவர்கள் எமக்குக் கற்றுத்தந்த சன்னத்தான் வழிமுறையாகும்.

- கப்ரின் மீது கட்டிடம் கட்டுவதோ, சன்னைம்பு பூசுவதோ, அதன் மீது எழுதுவதோ கூடாது. இவ்வாறு செய்வது அல்லாஹ் வுக்கு இணை வைக்கக் கூடிய (ஷீக்கான) ஒரு செயலாகும்.

**ஜனாஸாவின் உறவினருக்கு ஆறுதல் (கீரங்கல்) கூறுதல் :**

1. மரணீத்தவரின் உறவினருக்கு, ஏனைய முஸ்லிம் சகோதரர்கள், பிழை எனும் ‘ஆறுதல் கூறுவது’ சன்னத்தான் வழிமுறையாகும்.

“எவர் தனது சகோதர முஸ்லிமுக்கு அவர் துன்பத் தலீருக்கும் போது ஆறுதல் கூறுகீன்றாரோ, அவருக்கு அல்லாஹ் (கண்ணியத்தீற்குரிய) பச்சை நிறத்தீணாவான போர்வையை அண்வீ (த்து கெளவீ) க்கீன்றான். கீயாம நாகவையில் (மற்றவர்கள்) இவர்களைப் பார்த்துப் பொறாகம் கொள்ளுமாவீற்குக் காட்சீ தருவார்கள்.”

(அறிவிப்பவர் - அனஸ் இப்னு மாலிக் (நலி), நால் : தாரிலு் பக்தாத் : இமாம் அல் கதீப், நால் : தாரிலு் தீமஷ்க : இமாம் இப்னு அஸாகீர் )

- மையீத்தின் உறவினருக்கு ஏற்பட்டிருக்கும் கவலை நீங்கீ, மனம் ஆறுதல் பெறக் கூடிய வகையில், நபீய வர்கள் கூறிய வார்த்தைகளைக் கொண்டு ஆறுதல் கூறுவதே சீறந்தது. நபீகளார் கூறிய வார்த்தைகள் பற்றிய அறிவு இல்லாவிட்டால், தமக்குத் தெரிந்த மார்க்கத்தீற்கு முரணில்லாத, எந்த நல்ல வார்த்தை களைக் கொண்டும் ஆறுதல் கூறலாம்.
- ஜனாஸாவின் உறவினருக்கு, அவர்களுக்கு ஏற்பட்டுள்ள அத்துன்ப நிலையை அவர்கள் மறக்கும் வரை ஆறுதல் கூற அனுமதியுண்டு.
- ஆறுதல் கூறும் போது, ஒருவரையாருவர் தம் கைகளினால் முஸாபஹா செய்து கொள்வது சீறப்பீற குரியது. ஏனெனில், 'நபீத் தோழர்கள் தம் மத்தீயீல் ஒருவரையாருவர் சந்தித்துத் கொள்ளும் போது, முஸாபஹா செய்து கொள்பவர்களாகவும், பயணத் தீவிரந்து தீரும்பீதும் முனைகா செய்பவர்களாக வும் இருந்தார்கள்'

அறிவிப்பவர் – அனஸ் (ரழி)

1. பொறுமையைக் கொண்டும், இறை நிர்ணயம் பற்றித் தீருப்தீ கொள்வதைக் கொண்டும், இறைவனிடமே கூலியை எதிர்பார்க்க வேண்டுமெனவும், அவர்களுக்கு நாம் உபதேசிக்க வேண்டும்.
2. ஒருவரின் குழந்தை மரணீத்து வீட்டும் போது, அதற்காக அவர் பொறுமைடின் இருந்தால், மீகப் பெரும் கூலியை அல்லாவற் அவருக்கு வழங்குகிறான்.

## முஸ்லிம்கள் குழந்தைகள் இறந்துவிட்டால்...?

“முஸ்லிமான ஒருவருக்குப் பருவமடையாத மூன்று குழந்தைகள் இருந்து மரணீத்துவிட்டால், அவர் அக்குழந்தைகளின் மீது காட்டிய இருக்கத்தீன் காரணத்தால், அவரை அல்லாஹ் சொர்க்கத்தீல் பிரவேசிக்கச் செய்வான்’ என அனஸ்(ரவி) அறிவீக்கின்றார்கள். (புகாரி)

‘முஸ்லிம் சீறுவர்கள் மரணீத்தால், அவர்கள் சவர்க்க வாசீகள்’ என்பதில் மார்க்க அறிஞர்கள் ஏதோபீத்த கருத்தைத் தெரிவித்துள்ளார்கள்’ என இமாம் நவவீ (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

‘ஒரு முஸ்லிமான ஆண் அல்லது பெண்ணுக்குப் பருவமடையாத, மூன்று குழந்தைகள் இருந்து, பீன்னர் அவர்கள் மரணீத்து விட்டால், அக் குழந்தைகளின் காரணமாக, அல்லாஹ், தனது அருளீணால் அதன் பெற் றோர்களை சவர்க்கம் புகச் செய்கின்றான். அவர்கள் ஒரு சவர்க்க வாயிலில் இருந்து கொண்டிருக்கும் போது, அவர்களைப் பார்த்து, ‘நீங்கள் சவர்க்கத்தீல் நுழையுங்கள்’ எனக் கூறப்படும். அதற்கு அவர்கள், ‘எங்கள் பெற்றோர் வரும் வகரயில் நாம் நுழைய மாட்டோம்’ என்பார்கள். பீன்னர், ‘சரி, நீங்களும், உங்கள் பெற்றோர்களும் அல்லாஹ் வீன் அருளால் ஒன்றாக சவர்க்கத்தீல் நுழையுங்கள்’ எனக் கூறப் படும்’

(நலாஷ, பைஹூகீ)

‘ஒரு பெண்ணுக்கு மூன்று குழந்தைகள் இருந்து, அவர்கள் மரண்தது விட்டால், நரகத்தீல் (போடப் படா மல் இருப்பதற்குரிய) தீரையாக அவர்கள் அமைந்து வீரு வார்கள், என நபீயவர்கள் கூறிய போது, ‘இரு குழந்தைகள் இருந்தாலுமா?’ என ஒரு பெண் வினவ, ‘ஆம்! இரு குழந்தைகளாக இருந்தாலும் சர்யோ’ என நபீயவர்கள் பதீலளித்தார்கள்.

(புகாரி, முஸ்லிம், பைஹை)

‘தனக்கு இருந்த ஏக புதல்வனைப் பறிகொடுத்த ஓர் அன்சாரிப் பெண், அதனால் மீகப் பெரும் அதீர்ச்சீக் குள்ளாகவிட்டதைக் கண்ட நபீகளார் (ஸல்) அவர்கள், அவனுக்கு இறையச்சம், பொறுமையைக் கொண்டு ஏவி விட்டு, ‘ஒரு முஸ்லிமுக்கு இரண்டு அல்லது மூன்று குழந்தைகள் இருந்து மரண்தது விட்டால், அவர்களின் மூலம் அல்லாஹ் அதன் பெற்றோர்களைச் சுவனபதீயீல் நுழைவீப்பதாக ஆருதல் கூறினார்கள்.

(ஹாக்ம்)

**இணைவைப்போர்ன் குழந்தைகள் இறந்துவிட்டால்...**

மார்க்க அறிஞர்களில் ஒரு குழுவீனர், இவர்கள் பற்றி அல்லாஹுவே நன்கறிந்தவன், எனக்கூறி விட்டுப் பீன்வரும் ஹதீலை ஆதாரமாக வைக்கின்றார்கள். இப்னு அப்பாஸ் (ரவீ) அறிவிக்கின்றார்கள்:

‘இணைவைப்போர்ன் குழந்தைகள் (இறந்துவிட்டால் அவர்களின் முழுவு யாது? என்பது) பற்றி நபீ (ஸல்) அவர்களிடம் வீனவப்பட்டது. அதற்கவர்கள் “அவர்களைப்

படைத்த அவ்வாறு, அவர்கள் (உயிருடனிருந்திருந்தால்) எவ்வாறு செயல்பட்டிருப்பார்கள், என்பதை நன்கறிந்தவன் எனக் கூறினார்கள். (புகாரி)

மார்க்க அறிஞர்களில் மற்றுமொரு குழுவீனர், “இவர்கள் சுவர்க்கவாசீகள், என்ற கருத்தை ஆதரிக்கின்றார்கள். சீறுவர்கள், அவர்கள் பருவமெய்தும் வரை, சட்டரீதியான எத்தகைய பொறுப்புக்களையும் அவர்கள் மீது சுமத்த முடியாது, என்பது நபியவர்களின் ஆதாரபூர்வமான கூற்றாகும். மேலும், ”என்றும் நிலையான (இளம் பருவத்தினராக இருக்கும்) சீறுவர்கள் பணிபுரிவதற்காக (சுவர்க்கத்தீல்) இவர்களைச் சுற்றிக் கொண்டிருப்பார்கள்” (அல் வாகீஆ 56 : 17) என்ற குர்ஜூன் வசனத்தீல் குறிப்பிடப்பட்டுள்ள சீறுவர்கள், பருவமடைவதற்கு முன்னார், மரணித்த முஷ்ரிகீன்களின் குழந்தைகளாக இருக்கலாம், என வீளக்கமளிக்கீன்றார்கள். வேறு சீல அறிவிப்புக்களில், “இணை வைப்போரின் குழந்தைகள் சுவர்க்கத்தீல், சுவர்க்கவாசீகளுக்குப் பணிவிடை பூரிபவர்களாக இருப்பார்கள்” (தபாரானி) என்ற ஹதீஸையும்,

“மனீதர்களின் குழந்தைகளால் புடை குழப்பட்ட நிலையில், இப்ராஹீம் (அலை) அவர்களை சுவர்க்கத்தீல் தான் கண்டதாக நபியவர்கள் (தன் தோழர்களீடும்) கூறியபோது, இறைத்துஅதரவர்களே சுவர்க்கத்தீல் இணை வைப்போரின் குழந்தைகளா? எனக் கேட்டபோது, அதற்கு ஆம்! இணை வைப்போரின் குழந்தைகள் தான்! எனப் பதீலளித்தார்கள்”.

(புகாரி) என்ற ஹதீஸையும், “(நம்முடைய) தூதரை அனுப்பாத வரையில் நாம் (எவரையும்) வேதனை செய்பவர்களாக இல்லை.(அல் இல்ரா 17 : 15) என்ற அல்குர்ஆன் வசனத்தையும் இதற்குரிய ஆதாரங்களாக மூன்வைக்கின்றார்கள்.

4. ஆறுதல் கூறுவதற்குரிய கால அவகாசம் மூன்று நாட்கள் மாதத்திற்ம் தான், என வறையரக்குட்படித்தக் கூடாது.

(அஹ்மத், ஹாகீம்)

ஆறுதல் கூறுவதற்காகக் குறித்ததொரு இடத்தில் ஒன்று கூடுவதும், ஆறுதல் கூற வருவோர்க்கு, ஜனாஸா வீட்டினர் சமைப்பதில் ஈடுபடுவதும் தவீர்க்கப் பட வேண்டிய வீட்டியங்களாகும்.

(அஹ்மத், இப்னு மாஜா)

ஜனாஸாவீன் நெருங்கிய உறவீனர் அல்லது அண்ணடவீட்டார்கள், அவர்களுக்காக உணவு சமைத்துக் கொடுப்பது சன்னத்தாகும்.

(தீம்தீ, அஹ்மத், இப்னுமாஜா)

ஆறுதல் கூறுவதற்குரிய மீக்க அழகிய வார்த்தை நபீயவர்கள் கூறிய வார்த்தையாகும்.

- நபீகளாரின் பேரப்பீள்ளைகளில் ஒருவருக்கு மரணம் சம்பவித்த போது, அது பற்றி அக்குழந்தையீன் தாய் நபீயவர்களுக்குச் சொல்லியதுப்பீணார்கள். அதற்கு நபீயவர்கள், தனது ஸலாத்தை அவனுக்குக் கூறுமாறு சொல்லிவீட்டு, பீன்வருமாறு ஆறுதல் கூறினார்கள் :

(إِنَّ اللَّهَ مَا أَخْذَ، وَلَلَّهِ مَا أَغْطَى، وَكُلُّ شَيْءٍ عَنْهُ إِلَى أَجْلٍ مُسَمَّى)  
 فَلَتَصِيرُ، فَلَتَحْتَسِبُ)

‘(உங்களுக்குத்) தந்தவையும், தான் எருத்துக் கொண்டவையும் அனைத்துமே அல்லாஹ் வுக்கு உரியன். அவன் தன்னீட்தீல், அனைத்துக்குமே ஒரு குறித்த காலக்கெடுவை ஏற்படுத்தியுள்ளான். அதனால், பொறுமையைக் கடைப்பிடிக்கும் பழயும், அல்லாஹ் வீடுமே கூலியை எதிர்பார்க்கும் பழயும் ஏவினார்கள்’  
 (புகாரி, முஸ்லிம்)

‘தூதுக் கவ்வாறு கூற வேண்டுமென்பதற்குரிய சிறந்த ஒரு வழிகாட்டலாக தீந்த மதில் சமைந்துள்ளது’ என இமாம் நவவீ (றஹ்) அவர்கள் தனது ‘அல் அத்கார்’ எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார்கள்.

‘பீன்வருமாறு ஆறுதல் கூறுவதும் மார்க்கத்தீல் அனுமதிக்கப் பட்ட ஒன்றாகும், என்பது மார்க்க அறிஞர் களின் கூற்றாகும்,’ எனவும் இமாம் நவவீ அவர்கள் கூறியுள்ளார்கள்.

"أَعْظَمَ اللَّهُ أَجْرَكَ وَأَحْسَنَ عَزَاءَكَ وَغَفَرَ لِمَيْتَكَ"

‘அஃழால்வாஹ் அழற்க, வசூவற்ஸன அஃஸாக, வகூப்ர லீப்யீதீக’

(இமாம் நவவீ – அல் அத்கார், பக் : 126)

‘அல்லாவர் உனது கூலியை அதீகப் பருத்துவானாக! உனக்கு சீறந்த ஆறுதலை அளிப்பானாக! மரணீத்த வருக்கு மன்னிப்பை அளிப்பானாக!’

4. ஜனாலாவைத் தொழுவிப்பதற்கு முன்னரோ அல்லது பின்னரோ எப்போதாயேனும் ஆறுதல் கூற வாம். பெண்களும் தமக்கிடையே ஆறுதல் கூறிக் கொள்ளலாம். அவ்வாறே, ஒர் ஆண் இன்னொரு பெண்ணுக்கும், ஒரு பெண் பிற்தொரு ஆணுக்கும் ஆறுதல் சொல்லலாம். மஹ்ரம் (இரத்த உறவு) இல்லாத அந்நிய உறவீனப் பெண்ணாக இருந்தால், அவளுடன் தனித்தோ அல்லது முஸாபஹா செய்தோ ஆறுதல் சொல்ல அனுமதியில்லை.

(கீதாபுல் பிதா.: வல் முஹ்தஸாத் - அஃ ஷெய்க் கிப்புபாஸ்)

5. இதற்கென்று கூடாரம் போன்றவற்றை அமைப்பதும், குறித்ததோர் இடத்தீல் ஓன்று கூடுவதும், கமயீத்து வீட்டார் வந்தவர்களுக்கென்று உணவு தயார் செய்து கொடுப்பதும் மார்க்கத்தீல் அனுமதிக்கப் பட்ட ஓன்றல்ல. நபியவர்களோ, அவரது தோழர்களோ எவருமே இவ்வாறு செய்யவில்லை.

(அஹ்மத், கிப்பு மாஜா)

6. ஒருவர் தனது முஸ்லிம் சகோதரர்களைச் சந்திக்கும் எந்த இடத்தீலாக இருந்தாலும் ஆறுதல் கூறலாம். துன்பத்திற்கு இலக்கானவரைச் சென்று சந்திக்க வசதியீன்றேல், போனில் கூட ஆறுதல் கூறலாம். மஸ்ஜீதில், வீட்டில், மண்ணறையில், பாதையில்,

கடை வீதியில் எங்கு வேண்டுமானாலும் தனது வசதீக்கேட்ப ஆறுதல் கூற அனுமதியுண்டு.

7. ஒரு முஸ்லிமின் காபீரான உறவினர் எவரோனும் மரணீத்தால், அதற்காக, அவர்களிடம் சென்று ஆறுதல் கூறுவதற்கு அனுமதியீல்லை. ஏனெனில், நபீ யவர்களின் சீரிய தந்தையும், அலி (ஹலி) அவர்களின் தந்தையுமான அடுதாலீப் அவர்கள் இல்லாத்தைத் தழுவாத நிலையில் மரணீத்த போது, அலி (ஹலி) அவர்களுக்கு, நபீயவர்கள் ‘தாலியா’ எனும் ஆறுதல் எதுவும் கூறவில்லை.

(அஹ்மத், அடுதாவுத், நலச)

- ஜனாலா, பெண்ணாக இருந்தாலும் கூட, மையீத்தைக் கப்ரில் இறக்கி அடக்கம் செய்வதில் ஆண்களே ஈருட வேண்டும். எனினும் இந்த வீட்டியத்தில், மையீத்தீன் உறவினருக்கே முன்னுரிமை அளிக்கப் பட வேண்டும்.
- கப்ரில் மண்ணைப் போட்டு நிரப்பும்போது, அது ‘கப்பா’ என்பதை அடையாளம் கண்டு கொள்வதற்காக, அதனை நீலத்தீன் மட்டத்தை வீட ஒரு சாணவை உயர்த்த வேண்டும்.
- கல் போன்ற ஒன்றால் அதனை அடையாள மிடவும் அனுமதியுண்டு. எனினும் அதீல் எதனையும் எழுதக் கூடாது.

## கப்ருகளைத் தரிசித்தல் (ஸியாரத் செய்தல்):

‘கப்ருகளை நீங்கள் ஸியாற் செய்யுங்கள்! அது உங்களுக்கு மறுமையை நிலைவர்ட்டும்’ என ஒரு அறிவீப்பிலும், ‘அதைத் தரிசியதானது, உங்களுக்கு நன்மைகளை அறிகிறீர்க்க செய்யும்’ எனப் பிறிதோர் அறிவீப்பிலும், ‘அதில் (உங்களுக்குப்) யாத்யினை இஞ்சியிற்று’ என மற்றுமோர் அறிவீப்பிலும் வந்துள்ளது.

(மூல்லீம், அஹ்மத், ஹாகீம்)

1. மறுமை நாளை நீசனவு சூறுவதற்காகவும், பழப் பீனை பெறுவதற்காகவும் கப்ருகளைத் தரிசிப்பது சன்னத்தாகும்.
2. கப்ருகளைத் தரிசிப்பதால் ஏற்படும் இரு வீதமான நன்மைகள் :

1. மரணீத்தவர்களின் இறுதீப் பயணம், ஓன்றோ சவர்க்கத்தை அல்லது நரகத்தை நோக்கிய தாக இருக்குமென்பதைத், தரிசிப்பவர் உணர்ந்து கொள்ளல்.
2. ஸலாம் சூறுதல், பீரார்த்தனை புரிதல், பாவமன்னிப்புக் கோருதல், போன்றவற்றின் மூலம் மரணீத்தவர் பயனடைதல்.

மேலும், கப்ருகளை அடிக்கடி ஸியாறத் செய்வது, எத்தகைய கல் மனதையும் மென்மையடையச் செய்யும் அதே வேளை பாவங்கள் செய்வதை வீட்டும் உள்ளங்களை எச்சரிக்கும்.

எனினும், தனது தேவைகளை நீரை வேற்றிக் கொள்ளல், அதீல் அடக்கம் செய்யப் பட்டிருப் போகரைக் கொண்டு பரகத் வேண்டுதல், தனது துங்பங்களை நீக்கீக் கொள்ளல் என்ற நோக்கில் ஸியாரத் செய்வது ‘பீத்துத்’ மற்றும் ‘ஸீர்க்’ ஆன செயலாகும்.

இதை மறுப்பாளன் ஒருவனின் மண்ணரையைத் தரிசிக்கச் சென்றால், அங்கு ஸலாம் கூறவோ, பிரார்த்தனை புரியவோ கூடாது.

3. பள்ளிவாயினுள் ஒரு மையீத் அடக்கம் செய்யப் பட்டிருந்தால், அது அவசீயம் வெளியேற்றப் பட்டு, மையவாழியில் அடக்கம் செய்யப் படவேண்டும். ஏனெனில் மஸ்ஜீத்கள் ஒரு போதும் அக்கஸ்தலங்களாக இருக்கக் கூடாது.
4. முஸ்லிம்களின் கப்பருகளைத் தரிசிக்கும் போது பீன்வருமாறு கூற வேண்டும் :

السَّلَامُ عَلَيْكُمْ أهْلَ الدِّيَارِ مِنَ الْمُؤْمِنِينَ وَالْمُسْلِمِينَ، وَإِنَّا  
إِنْشَاءَ اللَّهُ بِكُمْ لَلَّاهُمَّ كُمْ لَلَّاهِ حُكْمُونَ، وَأَسْأَلُ اللَّهَ لَنَا وَلَكُمْ الْعَافِيَةَ

‘அல்லவாமு அலைக்கும், அஹ்லத்தீயார் மீனல் மு:மீனீன் வல் முஸ்லிமீன், வதுஇன்னா இன்னா அல்லவாஹ் பீகும் வலவாஹி கூன், வஅல்அலுவ்லாஹ் லனா வலகுமூல் ஆபியவற்’

‘மண்ணரை வாசீகளான முஸ்லிம்களே, மற்றும் மு:ஸின் களே! அஸ்லாமு அலைக்கும்! (உங்கள் மீது சாந்தி உண்டாவதாக!) இன்ஷா அல்லாஹ், நாங்களும் உங்களுடன் வந்து சேரக் கூடியவர்களே! எபக்காகவும், உங்களுக்காகவும் அல்லாஹுவிடம் நலம் வேண்டிப் பிரார்த்தீக்கீன்றோம்’.

(முஸ்லிம்)

மரணித்தவர்களுக்காகப் பிரார்த்தீக்கும் போது, கீப்லாவை நோக்கீத் தன் இரு கைகளையும் உயர்த்தலாம். ஆனால் கப்ருகளை நோக்கீப் பிரார்த்தீக்கக் கூடாது.

## பெண்களும், கப்ர் ஸியாறத்துற்

இன்று ‘கப்ர் ஸியாறத்’ என்ற பெயரால், நடைபெற்று வரும் அனாச்சாரங்கள், இகணவைத்தல்கள், ஒழுக்கச் சீர்கேக்குகள் என்பவற்றைப் பார்க்கும் போது, இதற்கு மூல காரணமாகப் பெண்களே இருக்கீன்றார்கள், என்பதை எம்மால் அறிந்து கொள்ள முடிகின்றது.

போதுவாகப் பெண்களின் இயல்பு மீகவும் பலவீனமான தாக இருப்பதால், இது போன்ற சந்தர்ப்பங்களில், தன்னையும் அறியாமல் ஓப்பாரி வைத்துத் தம் கண்ணங்களில் அடித்துக் கொண்டு அழுது வீருகீன்றார்கள். மற்றவர்களையும் அழிவைக்கீன்றார்கள்.

மண்ணரை அருகில் அழுது கொண்டிருந்த ஒரு பெண்மணியைப் பார்த்த நபீயவர்கள், நீ அல்லாஹுவை அஞ்சீக் கொள், பொறுமையைக் கடைப்பீடு! என்று

உபதேசீத்தார்கள். இதனை வைத்தே, (ஸவ்வாறாத்துல் குழர்) 'கப்பர் ஸியாறத்தீல் அளவு மீறி ஈருப்பும் பெண்களை' நடக்கார் சபீத்துள்ளார்கள்.

(தீர்மீதி, இப்பு மாஜா, இப்பு ஹிப்பான், பைஹகீ).

ஏனெனில், பெண்களைப் பொருத்தளவில் அவர்கள், மீக விரைவில் தம் பொறுமையை இழந்து வீடக் கூடியவர்களாகவும், பலவீண்மான மன நிலையை உடையவர்களாகவும், இலகுவில் ஓலயிட்டு ஆழக்கூடியவர்களாகவும் இருக்கின்றார்கள்.

ஆயீஷா (றழி) சூறியதாக, முஹம்மத் இப்பு கைஸ் (றழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் :

“.....நடக்கார் (ஸல்) அவர்கள் ஓர் இரவில் எனதீல்லத்தீல் இருந்த வேளையில் (மதீனாவீலுள்ள) அல் பகீ: அடக்கஸ்தலத்தீர்கு இறை கட்டளையின் பேரில், அதீலுள்ளோருக்குப் பாவமன்னிப்புக் கோரு வதற்காக வெளியேறிச் சென்றார்கள். அப்போது, அவர்களுக்குத் தெரியாமல் நானும் அவர்களைப் பீன் தொடர்ந்து சென்று வீட்டு, அவர்கள் தீரும்புவதற்கு முன்னரேயே வீட்டுக்கு வந்து வீட்டேன். பீன்னா, இதனை அறிந்து கொண்ட நடியவர்கள், என்னைக் கண்டிக்கும் பாணியில், நான் அவர்களைப் பீன் தொடர்ந்தது பற்றி என்னிடம் வீஹாரித்து வீட்டு, எனது நெஞ்சீல் நோவெருக்குமளவிற்கு ஒரு குத்து வீட்டார்கள்.....பீன்னா, ‘ஜிப்ரீல் (அலை) அவர்கள் தன்னிடம் வந்து, ‘அல் பகீ:’ வீல் அடக்கம் செய்யப் பட்டுள்ளவர்களிடம் சென்று, அவர்களுக்காக

அல்லாஹ்வீடும் பாவமன்ஸிப்புக் கோருமாறு, தனது இரட்சகன் தன்னை ஏவியதாகக் கூறினார்கள்' (என்று நடந்த சம்பவத்தை எனக்குத் தெளிவு படித்தினார்கள்) அப்போது நான் அவர்களிடம், இறைத்தாதார் அவர்களே அத்தகைய சந்தர்ப்பத்தில் நான் என்ன கூற வேண்டும்? என வீனவீயபோது,

"السَّلَامُ عَلَىٰ أهْلِ الدِّيَارِ مِنَ الْمُؤْمِنِينَ وَالْمُسْلِمِينَ ، وَبِرَحْمَةِ اللهِ  
الْمُسْتَقْدِمِينَ مَا وَالْمُسْتَأْخِرِينَ وَإِنَّا إِشَاءَ اللهِ بِكُمْ لِلْاحْقَوْنَ "

'மண்ணறைவாசீகளாகீயமு:மீன்களே, மற்றும் முஸ்லிம் களே। உங்கள் மீது சாந்தி உண்டாவதாக! எமக்கு முன்னால் சென்றவர்களுக்கும், எம்மில் பீன்னால் செல்ல இருப்பவர்களுக்கும் அல்லாஹ் அருள் புரிவானாக! நிச்சய மாக நாமும் அல்லாஹ்வீன் நாட்டப் படி உங்களைப் பீன்தொடர்ந்து வருவோம்'. என்று கூறுவீராக! எனப் பதிலளித்தார்கள்.

(முஸ்லிம், நஸூ, அஹ்மத்)

அப்துல்லாஹ் இப்பு அபி முலைகா (ஹழி) அறிவிக்கின் ரார்கள் :

"ஆயிஷா (ஹழி) அவர்கள் ஒருமுறை மக்பராவிலிருந்து தீரும்பீக் கொண்டிருந்தார்கள். நான் அவர்களைப் பார்த்து, உம்முல் மு:மீனின் அவர்களே, எங்கீருந்து வருகின்றீர்கள்? என வீனவீய போது, (எனது தந்தை) அப்பக்கர் அவர்களின் மகன் அப்துர் ரஹ்மானின் கப்ரீலிருந்து, என்றார்கள். இறைத் தாதார் (ஸல்ல) அவர்கள் பெண்கள் கப்பர் ஸியாறத் செய்வதைத் தடுத்துள்ளார்களே, என நான் அவர்களிடம்

சூறியபோது, ‘ஆம் , உண்மை தான் எனினும் பீன்னர் ஸியாறத் செய்யும் பாட ஏவீனார்கள்’ எனப் பதீலளித்தார்கள்.

(ஹாகீம், கபைஹகீ (ஸஹீஹான ஹதீஸ், என இமாம் தகபீ, இமாம் பூஸரீ போன்றோர் குறிப்பிடுகின்றார்கள் ).

ஆயீஹா (றலி) அவர்கள் அறிவீக்கும் மேற்கூறப்பட்ட ஆதாரபூர்வமான ஹதீஸ்களை அடிப்படையாக வைத்து, ஹாபீழ் இப்னு ஹஜர் அல் அஸ்கலானி (அத் தல்:கீஸ் 5/248) அவர்கள், கப்ர் ஸியாறத்தில் அளிக்கப்பட்டிருள்ள சலுகைக்கு ஆண்கள் போன்று பெண்களும் உட்படுகின்றார்கள், என்ற கருத்தை ஆதரிக்கின்றார்கள்.

மேற்கூறப்பட்ட ஹதீஸ்களை ஆதாரமாக வைத்து, இமாம் அவற்மத், இமாம் நவவீ, இமாம் குர்தூபி, இமாம் ஸன்னுனி, இமாம் ஷவ்கானி, இமாம் அல் அய்ணி, ஷெய்க் நாஸீருத்தீன் அல்பானி போன்ற சீல மார்க்க அறிஞர்கள், பெண்கள் ‘கப்ர் ஸியாறத்’ செய்வதை அனுமதித்திருந்தாலும் கூட, (அற்காமுல் ஜனாஇல் வபிதூஹா, பக் : 230 – 237)

‘இன்றைய குழலில் பெண்களின் கப்ர் ஸியாறத்தால் ஏற்படும் வழிகேடல்கள், ஷர்க்கான வீடயங்கள், அனாச் சாரங்கள், கப்ரருகீல் சென்று ஓப்பாரி வைப்பதன் மூலம் பிறரையும் அந்த இடத்தில் ஒன்று கூடச் செய்தல் போன்ற வற்றைப் பார்க்கும் போது, பெண்கள் கப்ர் ஸியாறத் செய்வதை முற்றாகத் தவீர்ந்து கொள்வதே சீறப்பீற குரியது. கப்ர் ஸியாறத் செய்வது பெண்களைப் பொறுத்த வகரையில் தடை செய்யப்பட்ட ஒரு வீடயம், என்ற கருத்தை இமாம் இப்னுல் கையீம் அல் ஜவ்ஸீயா போன்ற அறிஞர்கள் ஆதரிக்கின்றார்கள். ஷெய்க் இப்னு பாஸ்,

வெண்டும் போன்றோரும் இக்கருத்தையே  
வலியுறுத்துகின்றார்கள்.

வெண்டும் இப்பு பாஸ் அவர்கள் இதற்குப் பின்வருமாறு  
வீளக்கமளிக்கின்றார்கள் :

“கப்ருகளை ஸியாறத் செய்யும் பெண்களை நபீயவர்கள்  
சபீத்துள்ளார்கள். என்ற ஹதீஸின் அடிப்படையில் பெண்கள்  
கப்ர் ஸியாறத் செய்வது கூடாது. அவர்கள் கப்ர் ஸியாறத்  
செப்பதைத் தழுக்க வேண்டும்.

முதலில், கப்ர் ஸியாறத் செய்வது அனைவருக்கும்  
பொதுவாகத் தடை செய்யப் பட்டிருந்தது. பீன்னர், பொது  
வாக அனைவருக்கும் அனுமதிக்கப் பட்டது. பீன்னர்,  
பெண்களுக்கு மட்டும் அது தடை செய்யப் பட்டது. ஆயீஹா  
(ஹழி) அவர்களால் அறிவீக்கப்பட்ட ஹதீஸ், அனை  
வருக்கும் பொதுவாக அனுமதிக்கப்பட்ட நேரத்தில்  
அறிவீக்கப் பட்டதாகும். அவ்வேளையில் தான் நபீயவர்கள்  
தரிசீப்பின் போது ஒது வேண்டிய பிரார்த்தனையை ஆயீஹா  
நாயகிக்குக் கற்றுக் கொடுத்தார்கள்.

கப்ர் ஸியாறத் செய்வது பற்றி வந்துள்ள மார்க்க  
அறிஞர்களின் கூற்றுக்களில் மீகவும் சரியான, ஆதாரபூர்வ  
மான கருத்து, பெண்கள் கப்ர் ஸியாறத் செய்யக்  
கூடாதென்பது தான். ‘கப்ர் ஸியாறத் செய்யும் பெண்களை  
நபீயவர்கள் சபீத்துள்ளார்கள்’ என்ற நபீயவர்களின்  
இறுதீயாகக் கூறப்பட்ட ஹதீஸ் இதற்கு ஆதாரமாக  
அமைகின்றது. ஆரம்பத்தில் இரு பாலாருக்கும்  
அனுமதிக்கப் பட்டிருந்தாலும், இறுதீக் காலங்களில்  
பெண்களுக்கு அதனை நபீயவர்கள் தடை செய்தார்கள்.  
எனவே, தனது நெருங்கிய உறவினர்களாக இருந்தாலும்,

பெண்கள் அவர்களைத் தரிசிப்பதை முற்றாகத் தவிர்ந்து கொள்ள வேண்டும். பெண்கள் கப்ப் ஸியாறத் செய்வதால், தாழும் நிலை தட்டுமாறி வீட்டுவதோடு, ஆண் தரிசிப்பாளர் களையும் நிலை தட்டுமாறச் செய்து வீட்டுவார்கள். பெண் களைப் பொறுத்த வரை இதனைத் தவிரவுள்ள ஜனாஸாத் தொழுகை, ஜனாஸாவுக்காகப் பிரார்த்தனை புரிதல், சதகா செய்தல் போன்றவற்றைத் தாராளமாக மேற் கொள்ளலாம்”

(வெள்க் குப்பு பால், பதாவா நாருன் அலத் தர்ப் – வால்யும் / 14)

**கப்ருகளைத் தரிசிக்கும் போது ஏந்தஙும், மார்க்கத் தின்கு ஞானான சீல விடயங்கள் :**

ஹுதைபா பின் யமானி எனும் நபீத்தோழர் அறிவிக்கீன் ரார்கள் :

‘(பொதுவாக) மனீதர்கள், நல்ல வீட்யங்கள் பற்றியே நபீகளார் அவர்களிடம் கேட்பவர்களாக இருந்தார்கள். என்னும் நான், தீங்கு பயக்கக் கூடிய வீட்யங்கள் பற்றியே வீஷார்ப்பவனாக இருந்தேன். காரணம், அதீல் வீழ்ந்து வீட்க் கூடாது, என்பதற்காக”

(புகாரி, மூல்லீம்)

1. தரிசிப்பின் போது, அல்லாஹ்வை அதீருப்திப் படித்தும் எந்த ஒன்றையும் அங்கு நாம் மேற்கொள்ளக் கூடாது. அடக்கம் செய்யப் பட்டோரைக் கொண்டு உதவி கோரல், அவர்களை அணுகி, தமக்காக இறைவனிடம் சீபாரீச் செய்யுமாறு வேண்டுதல்.

2. கப்ருகளைத் தரிசிப்பதற்கென்று, ஆகுரா தீணம், பெருநாள் தீணம் தீங்கள், வீயாழன், வெள்ளி போன்ற குறிப்பிட்ட சீல தீணங்களை ஏற்படுத்திக் கொள்வது.
3. கமயவாடியீல் குரா யாலீன், குரா பாதீஹா போன்ற வற்றை ஒதுவது. இது பற்றி வந்துள்ள ஹதீஸ், ஆதாரத் தீற்கு எடுத்துக் கொள்ள முடியாத மிகவும் பலவீனமான தொரு செய்தீயாகும்.

(அல் ஸாழுத்தி - ஷஹரஸ் ஸாதுர்)

4. தரிசிப்பின் போது, கப்ரருகீல் சென்று குர்ஆன் ஒதுவதும் ஆதாரமற்ற பீத்அத்தான் ஒரு செயலாகும். நபீ யவர்களோ அவர்களது தோழர்களோ அவ்வாறு செய்ய வீல்லை.

இமாம்களான அழுஹன்பா, மாலீக், அஹ்மத் போன்ற வர்கள் கூட, மக்பராவீல் குர்ஆன் ஒதுவதை அனுமதிக்க வீல்லை. இமாம் ஷாபீச் அவர்களும் இதனை அனுமதித்த தாக எங்கும் எழுதப் படவீல்லை. அதனை அவர்கள் பீத்அத் ஆகக் கருதி வந்தார்கள். இமாம் மாலீக் அவர்கள், 'எம் முன்னோர்களீல் எவருமே இப்படிச் செய்ததாக நான் அறியவீல்லை. ஸஹராபாக்களோ, தாபீசன்களோ யாரும் இதனைச் செய்யவுமில்லை' என்பது இதீவிருந்து எம்குத் தெளிவாகின்றது, எனக் குறிப்பிட்டுள்ளார்கள்'

(அஹ்காமுல் ஜனாஇஸ் வபீதுஹா, பக் - 242).

இதனை நபீயவர்கள் செய்தீருந்தால் அல்லது அனுமதித் தீருந்தால், முதலீல் அதனை அவர்களது மனைவிமார் களும், நபீத் தோழர்களும், அவர்களைத் தொடர்ந்து வந்த ஸலபுஸ் ஸாலீஹின்களும் நீச்சயம் செய்தீருப்பார்கள்.

அவ்வாறு செய்திருந்தால், எமக்கு அது பற்றி அறிவீத்தும் இருப்பார்கள். ஆனால், அவ்வாறு எதுவும் எமக்கு அறிவீக் கப்படவில்லை.

ஆயிஷா (றவி) அவர்கள் கப்பரைத் தரிசிக்கும் போது என்ன கூற வேண்டுமென நபீயவர்களிடம் கேட்ட போது, ஸலாம் கூறுவதையும், பீரார்த்தீப்பதையும் பற்றி மட்டுமே சொல்லிக் கொடுத்தார்கள். தவீர், குர்ஜூன் ஒதுவது பற்றியோ அல்லது அங்கு பாதிலூ ஒதுவேண்டுமெனவோ எதுவும் சொல்ல வில்லை. ஹதீஸ்களில், வீருகளில் தான் குர்ஜூன் ஒது வேண்டுமென வந்துள்ளதே தவீர், அடக்கஸ்தலங்களில் அல்ல.

‘குர்ஜூன் ஒதக் கூடாத, மக்பராக்களைப் (மையவாடு) போன்று உங்கள் வீருகளையும் ஆக்கிக் கொள்ளாதீர்கள்’ என்று ஹதீஸ்களில் தெளிவாகக் குறிப்பிடப் பட்டுள்ளது.

(முஸ்லிம், தீர்மதி, அஹ்மத்)

நபீகளார் அவர்கள் இதுபற்றிக் கூறும்போது, ‘உங்கள் வீருகளை மையவாடுகளாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். எந்த வீட்டில் குரா பகரா ஒதப்படுகின்றதோ, அங்கிருந்து கைத்தான் வீரண்டோடு வீருகின்றான்’ எனக் குறிப்பிட்டுள்ளார்கள். (புகாரி, முஸ்லிம்)

எனவே சுன்னத்தான் தொழுகைகள், தீக்ர், குர்ஜூன் ஒதுதல் போன்றவற்றின் மூலம் வீட்டடை உயர்ப்பிக்கலாம். இவற்றில் எந்த ஒன்றையும் மையவாடுயில் நாம் செய்யக் கூடாது. இதனை வைத்தே, குர்ஜூன் ஒதுப்படாத வீருகளை, நபீயவர்கள் மையவாடுக்கு ஓப்பிட்டுள்ளார்கள்.

(முஸ்லிம்)

பீன்வரும் ஹதீஸ்களும் இது பற்றித் தெளிவு படுத்துகின்றன.

‘மலசல் கூடம், மையவாடி இரண்டையும் தவீர் உள்ள, பூமியின் அனைத்து இடங்களும் மஸ்ஜிதாகும்’.

(அஸ்ஹாபுஸ் ஸானன்)

‘உங்கள் வீருகளை மண்ணரைகளாக ஆக்கிக் கொள்ளாதீர்கள், அவ்வாறே, எனது அடக்கல்லுத்தீல் எந்த நினைவு வீழாவும் நடத்தாதீர்கள். நீங்கள் எங்கீருப்பினும், என் மீது ஸலவாத் சூறுங்கள். அது என்னை வந்த டெந்து வீரும்’

(அபுதாவுத், அஹ்மத்)

4. கப்ரில் உள்ளவர்களைத் தரிசீக்கும் போது, நபீமார் களுக்கு தமது ஸலாத்தை எத்தீ கவக்குமாறு அவர் களிடம் வேண்டிக் கொள்ளல்.
5. மலர்களால், பச்சை நீறப் பிடைவைகளால் கப்ரை அலங்கரித்தல்.
6. கப்ரைத் தொட்டு முகர்வது, அதன் மண்ணை எடுத்து முத்தமீருவது என்பவற்றின் மூலம் பரகத் வேண்டுதல். வயிறு, முதுகுப் புறம் போன்றவற்றைக் கப்ரோடு சேர்த்துக் கொண்டு பீரார்த்தனை புரிதல்.
7. கப்ரில் பீராணீகளை அறுத்துப் பலியீருவதன் மூலம் இறை நெருக்கத்தை எதீபார்த்தல்.
8. கப்ருகளை வணக்கல்லுமாக எடுத்துக் கொள்வது, யூத, கீரிஸ்தவர்களின் வழிமுறையாகும்.

‘நபீமார்களின் மண்ணரைகளை மஸ்ஜித்களாக ஆக்கிக் கொண்ட யூதர்களுக்கும், கீரிஸ்தவர்களுக்கும் அல்லாஹ்

வின் சாபம் உண்டாகுட்டும்' என நபீயவர்கள் பிரார்த்தனை புரிந்துள்ளார்கள். (புகாரி, முஸ்லீம்)

## கப்ருகளை வணக்கச்சத்துஸமாக ஆக்கிக் கொள்ளல்

கப்ருகளில் அடக்கம் செய்யப்பட்டுள்ளோர், தமது கஷ்டம், துன்பங்களை நீக்குகின்றார்கள், தமது தேவைகளை நிறைவேற்றி வைக்கின்றார்கள், நோய்களைக் குணப்படுத்துகின்றார்கள், என்றெல்லாம் நம்பி, மார்க்க அறிவில்லாத சீல மூஸ்லிம்கள், அவர்களின் கப்ருகளுக்குச் சென்று அவர்களிடம் உதவி கோருவதோடு பாதுகாப்பும் தேடி வருகின்றனர். (இவை அல்லாஹ்விடம் மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டிய வணக்கங்களாகும்) மேலும் இவ்வாறு செய்வது அல்லாஹ்வுக்கு இணை வைப்பதாகும். 'துன்பத்தீர்க்குள்ளானவர் இறைஞ்சும் போது, அவருக்குப் பதீலீப்பவன் அல்லாஹ் ஒருவன் மாத்தீரமே' (27:62) 'மேலும், அவனைத்தவரை உள்ள அனைவரும் அவனது அழியார்களோ அவனது அனுமதியின்றி அழியார்களால், எவருக்கும் எதனையும் செய்து கொடுக்க முடியாது' (7:194) இவ்வாறு உதவி கோருபவர்கள் மிகப் பெரும் வழிகேட்டர்கள், 'அல்லாஹ்வை வீடுத்து மறுமை நாள் வரை' (அழியுத்த போதிலும்) தனக்குப் பதீல் கொடுக்காதவர்களை அழிப்பவனை வீடு வழி கெட்டவன் யார்? என இத்தகையவர்களைப் பார்த்து அல்குர்ஔன் கேட்கின்றது. (46 : 5)

(முஹர்ரமாத் இஸ்தலஹான பீஹான் னாஸ் - ஜெய்க் முஹம்மத் ஸாலிஹ் அல் முனஜீத்)

- கப்ரிஸ்தானத்தில் தங்குதல் அல்லது அதனைச் சுற்றி வலம் வருதல் (தவாப் செய்தல்).
- கப்ருகளை ஸியாரத் செய்யும் நோக்கில், அதற்காகப் பயணம் மேற்கொள்ளக் கூடாது. அது நபீகளாரின் கப்ராக இருப்பினும் சரியே.
- அடக்கல்தலங்களில் சீருநீர், மலஜலம் கழித்தல் கூடாது. ஏனெனில், மரணீத்த பீறகும் கூட உயிரோடி ருப்பதைப் போன்றே, ஒரு முஸ்லிம் கண்ணியப் படித்தப் படவேண்டும். இவ்வாறு செய்பவர்களை நபீயவர்கள் கண்டத்துள்ளார்கள்.
- கப்ரின் மீது நடந்து செல்வதோ அல்லது அதன் மீது உட்காருவதோ கூடாது.

(முஸ்லிம்)

கப்ருகளின் மீது செருப்புடனோ அல்லது செருப் பின்றியோ நடந்து சென்று அவற்றை மீதித்தல் அல்லது அதன் மீது நடந்தல் அல்லது அதன் மீது உட்காருதல். இவ்வாறு செய்வதால், கப்ரினுள் அடக்கம் செய்யப்பட்டிருப்போரை நாம் அவமதிப்பதாகக் கருதப்படும் அதே வேளை, அது ஒரு பாவச் செயலாகவும் அமைகின்றது. கப்ரின் மீது அமர்வதையும், அதன் மீது ஏறி மீதித்துக் கொண்டு செல்வதையும் நபீயவர்கள் தடுத்துள்ளமைக்குக் காரணம், அவ்வாறு செய்வதால், அதீழுள்ளோரின் தலைகள் மீது ஏறி, அவர்களைத் தம் காலணிகளால் மீதிப்பது போன்றதாகும். இவ்வாறு செய்வதை வீட்டும் தூரமாகி, அங்கு அடக்கம் செய்யப் பட்டுள்ளோரை கண்ணியப் படித்த வேண்டும், என்பதற்காகவே நபீயவர்கள் அவ்வாறு

தடுத்துள்ளார்கள், என இமாம் இப்பூல் கையீம் அல் ஜவ்லிய்யா அவர்கள் இதற்கு வீளக்கமளித்துள்ளார்கள்.

நபீயவர்கள் இது பற்றிப் பின்வருமாறு கூறியுள்ளார்கள் :

‘உங்களில் ஒருவர், தீப் பொறியின் மீது அமர்ந்து, அது அவருடைய ஆடையையும் ஏரித்துத் தோலையும் பதம் பார்ப்பது, கப்ரின் மீது அவர் அமர்வதை வீட்ச் சீருந்தது.

(மூல்லீம்)

‘தீப் பொறியின் மீதோ அல்லது (கூரிய) வாளின் மீதோ நான் நடப்பது, அல்லது எனது செருப்பை எனது காலுடன் சேர்த்துத் தைத்து வீருவது, ஒரு முஸ்லிமின் கப்ரின் மீது நான் நடப்பதை வீட்வும் எனக்கு வீருப்பமானதாகும்...’

(இப்பு மாஜா)

14. கப்ரின் மீது வாசகங்களைப் பொறித்தல் அல்லது சண்ணாம்பு பூசதல் கூடாது.

(மூல்லீம்)

15. கப்ரை உய்த்தீக் கட்டிதல், அல்லது அதன் மீது மஸ்ஜித் எழுப்புதல் அல்லது மஸ்ஜிதீனுள் ஜனாலாவை அடக்குதல்.

16. கப்ரின் மீது நீர் தெளித்தல் அல்லது மரங்களை நடிதல். அது ஜனாலாவீற்குப் பயனளிக்குமென நினைத்தல்.

நபீ (ஸல்) அவர்கள் நட்டியதாக புகாரி, முஸ்லிமில் அறிவீக்கப் பட்டுள்ள ஹதீலானது, அவர்களுக்கு மாத்தீரம் அனுமதீக்கப் பட்ட ஒரு வீட்யமாகும். ஏனென்னில், அவர்களைத் தொடர்ந்து வந்த ஸலபுஸ் ஸாலி ஹீன்கள் காலத்தீலோ அல்லது அவர்களைத்

தொடர்ந்து வந்த காலங்களிலோ அதனை எவருமே நடைமுறைப் படுத்தவீல்லை.

17. கப்ரின் மீது பன்னீர் தெளித்தல், சந்தனக் கூறு, மெழுகு வர்த்தி போன்றவற்றைக் கொழுத்துதல்.
18. ஒருவர் தான் மரணித்ததன் பீன்னர், தனது கப்ரின் மீது கட்டிடம் எழுப்பும் படி வளிய்யத் செய்திருந்தால், அது செல்லுபடியாகாது. அதனை நீரைவேற்றுவதும் கூடாது.
19. கப்ருகளில் எண்ணெய், வீளக்கு, மெழுகுவர்த்தி போன்ற வற்றைக் கொண்டு கப்ரை ஓளியேற்றுவதாக நேர்ச்சை செய்வதும் கூடாது.

### ஞநிப்பு:

மக்பராவீல் ஜனாஸாத் தொழுகையை மட்டுமே நறைவேற்றலாம். ருகூ, ஸஜீது உள்ள வேறு எந்தத் தொழுகையையும் அங்கே நீரைவேற்றுவதற்கு அனுமதிபீல்லை. நபீமார் களின் ‘கப்ருகளை மஸ்ஜீதாக (ஸஜீது செய்யுமிடமாக) எடுத்துக் கொண்ட யஹுதி, நலாராக்களை அல்லாஹ் சபீத்துள்ளான், என நபீயவர்கள் கூறியுள்ளார்கள்.

(புகாரி, முஸ்லிம்).

மேலும், கப்ருகளின் மீது, அல்லது அதற்கு மேலால் மஸ்ஜீதுகளை எழுப்புவதோ, குப்பாக்களைக் கட்டுவதோ கூடாது. அது எவ்வளவு பெரிய அந்தவஸ்தயிடையவரின் கப்ராக இருந்தாலும் சரியே. அஹ்லுல்கைத், லஹாபாக்கள், உலமாக்கள், தலைவர்கள், ஆட்சீயாளர்கள் எவருடைய கப்ராக இருப்பினும் சரியே. அங்கு எதுவும்

கட்டக்கூடாது. அதனை மஸ்ஜிதாக எடுத்துக் கொள்ளவும் கூடாது. அவ்வாறு செய்வது, அதீலுள்ளவர்களை வணங்கு வதற்கும், அவர்களிடம் பிரார்த்தனை புரிவதற்கும் இட்டுச் செல்லும். பழப்பினை பெறுவதற்காகவும், மரணத்தை நீணனவு கூறுவதற்காகவும் மட்டுமே கப்பர் ஸியாறத் அனு மதிக்கப் பட்டுள்ளது. பதிலாக, வீழாக்கள் நடாத்துவ தற்கோ, தொழுகைகள் நடத்துவதற்கோ, பிராணீகளை ஆற்றுத்துப் பலிசீருவதற்கோ, அல்லது அங்கே அமர்ந்து கொண்டு குர்ஜன் ஒதுவதற்கோ உரிய இடமாக அதனை எடுத்துக் கொள்ளக் கூடாது.

கப்ருகளைத் தவாப் செய்வது, மஸ்ஜிதாக அதனை எடுத்துக் கொள்வது, அதீல் அடக்கப் பட்டவர்களின் பெயரால் நேர்ச்சைகளை மேற்கொள்வது போன்ற வீட்யங்கள் தான் மிகப் பெரும் பாவமான, ‘ஜிர்க்’ எனும் இணைவைத் தலாகும். இத்தகைய பாவகாரியங்களில் ஈடுபடுபவர்களையே நபியவர்கள் சாபாரிட்டுள்ளார்கள்.

கப்ரானது, அதன் மேல் எதுவுமின்றி தீறந்த வெளியாக இருக்க வேண்டும். பொதுவாக அதன் மேலால் எந்த ஒரு மறைவும் இருக்கக் கூடாது. அவ்வாறு ஏதும் இருந்தால், உடனடியாக அவை அங்கிருந்து அகற்றப் பட வேண்டும்: மேலும், கப்பர் தோண்டப்பட்ட அதே மண்ணால் அக்கப்பறை சீறிது உயர்த்தி, அந்த மண் சரிந்து வீழாமலும், மிருகங்கள் தோண்டாமலும் இருக்க சீறிய கற்களை அதன் மீது பரப்பி, உறுதியாக இருக்கும் பொருட்டு அதன் மீது சீறிதளவு நீரை ஆற்றுவது அனுமதிக்கப் பட்ட வீட்யமாகும்.

## கணவனை இழந்து ஒரு சென்றூக்குரிய சட்டங்கள்:

ஒரு பெண் (கணவனல்லாத) தனது உறவினரின் மரணத்தீற்காக மூன்று நாட்களும், தன் கணவன் மரணத்து வீட்டால், நான்கு மாதங்கள் பத்து நாட்களும் துக்கம் அனுஷ்டக்க வேண்டும். (புகாரி, முஸ்லிம்) தன் கணவன் மரணத்து அதே வீட்டிலேயே அவள் இத்தா இருக்க வேண்டும். மீக அத்தீயாவசீய தேவை ஏதுமின்றி, தனது வீட்டிலிருந்து வெளியேறக் கூடாது. தனது பழ்ப்பைத் தொடர்வதற்காக வெளியேறிச் செல்லல், அல்லது தனக்கு உதவுவதற்கு யாருமில்லாத நிலையில் தனது வாழ்க்கைத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக வெளியேறுதல், தொலைபேசீ அழைப்புக்குப் பதிலளித்தல், வீட்டிருச் சுற்றுப் புறத்தினுள் தான் வீரும்பீயவாறு எல்லா இடங்களிலும் நடமாடுதல் போன்ற எல்லாவற்றிற்கும் அனுமதியுண்டு. எனினும், தனது இத்தா முடியும் வரை, அவள் எத்தகைய தீருமணப் பேச்சுவார்த்தத்தைகளிலும் ஈருபடக் கூடாது. மேலும், சந்தீரனைப் பார்க்கக் கூடாது, வீட்டிருப் பிராணி களை எதிர்கொள்ளக் கூடாது, எதேச்சையாக அந்நிய ஆண்களைக் கண்டு வீட்டால், ‘தனது இத்தா முறிந்து வீருகின்றது’ என நினைத்து, ஆரம்பத்தீவிருந்து மீண்டும் இத்தா இருக்கக் செய்ய வேண்டும், என்பதெல்லாம் எந்த ஒரு அழிப்படையுமில்லாத வெறும் மூடக் கொள்கை களாகும்.

(பதாவா அல் மர்அஹ், அஷ் ஜெய்க் உலைமீன்)

அலங்காரம் என்று கருதப்படுகின்ற மருதாண்டி, தங்க ஆபாரணங்கள், வாசனைத் தீரவீயங்கள் உடல் அலங்

காரங்கள் அனைத்தையும் தவிர்க்க வேண்டும். துக்கம் கொண்டாடுகின்றோம், என்பதற்காகக் கருப்பு அல்லது வெள்ளள ஆடக்களை அணிவதெல்லாம் வெறும் சம்பிரதாய சடங்குகளே தவிர, மார்க்கத்தீல் அதற்கு எந்த ஆதாரமுமில்லை. ஒருவருக்கு எந்தெந்த துண்பம் ஏற்பட்டாலும் நபி (ஸ்வ) அவர்கள் எமக்கு எதனைக் கற்றுத் தந்தார்களோ, அதனையே நாமும் நடைமுறைப் படித்த வேண்டும். ஒருவருக்குத் துண்பம் ஏற்பட்டும் போதெல்லாம், நபீயவார்கள் எமக்குச் சொல்லித் தந்த துஆக்களையே நாம் ஒத்தி, எம்மைத் தேற்றிக் கொள்ள வேண்டும். அவ்வாறு செய்வதால், மைது பொறுமைக்குக் கூலி வழங்கப் படுவதோடு, நாம் முன்னர் இருந்த நீலையை வீட்டச் சீறந்த ஒரு நீலையை எமக்கு அல்லாஹ் ஏற்படித்தீத் தருவான்.

(அஷ் ஷெய்க் உலையீன் – பதாவா அல் மர்அஹ்)

1. தன் கணவன் மரணீத்த அந்த நேரத்திலிருந்தே மனைவிக்குரிய கித்தா ஆரம்பித்து விடுகின்றது. கணவனீன் ஜனாஸா அடக்கம் செய்யப்படும் வரை அவள் காத்திருக்க வேண்டியதீல்லை.
2. தனது கணவன் மரணீத்த அதே வீட்டிலேயே மனைவி, இத்தா இருக்க வேண்டும். அத்தீயாவசீய தேவை எதுவுமின்றி, அவள் வெளியேறக் கூடாது. நோய்க்கு மருந்தெடுத்தல், தனது தேவைகளை வாங்கித்தர எவருமின்றேல், அவற்றை வாங்குவதற் காக வெளியேறுதல் போன்றவற்றிற்காக வெளியே செல்லலாம். நீயாயமான ஒரு காரணத்தீற்காகத் தற்போதைய வீட்டில் இத்தா இருக்க முடியாது

போனால், தனக்கு வசதிப்படும் ஒரு வீட்டில் இத்தா இருக்கலாம். இத்தாவைப் பொருத்தவரை, கர்ப்ப முற்றிருந்தால், தனது கர்ப்பத்தை வெளியேற்றும் வரையும், கர்ப்பமின்றேல், நான்குமாதம், 10 நாட்கள் (130 நாட்கள்) வரையும் இத்தா அனுஷ்டிக்க வேண்டும். (அஹ்காமுல் ஜனாஇல், பக் : 18)

3. ஆழ்சிய கவர்ச்சீகரமான ஆடைகளைத் தவிர்த்தல்.
4. தங்கம், வெள்ளி, கவரம் போன்ற ஆபரணங்களைத் தவிர்த்தல்.
5. கண்களுக்கு சருமா இடல், மற்றும் ஆகு சாதனங்களைப் பயன் படுத்தல் போன்றவற்றைத் தவிர்த்தல். ஏனெனில், நபியவர்கள் இத்தா அனுஷ்டிக்கும் பெண்ணுக்கு இவற்றைத் தடை செய்துள்ளார்கள். எனினும், ஷாம்பு, சவர்க்காரம் போன்றவற்றைப் பயன் படுத்துவதீல் குற்றமில்லை.
6. வாசனை எதுவும் பாவீக்காமல் குளிக்கலாம். தேவைக்காக எவருடனும் பேசலாம்.
7. தனது மற்றமான ஆண் உறவினர்களுக்கு உணவு பரிமாறலாம்.
8. தனது வீட்டில் அல்லது முற்றத்தீல் அல்லது மொட்டை மாழையில் சமைத்தல், கதத்தல், ஆடைகளைக் கழுவுதல், வளர்ப்புப் பிராணிகளைக் கவனித்தல் போன்ற எல்லா வீட்யங்களிலும் ஈடுபடலாம்.
9. மற்றமான உறவினரோடு இருக்கும் போது, முகத்தைத் தீற்று கொண்டு இருக்கலாம்.

10. இத்தாவீல் இருக்கும் ஒரு பெண், தன்னைக் கவனிப்பதற்கு யாரும் இல்லாத சந்தர்ப்பத்தில் தொழில் செய்ய நிர்ப்பந்தீக்கப் பட்டால், அல்லது அத்தீயாவசீப தேவையேதுமிருப்பின் (அதனைத் தவிர்ப்பதால் தனக்குத் தீங்கு ஏதும் ஏற்படும் என்றிருந்தால்), இத்தாவீற்குரிய நிபந்தனைகளோடு இரவீலோ அல்லது பகலீலோ வெளியே செல்லலாம், என மார்க்க அறிஞர்கள் அனுமதி வழங்கியுள்ளார்கள். ‘உங்களால் முடிந்த அளவு அல்லாஹ்ரவைப் பயந்து கொள்ளுங்கள்’ (அல்குர்஝ன்), ‘நான் ஒன்றைக் கொண்டு உங்களை ஏவினால், அதனை உங்களால் முடிந்தளவு நிறைவேற்றுங்கள்’ (புகாரி, முஸ்லிம்) போன்ற குர்஝ன், ஹதீஸ் வசனங்களை இதற்குரிய ஆதாரங்களாக முன் வைக்கின்றார்கள்.

(மஜ்மூ' பதாவா....ஷெய்க் கிப்து பாஸ் 13 / 408 )

- தனது கணவன் வீட்டில் இத்தா இருக்க ஒரு பெண்ணால் முடியாது போனால், தனக்கு வசதிப்படும் ஒரு வீட்டில் இத்தாவை அனுஷ்டிக்கலாம்.
- இத்தாவீல் இருக்கும் ஒரு பெண் கர்ப்பினீ யாக இருந்து, ஆபரேஷன் பண்ணிப்பட்டு அவளது வயிற்றிலுள்ள குழந்தை வெளியேற்றப் பட்டாலும் (அதுவும் பிரசவமாகக் கருதப் படுவதால்) அத்தோடு அவளது இத்தா நிறைவு பெற்று வீருகின்றது. (அஹ்காமுல் ஜனாஇல் - ஷெய்க் கிப்து பாஸ், பக் - 13)

**ஜூனாஸாவ்த்துப் பயணத்தே கூடிய நற்றியைகள் :**

**ஜூனாஸாவைப் பின் தொடரும் விடுயங்கள் :**

ஒரு மனிதன் மரணத்து வீட்டால், மூன்று வீட்யங்களைத் தவிர உள்ள, அவனுடைய ஏனைய எல்லா அமல்களும் துண்டிக்கப் பட்டு வீட்டுகின்றன.

1. தொடர்ந்து நிலைக்கக் கூடிய தர்மம். (சதகதுல் ஜாரியா)
2. பீற்றுக்குப் பயனளிக்கும் அறிவு.
3. அவனுக்காகப் பிரார்த்திக்கக் கூடிய ஸாலீஹான (அவனது) பீள்ளை.

அந்தப் பீள்ளை ஏந்த ஒரு நல்லமலை மேற்கொண்டாலும், அதற்குரிய கூலி, அதன் பெற்றோரைச் சென்றடைகின்றது. அப்பீள்ளை தன் பெற்றார்களுக்காகப் பிரார்த்தித்தாலும் சரி, பிரார்த்திக்காவீட்டாலும் சரியே!

பழங்களை அள்ளித் தரக்கூடிய ஒரு மரத்தை நட்டி வீட்டிருச் சென்ற ஒருவனுக்கு, அம்மரத்தின் பழங்களைச் சுவைக்கும் ஓவ்வொருவரிடமிருந்தும் நற்கூலி சென்றடையும். அதனைச் சாப்பிடுபவன் அவர்களுக்காகப் பிரார்த்தித்தாலும் சரி, பிரார்த்திக்கா வீட்டாலும் சரி.

**மரணத்தன் ரன் ஒரு முஸ்மைச் சென்றடையேத் கூடிய நற்கருமங்கள்:**

‘தான் கற்றுக் கொடுத்து வீட்டிருச் சென்ற அறிவு, தான் வீட்டிருச் சென்ற ஸாலீஹான பீள்ளை, தான் வாரிஸாக

வீட்டுச் சென்ற முஸ்ஹப், கட்டிக் கொடுத்த மஸ்ஜீத், வழிப்போக்கர்களுக்காகக் கட்டிக் கொடுத்து வீட்டுச் சென்ற வீடு, அல்லது தான் வெட்டிக் கொடுத்த நீராவி, அல்லது தேகாரோக்கியத்தோடு இருக்கும் போது தன் பணத்தீவிருந்து வழங்கிய சதுகா இவையைனத்தும் அவன் மரணீத்த பீராகும், அவனைச் சென்றகடையக் கூடியவை'

(இப்பு மாஜா, பைஹக், இப்பு ஹ்ரஸ்வமா)

"எவ்னாருவன் இஸ்லாத்தீல் நல்ல வீட்யமொன்றை உருவாக்க வீட்டுச் செல்கீன்றாலோ, அவனுக்கு அதற்குரிய கூஸ்யம், அவனுக்குப் பீரா அதனைப் பின்பற்றக் கூடியவர்களீன் கூஸ்யம் கீட்டக்கும். என்றாலும், அவர்களுடைய கூஸ்யவிருந்து எதுவும் குறைக்கப் பட மாட்டாது"

(முஸ்லீம், நலாக)

நபிகளார் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள் :

'ஐனாஸாவை மூன்று வீட்யங்கள் தொடர்க்கின்றன. அதீல் இரண்டு வீட்யங்கள் தமதீருப்பிடம் தீரும்பீ வீருகீன்றன. ஒன்று மாத்தீரம் ஐனாஸாவோடு (ஒட்டி) இருந்து வீருகீன்றது. அதன் குரும்பத்தீனர், (அது சம்பாதீத்த) செல்வம், அதன் செயல்கள். இவை மூன்றும் ஐனாஸாவுடன் சென்று வீட்டு, அவனது குரும்பழும், செல்வழும். தீரும்பீ வீருகீன்றன. அவனது செயல் மாத்தீரம் அவனுடன் தங்கீ இருந்து வீருகீன்றது'

(புகாரி, முஸ்லீம்)

மரணீத்தவர்கள், கீழ்வரும் இரண்டு வீட்யங்களை வைத்து, உயிரோடு இருப்பவர்களீன் முயற்சீயிலிருந்து

பயன் பெறுகின்றனர், என்பதீல் மார்க்க அறிஞர்கள் ஒன்று பட்டிழ்னனர்.

1. உலகில் வாழ்ந்து கொண்டிருந்த போது, தொடர்ச்சீயாக நடை பெறுவதற்குக் காரணகர்த்தாவாக இருந்த நற்செயல்கள்.
2. மு:மின்கள் மரணீத்தவர்களுக்காக மேற்கொள்ளும் பிரார்த்தனையும், பாவமன்னிப்பும்.  
“இரு முஸ்லிம் சகோதரன், ஜனாலாவீற்காக மேற்கொள்ளும் பிரார்த்தனை (அல்லாஹ்-வால்) ஏற்கப்படக் கூடியது” (முஸ்லிம்)
  1. மரணீத்தவர் நேர்ச்சை ஏதேனும் வைத்திருந்தால், அதனை அவரது உறவினர் நிறைவேற்ற வேண்டும். ஜனாலாவீன் மீது கடன் ஏதுமிருப்பீன், அக்கடனை அதன் உறவினர் அவசரமாக அடைத்து விட வேண்டும்.
  2. தான் பெற்று, வளர்த்து விட்டுச் சென்ற தன் பீள்ளை மேற்கொள்ளும் நன்மைகளுக்குரிய நற்கூலி, அப்பீள்ளைக்குப் போன்று அதன் பெற்றோருக்கும் கீடைக்கும். அப்பீள்ளையின் கூலியில் எதுவும் குறைக்கப்பட மாட்டாது. ஏனெனில், அப்பீள்ளை, மரணீத்த அந்தப் பெற்றோரின் முயற்சீயில் உருவானதாகும். (அபுதாவுத், நல்ஸ)
  3. தன் பீள்ளை மேற்கொள்ளும் தான் தர்மம், நோன்பு, அடிமையை வீடுதலை செய்தல் போன்ற அனைத்தீனதும் நன்மைகளும் அதன் பெற்றோறைப் போய்ச் சேரும்.

(புகாரி, முஸ்லிம், அபுதாவுத், பைஹக்)

எனினும், தன்னுடைய குழந்தையல்லாமல் வேறொரு அவ்வாறு செய்தால், அதன் கூலி மரணீத்தவரைச் சென்றுடையாது. இதனையே பீன்வரும் அல்குர்ஆன் வசனம் வீளக்குகின்றது.

**"وَأَنْ لَيْسَ لِإِنْسَانٍ إِلَّا مَا سَعَى، وَأَنْ سَعْيُهُ سَوْفَ يُرَى "**  
**"மனீதனுக்கு அவன் செய்த செயலேயன்று வேறொன்றும் கீடையாது. நீச்சயமாக அவனது செயல்தான் அவனுக்குக் காண்பீக்கப்பட்டும் "**

(அந்நஷ்ம் - 53 : 39,40)

இந்த அல் குர்ஆன் வசனங்களை அடிப்படையாகக் கொண்டு, இமாம் ஷாபீசு (ஹஹ்) அவர்கள், பீன்வருமாறு வீளக்கமளித்துள்ளார்கள் :

'குர்ஆனை ஒத்தி அதன் கூலியை மரணீத்தவருக்குச் சேர்ப்பீப்பதீல் பயனில்லை. அது அவர்களைச் சென்றுடையாது. ஏனெனில், அது அவர்களுடைய சொந்த அமலோ அல்லது உழைப்போ இல்லை. நபீயவர்களோ, அவர்களுடைய தோழர்களோ இதனைச் செய்ததாக எங்குமே (ஆதாரபூர்வமாக) அறிவீக்கப்படவுமில்லை. அது மார்க்கத்தீல் உள்ள ஒன்றாக இருந்திருந்தால், எம்மை வீட்டு ஸஹாராபாக்களே மிகவும் ஆர்வத்துடன் அதனை மேற்கொண்டிருப்பார்கள். மார்க்கத்தீல் ஏந்த ஒரு நற்செயலாக இருந்தாலும், அதற்கென்று குர்ஆனிலோ அல்லது சன்னாவீலோ ஓர் அடிப்படை வந்திருக்க வேண்டும். அத்தகைய அடிப்படை எதுவுமின்றி, ஒவ்வொருவருடைய

கற்பனைக்களையும், கருத்துக்களையும் மாத்தீரம் வைத்து அது தீர்மானிக்கப் படுவதீல்லை'

'ஒருவர் எந்த ஒரு நல்லமலையாவது செய்து வீட்டு. அதற்குரிய தவாபை (கூலியை) உயீருடன் உள்ள அல்லது மரணீத்த, பீற ஒருவருக்கு ஹதியாச் செய்தால், நீச்சயமாக அது, அவரைச் சென்றடையாது. ஏனெனில், 'கலை வீல் இன்ஸானீ இல்லா மா ஸ்து' (ஒரு மனிதன், தான் சம்பாதீத்ததைத் தவீர வேறைதனையும் பெற்றுக்கொள்ள முடியாது) என்று அல் குர்ஜீன் கூறுகின்றது.

(இமாம் இலைச் செய்து அப்துல்லாம் (பதாவா 2 / 24) ஜஹாலா அடக்கம் செய்யப்பட்ட பின்னர், அதன் உறவீனர்களுக்கு 'ஆறுதல் கூறுதல்' என்ற பெயரில் அவரது வீட்டில் 3ம் நாள், 7ம் நாள், 10ம் நாள், 40ம் நாள், வருடத்தீற்கு ஒரு முறை மக்களை அழைத்து அல்லது ஒன்று கூடச் செய்து, அவர்களில் சீலருக்குக் கூலி வழங்கி, அவர்கள் மூலம் முழுக் குர்ஜீனையும் ஒதீத் தமாம் செய்ய வைத்து, ஒத்ப்பட்ட அந்தக் குர்ஜீனை மையீத்தீற்கு ஹதியாச் செய்ய வைத்து, வந்த அனைவருக்கும் பீரானீகளை அறுத்து வீருந்துபசாரம் வழங்கும் பழக்கமானது, சன்னாவுக்கு மாற்றமான ஒரு நடைமுறையாகும்.

'மையீத் வீட்டில் அமர்ந்து ஒன்று கூடுவதையும், அந்த மையீத் அடக்கம் செய்யப் பட்ட பின்னர், மையீத்தீன் வீட்டார் அங்கு வந்தவர்களுக்கு உணவு தயார் செய்து வழங்குவதையும், நாம் 'நீயாஹா' எனும் ஒப்பாரீ

வைப்பதைச் சார்ந்ததாகக் கருதி வந்தோம்’ என ஐரிர் இப்பு அப்துல்லாவும் அல் பஜலீ என்ற நபீத் தோழர் அறிவிக்கின்றார்கள். (அஹ்மத்)

‘கலப்படம் எதுவுமற்ற தூய்மையான எமது மார்க்கத் தீல் புகுத்தப் பட்டுள்ள இப்பழக்க வழக்கங்களுக்கு சன்னாவில் எந்த ஒரு அடிப்படையுமில்லை. நபீயவர் கள் காலத்தீலோ, அல்லது ஸஹாராக்கள் காலத் தீலோ, இத்தகையதொரு பழக்கம் நடைமுறையில் இருக்கவீல்லை. பதிலாக இது, ஜாஹீலியாக் காலத் தீல் இருந்து வந்த ஒரு நடைமுறையாகும், என ஷெய்க் இப்பு பாஸ் அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.

சன்னத்தான வீட்டம் யாதெனில், கமயீத்தீன் உறவினர் பொறுமையுடன் இருந்து. அதற்குரிய கூலியை அல்லாஹ் வீட்டம் மட்டுமே எதிர்பார்க்க வேண்டும். கமயீத்து வீட்டார், தமக்குத் தேவையான அளவு உணவை மாத்தீரம் தயாரித்துக் கொள்வதீல் குற்ற மீல்லை. ஜஃபர் பின் அபுதாலிப் அவர்கள் முத்தா போரில் ஷஹிதாக்கப்பட்டதைக் கேள்வியுற்ற நபீ யவர்கள், தனது குரும்பத்தீனரைப் பார்த்து, ‘ஜஃபரின் குரும்பத்தீனருக்கு உணவு தயார் செய்து அனுப்புங் கள், ஏனெனில், தொடர்ந்து அவர்களை வேளையீல் மூழ்கிடச் செய்யும் ஓன்று அவர்களுக்கு ஏற்பட்டு வீட்டது’ எனக் கூறினார்கள்.

(அஹ்மத், அஹ்லுல் ஸனன்)

கமயீத்து வீட்டாரிடம் நாம் சென்று வீருந்து சாப்பிடுவதல்ல சன்னத்து. பதிலாக, அவர்களை அண்டியுள்ள உற்றார், உறவினர் அல்லது அண்டை

வீட்டார்கள் தான் அவர்களுக்கு உணவு தயார் செய்து அனுப்ப வேண்டும். அவ்வாறு செய்யுமாறு தான் நபீகளாரும் எம்மை ஏவியுள்ளார்கள். இந்த நடைமுறை யையே மூல்லீம்களாகீய நாமும் அனுசரித்து நடக்க வேண்டும்.

வணக்கங்களைப் பொறுத்தவரை நபீயவர்களால் அனுமதிக்கப் பட்டவையாக அவை இருக்க வேண்டும். ‘எமது இந்த மார்க்கத்தீல் இல்லாத ஒன்றை, எவர் புதீதாக ஏற்படுத்துகின்றாரோ அது நிராகரிக்கப் பட வேண்டிய ஒன்றாகும்’ (புகாரி, மூல்லீம்) என நபீய வர்கள் கூறியுள்ளார்கள். மேலும், கையீத்து வீட்டார் ஆரார்களையெல்லாம் தம் வீட்டிற்கு அழைத்து, அல்லது ஒன்று கூடச் செய்து, அவர்களீல் சீலரைக் கொண்டு முழுக் குர்ஜுகணயும் ஒதித் தமாம் செய்து, பிராணிகளை அறுத்து, அவர்களுக்கு வீருந்து வைப்பதும் சன்னாவுக்கு மாற்றமான ஒன்றாகும். இவை நபீயவர்களால் தருக்கப் பட்ட வீடயங்களாகும்.

(மஜ்ரூ: பதாவா - 13 / 396 - 397)

4. தனக்குப் பீன்னால் வீட்டிற்குச் சென்ற (ஸதகதுல் ஜாரியா) எனப்படும், நிலையான தாமங்கள், ஸாலீஹான அமல்கள் என்பனவும் ஜனாஸாவீற்குப் பயனளிக்கக் கூடியவை.

- ஸாலீஹான ஒருவனது பீன்கள மேற்கொள் ளக் கூடிய நற்கீரியைகளும் இதீல் அடங்கும். ஏனெனில், தம்மால் பெற்றெற்குக்கப்பட்ட

கழந்தை, அவர்களது உழைப்பாகக் கருதப் படுகின்றது. எந்த ஒரு மனிதனுக்கும் தான் முயற்சீத்ததைத் தவிர வேறெதுவுமில்லை. (நஜும்-39) ஒரு மனிதனின் மீகவும் சீற்ப்பிற் குரிய சாப்பாடு, அவனது உழைப்பீலிருந்து சாப்பீருவதாகும். அத்தோடு அவனது பீன்னையும் அவனது உழைப்பீலிருந்து பெறப்பட்ட ஒன்றாகும், என நபீயவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

(அபுதாவுத், நஸூ, தீர்மீதி)

'நீச்சயமாக, நாமே மரணீத்தவர்களை (மறுமையில்) உயிர் கொடுத்து எழுப்புகின்றோம். அவர்கள் (ஏற்கனவே) முற்படுத்தீய (நல்ல) வற்றையும், அவ்வாறே, (தமது மரணீத்தீர் குப் பீன்னர்) அவர்கள் (ஏற்படுத்தீ) வீட்டுச் சென்ற (நல்லமல்களைன்) ஆழச்சவருக்களையும் நாம் பதீவு செய்து கொள்கின்றோம்'

(யாவீன் 36 : 12)

ஒருவர் (கற்பித்து) வீட்டுச் சென்ற அறிவு, அல்லாஹ்-வுக்காகவென்று (வக்குப் செய்து) ஓப்படைத்து வீட்டுச் சென்ற ஒருவரது உடைமைகள், ஒருவர் நீர்மாணீத் துக் கொடுத்த மஸ்ஜீத், மக்களுக்குப் பயனளிக்கக் கூடிய வகையில் ஒருவர் ஏற்படுத்தீ வீட்டுச் சென்ற நீர் வளங்கள் போன்ற அனைத்தும் இதிலடங்கும்.

'மரணீத்து வீட்டு தனது தாய்க்காக (சதகா எனும்) தர்மம் கொடுத்தால், அதற்குரிய கூலி அவளைச் சென்றடையா? என ஒரு நபீத்தோழர் கேட்க, நபீயவர்கள் ஆம் என்றார்கள்'

(புகாரி, முஸ்லிம்)

'ஸ.:து இப்பு உபாதா என்ற நபித்தோழின் தாயர் மரணீத்த போது, அவர் அங்கு இருக்க வீல்கல. (இது பற்றிக் கேள்விப்பட்ட ஸ.:து அவர்கள்) நபியவர்களிடம் வந்து, 'எனது தாப் நான் இல்லாத போது மரணீத்து விட்டால் நான் அவனுக்காக எதனையாவது ஸத்கா செய்தால்; அது அவனுக்குப் பயனளிக்குமா? எனக் கேட்க, ஆம்' என்றார்கள். இதனைக் கேட்ட ஆந்நபித்தோழர்,

'அவ்வாராயீன், நான் உங்களைச் சாட்சீயாக வைத்து, பழங்களை அள்ளித் தரக்கூடிய எனது (இந்தத்) தோட்டத்தை அவனுக்காக நான் தர்மம் செய்கின்றேன்' எனக் கூறி தனக்குச் சொந்தமான பழத் தோட்டத்தை தர்மம் செய்து விட்டார்கள்.

(புகாரி, ஆடுதாவுத்)

ஒருவர் தான் நோன்பு நோற்பதாக நேர்ச்சை வைத்தி கீருந்து விட்டு, பின்னர் அதனை நிறைவேற்றாமல் மரணீத்து விட்டால், அவரது உறவினர் அதனை அவர் சார்பில் நிறைவேற்ற வேண்டும் என்றும், அது தவிர்ந்த ஏனைய கடமையான நோன்பு, தொழுகை, ஸக்காத், ஹஜ் போன்ற கடமையான வீட்யங்களை மரணீத்தவர் சார்பில் நிறைவேற்ற வேண்டிய அவசியமில்லை. ஸ.:து இப்பு உபாதா அவர்களின் தாப், தான் வைத்திருந்த நேர்ச்சையை நிறைவேற்றாமல் மரணீத்து விட்டபோது, அதனை அவர்கள் சார்பில் நிறைவேற்றுமாறு நபியவர்கள் ஸ.:து அவர்களைப் பணித்தார்கள்.

(புகாரி, முஸ்லீம்)

இப்பு அப்பால் (றுலி) அவர்கள் கூறியதாக ஸாத் இப்பு ஜூபைர் அவர்கள் பின்வருமாறு அறிவிக்கின்றார்கள் :

‘ஒருவர் மழுவானில் நோப்பாப்பட்டதற்கு விட்டு, பின்னர், தன் (நோயின் காரணமாக) விட்ட நோன்புக்களைக் கழுச் செய்யாமல் மரணத்து விட்டால், அவர் நோற்காமல் விட்ட ஒவ்வொரு நோன்பீற்காகவும் ஒரு ஏழைக்கு உணவளித்து விட்டால், அவருக்காக, அவர் விட்ட நோன்புக்களைக் கழுச் செய்ய வேண்டிய அவசியமில்லை என்றும், அவர் நேர்ச்சை எத்தனையேனும் நிறைவேற்றாமல் விட்டுச் சென்றிருந்தால், அவரது உறவினர் அதனை அவர் சார்பில் நிறைவேற்ற வேண்டும்’  
(அடுதாவது)

இது பற்றி, கீமாம் திருவு கையிங் கூக் ஜூவிலியா அவர்கள் பீன்வருமாறு வீளக்கமளிக்கின்றார்கள் :

‘ஒரு கழுவினர், இந்த ஹதீஸின் கருத்தைப் பொதுவாக எடுத்துக் கொண்டு, மரணத்தவர் விட்டுச் சென்றது நோச்சையான நோன்பாகவோ, கடமையானதாகவோ எதுவாக இருப்பினும் அதனை அவர் சார்பில் நிறைவேற்ற வேண்டும், எனக் கூறுகின்றனர். இதனை மறுத்துரைத்த மற்றுமொரு கழுவினர், பாலானதாகவோ, நோச்சையானதாகவோ எதுவாக இருந்தாலும் அதனை நிறைவேற்றத் தேவையில்லை, எனக் கூறுகின்றனர். இன்னுமொரு கழுவினர், நடுநிலையானதொரு கருத்தைக் கூறுகின்றனர்.

‘அதாவது, நேர்ச்சையானதாக இருப்பின், அது நிறைவேற்றப்பட வேண்டும். (நேர்ச்சையாக இல்லாமல்) பாலான நோன்பாக இருப்பின் அதனை நிறைவேற்ற வேண்டும், என்ற கட்டாயமில்லை’ என இவர்கள் கூறுகின்றனர். இக்கருத்தை, நபித்தோழி இப்பு அப்பால் (றலி) உட்பட மற்றும் அவரது சகாக்கள் கூறியுள்ளார்கள். இதுவே சரியான

கற்றுயானும் ஏனெனில், கடமையான நோன்பானது, கடமையான தொழுகையைப் போன்ற ஒன்றானும் தான் நிறைவேற்றாமல் வீட்டுச் சென்ற கடமையான தொழுகைகளை, மரணீத்தவர் சார்பில் எவ்ரும் நிறைவேற்றுவதீல்களை. அது போன்றதான் நோன்பும். எனினும், நேர்ச்சையைப் பொறுத்த வகுப்பில் அது, கடனைப் போன்ற ஒன்றானும். ஒருவர் இன்னொருவரிடமிருந்து பெற்ற கடனானது, அவரோடு பிண்ணப் பிள்ளைந்த ஒன்றானும். கடனை அவசியம் அடைக்க வேண்டும் என்பது போன்று, ஒருவர் மரணீத்து வீட்டால், அவர் ஏற்கனவே கவத்திருந்த நேர்ச்சையையும் அவரது வாரிசுகள் நிறைவேற்ற வேண்டும்.

எனினும், தொழுகையையோ, ஸக்காத்தையோ அல்லது ஹஜ்ஜையோ ஒருவர் நிறைவேற்றாமல் மரணீத்து வீட்டால், அதனை அவருக்காக அவரது உறவினர் நிறைவேற்ற முடியாது. நியாயமான, இல்லாத்தீல் அதுமதிக் கப்பட்ட சீல காரணங்களுக்காக, ஒருவர் ஒரு கடமையைப் பிறப்புத்தீ அதனை நிறைவேற்ற முன்னரேயே, மரணீத்து வீட்டால், அத்தகைய கடமையை அவரது பாதுகாவலர் அவர் சார்பில் நிறைவேற்றலாம். நோயின் காரணமாக, நோன்பு நோற்காமல் மரணீத்து வீட்டட ஒருவர் சார்பில், (நோற்காமல் வீட்டுச் சென்ற அவரது நோன்புகளுக்குப் பரி காரமாக) அவரது பாதுகாவலர், ஏழைகளுக்கு உணவினிப் பாராயின், அக்கடமை மரணீத்தவரை வீட்டும் நீங்கீ விழுகின்றது. எனினும், நியாயமான காரணம் எதுவுமின்றி, ஒருவர் விணாக வேண்டுமென்றே நிறைவேற்றாமல் வீட்டுச் சென்ற கடமையான வீட்டங்களை, வேறொருவர் அவர் சார்பில் நிறைவேற்றினால், அது எந்த வகையிலும் மரணீத்

தவருக்குப் பயனளிக்காது அவ்வாரே, ஒருவருக்காக மற்றொருவர் தவ்பாவும் மேற்கொள்ள முடியாது. ஒருவர் பிற ஒருவருக்காக இல்லாத்தைத் தழுவுவதும் ஏற்கப் படுவதீல்லை. ஒருவர், நான் மரணீக்கும் வரை வேண்டுமென்று அலட்சீபமாக நிறைவேற்றாமல் வீட்டு வீட்ட ஏனைய பள்ளன அல்லது கடமையான வீட்டங்களும் அவ்வாரே”

இ.:ஹமுல் முவக்கீஸன் (3 : 554), தஹ்தீபுஸ் ஸான்ஸ (3: 279)

இமாம் அஹ்மத் அவர்களும் இக்கருத்தையே வளிப்புத் துகின்றார்கள்.

‘நோச்சையாக இருந்தால் மாத்தீரமே மரணீத்தவருக்காக அவர் வீட்டுச் சென்ற நோன்புகளை நோற்க வேண்டும், என இமாம் அஹ்மத் அவர்கள் கூறியுள்ளார்கள்.

அன்கை ஆயினா (றவி) அவர்களால் அறிவீக்கப் பட்டுள்ள மரணீத்தவர் வீட்டுச் சென்ற நோன்புகளை, அவர் சார்பில் அவரது பாதுகாவலர் நிறைவேற்ற வேண்டும்’ என்ற ஹதீஸ், நோச்சையான நோன்பையே குறிக்கின்றது, என இமாம் அஹ்மத் அவர்களும் அவரது சகூக்களும் வீளக்க மளித்துள்ளனர்.

(அஹ்காமுல் ஜனாலில் பக் - 215)

வயீற்றில் குழந்தையுடன் மரணீக்கும் தூய்

‘தன் வயீற்றில் குழந்தையுடன் மரணீக்கும் ஒரு பிபகு ஒவரித் தூவான், ‘அக்குழந்தை தனக்கும், தன் தூய்க்கு மிடையில் உள்ள தொப்புள் கொழியால், தன் தொயை

சவர்க்கத்தீர்கு இழுத்துச் செல்லும் என நபிகளார் (ஸல்) கூறினார்கள்.

(அஹ்மத்)

'ஒரு தாய் தனது வயிற்றில் குழந்தையடன் மரணீத்து விட்டால், குழந்தை உயிரோடிருப்பது உறுதியாகத் தெரிய வந்தால், அதனை வெளியேற்றுவதற்காக மரணீத்த அத்தாயின் வயிற்றை ஆபரேஷன் (சத்தீர் சீகீச்சை) செய்ய ஆலுமதி உண்டு. இவ்வாறு செய்வதால், ஜனாஸாவை அவமதிப்பதாகவோ, அல்லது அதன் உடலெலும்புகளை உடைப்பதாகவோ ஆகி விடாது'.

(அல் அத்கார் பக் - 30, மனாருஸ் ஸபில் பக் - 178)

மூல்லீமின் உடலுறுப்புக்களைத் தானம் செய்வது பற்றி.....

உடலுறுப்புக்களைப் பிறருக்குத் தானம் செய்வதுபற்றி மார்க்க அறிஞர்கள் மத்தீயில் கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. சீலர், சீறுநீர்கம் போன்றவற்றில் கோளாறு கள் ஏற்படும் நோயாளிகளுக்கு, இவ்வாறு தானம் செய்வதால் பெரும் நலன் ஏற்படுகின்றது, எனக் கருதுகின்றனர். மேலும், அவ்வாறு செய்வதால், அவருக்கு எந்தத் தீங்கும் ஏற்படாதீருப்பதோடு, மரணத்தீன் பீன் அவரது வாரிசகள் மத்தீயில் எவ்வீதக் கருத்து வேறுபாடுகளோ அல்லது சார்ச்சைகளோ உருவாகாமலும் இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால், தானம் செய்யலாம், என சீல மார்க்க அறிஞர்கள் அறிப்பிட்டிருள்ளார்கள்.

எனினும், ஒரு மூல்லீம் மரணீத்தாலும், உயிரோடிருந்தாலும் அவன் கண்ணியிப் படுத்தப் படவேண்டியவன்.

அவன்து உடலை சீர்க்குழுக்கும் எதனையும் செப்பக் கூடாது. உடலைத் துண்டாடுவது, எழும்புகளை உடைப்பது போன்றவையும் கூடாது.

'ஒரு மு.மின் மரணீத்த பீறகு, அவன்து உடல் எலும் புகளை உடைப்பதானது, அவன் உயிரோடு இருக்கும் போது உடைப்பது போன்றதாலும்' என நபி (ஸ்வ) அவர்கள் கூறியுள்ளார்கள். (புகூரி)

உயிரோடு இருப்பவரின் நலன் கருதி, மரணீத்தவரீன் இருதயம், சீறுமீரகம் போன்றவற்றைக் கூட உடலீலிருந்து வெளியேற்றுவது கூடாதென்பதற்கு இந்த ஹதீஸ் ஆதாரமாக அமைகின்றது.

மேற்கூறிய ஹதீஸின் படி, அவ்வாறு செப்பவது கூடாது, என்பது எனது கருத்தாகும். ஏனெனில், இவ்வாறு செப்பவது, மையீத்தீன் உறுப்புக்களை அவமதிப்பதாகும். அந்த ஜனாலாவீன் வாரிக்கள் சீலவேகளை பணத்தாகச் சீடித்த வர்களாக இருக்கலாம். அதனால், அவர்கள் பணத்தீர்காக, மையீத்தீன் சுயமரியாதையைக் கூடப் பொருட்படித் தாதவர்களாக இருக்கலாம். வாரிக்கள் மையீத்தீன் சொத்துக்களைத்தான் அனந்தரமாகப் பெறுவார்களே தவீரி, மையீத்தீன் உடலுறுப்புக்களையல்ல. மரணீத்தவர், தான் மரணிப்பதற்கு முன்னர் தனது உறுப்புக்களைத் தொன்மி செய்யும் படி வசீப்பது செய்திருந்தாலும் கூட அத்தகைய வலிய்யத்தை நிறைவேற்றவும் கூடாது. ஏனெனில், அவரது உடல் அவருக்குச் சொந்தமானதல்ல, என ஷெய்க் இப்புற பாஸ் அவர்கள் குறிப்பீடுகளின்றார்கள்'

(மஜ்ஹு: பதாவா 13 – 364)

அதே போன்று தான், ஒரு முஸ்லிமின் உடலெழும்புகளை, அவன் மரணீத்த பீறாது, வீஞ்ஞான பரிசோதனை போன்றவைகளுக்காக, உடைக்கவோ அல்லது நொறுக்கவோ கூடாது,

**ஒரு மன்றான்ஸ் இழுத் துழை நஸ்தாக சிலை தந்துரிய சிலையானங்கள் :**

1. மரண வேளையில் ஒருவர் ஷஹாதாக் கல்மாவை மொழிந்த நீலையில் மரணீத்தல். “எவ்ரது இறுதீ வார்த்தை ‘வாடிவாஹ இல்லவ்வாஹ்’ என அமைகின் ரதோ அவர் சவர்க்கம் நுழைந்து வீருவார்.” (ஹாகிம்)
2. நெற்றியில் வீயர்க்கொடி ஏற்பட்டு மரணம். “ஓர் உண்மை மு:மீனீன் மரணம், நெற்றியில் வீயர்க்கை புடன் ஏற்பட்டு” (அஹ்மத், நஸாா, தீர்மீதி)
3. வெள்ளீக் கிழமை இரவில் அல்லது பகல் வேளையில் ஒருவருக்கு மரணம் சம்பவீத்தல். ‘வெள்ளீக் கிழமையன்று அல்லது வெள்ளீ இரவில் ஏந்த முஸ்லிம் மரணீக்கீன்றாலோ அவரை அல்லாஹ் கப்ர் வேதனை யிலிருந்து பாதுகாக்கீன்றான்’ (அஹ்மத், தீர்மீதி)
4. புனீத யுத்தத்தில் (ஷஹாதா எனும்) வீர மரணம் என்றல். (ஆல இம்ரான் - 3 : 169 - 171)
5. இறைபாதையில் போரிடுவதற்காகச் சென்று, அங்கு மரணத்தைத் தழுவல்.

அல்லாஹ் வீட்டில் ஒதுக்குக்குக் கூடக்கும்  
ஸ்ரூவகையான நன்மைகள் :

1. அவரது உடம்பீருந்து முதல் துளி இரத்தம் வெளியேறும் போதே அவருக்கு மன்னிப்பளிக்கப் படும்.
2. தனது இருப்பிடத்தை சுவர்க்கத்தீல் கண்டு கொள்வார்.
3. கப்பு வேதகணபிலிருந்து பாதுகாப்புப் பெறுவார்.
4. கிபாம் நாளில் ஏற்படும் பெரும் பீதியிலிருந்து பாதுகாப்புப் பெறுவார். சமானீன் பாக்கியம் கீட்டக்கும்.
5. சுவர்க்கப் பெண்மனீகளான ஹீருல் ஈங்களை மணமுடிக்கும் பாக்கியம் பெறுவார்.
6. தனது உறவினர்களில் எழுபது நபர்களுக்கு சீபாரிசு செய்வதற்கு அவகாசமளிக்கப் படும்.

(தீர்மீதி, இப்புனுமாஜா, அவற்மத்)

உள்தூய்மையுடன் ‘ஹஹாதாவை’ அல்லாஹ் வீட்டும் கேட்பவருக்கு, போர்க்களம் சென்று யுத்தம் புரிவதற்கு வாய்ப்புக் கீட்டக்காவீட்டாலும் கூட, அவருக்கு அந்தப் பாக்கியத்தை அல்லாஹ் வழங்குகின்றான்.

“இறை பாதையில் தான் உயிர்த்தீயாகீயாக மரணீக்க வேண்டும், என உண்மையாக அல்லாஹ் வீட்டித்தீல் கேட்ப வருக்கு, அல்லாஹ் ஹஹித்தகளீன் அந்தஸ்தை வழங்கு கீன்றான். அவர் தனது பருக்கையில் மரணீத்தாலும் கூட”

(முஸ்லீம், பைஹுகி)

‘ஒரு முறை நபியவர்கள் தன் தோழர்களை நோக்கி உங்களில் ஒஹ்ரித்களாக யார் யாகிரபல்லாம் கருதுகின் நீர்கள்? என வினவீப்போது, இறைத்துதாரவர்களே, இறை பாதையில் கொல்லப் பட்டவர்களே ஒஹ்ரித்களாவர், என்றனர். அவ்வாராயின் எனது உம்மத்தில் ஒஹ்ரித்கள் மிகக் குறைவானவர்களாகவே இருப்பார்கள், என நபியவர்கள் கூற, அவ்வாராயின், அவர்கள் யார்? என நபித்தோழர்கள் கேட்டார்கள். அதற்கு நபியவர்கள்,

‘இறைபாதையில் கொல்லப் பருபவர் ஒஹ்ரி, இறை பாதையில் மரணீப்பவர் ஒஹ்ரி, தாஜன் எனும் கொழு நோயால் மரணீப்பவர் ஒஹ்ரி, வயிற்றில் ஏற்படும் பாங்கரக் கொழு நோயால் மரணீப்பவர் ஒஹ்ரி, நீரில் மூழ்கீ மரணீப்பவர் ஒஹ்ரி எனப் பதிலளித்தார்கள்’.

(முஸ்லிம், அஹ்மத்)

6. ‘பிளேக் போன்ற கொழு நோயினால் மரணீக்கும் ஓவ்வொரு மூஸ்லீமும் ‘ஒஹ்ராதா’ எனும் உயர்த்தியா கத்திற்கு உள்ளாகின்றார்’

(புகாரி, அஹ்மத்)

இது போன்ற கொழு நோய் பற்றி, ஆயிஷா (ரவி) அவர்கள் நபியவர்களிடம் வினவீப்போது, நபிகளார் பின்வருமாறு பதிலளித்தார்கள் :

“(இது), தான் வீரும்பியவர்களுக்கு அவ்வாற்வால் ஏற்படுத்தப்படும் ஒரு (வகையான) வேதனையாகும். அதனை மு:மின்களுக்கு ‘றஹ்மத்’ ஆக அவ்வாறு ஆக்கு

கவ்ரான். இந்நோப் ஏற்பட்ட ஓர் ஊரில் வசீக்கும் ஓர் அடியான், அல்லவுற் விதீத்தகைதூத் தவரை தன்னை வேறொது வர் பிழக்காது, என்பதை அறிந்து, பொறுமையாக அதை ஊரிலேயே இருந்து கொண்டிருக்கும் போது இந்நோப் அவனைப் பிழக்குமானால், அவனுக்கு ஒஹ்ரதுக்குரிச் கூலி வழங்கப் படும்”

(புகாரி, பைஹகி)

7. வயிற்றில் ஏற்படும் கொடிய நோயால் மரணிப்பவர்.  
“வயிற்றில் நோப் ஏற்பட்டு அதனால் மரணிப்பவர் ஒஹ்ரத் ஆவார்.”

(முஸ்லிம்)

8. நீரில் மூழ்கி அல்லது இடியாடுகளுக்குள் அகப்பட்டு மரணித்தல்.

“ஒஹ்ரத்கள் ஜம்து பேர்களாவர், பீலோக் போன்ற கொடிய நோயினால் மரணிப்பவர், வயிற்றில் ஏற்படும் கொடிய நோயினால் மரணிப்பவர், நீரில் மூழ்கி மரணிப்பவர், இடியாடுகளுக்கு இடையீல் அகப்பட்டு மரணிப்பவர், இறை பாதையீல் மரணிப்பவர்”

(புகாரி, முஸ்லிம்)

9. குழந்தை பெறும்போது அதன் காரணமாக ஒரு பெண்ணுக்கு ஏற்படும் மரணம்.

‘தன் வயிற்றில் குழந்தையுடன் மரணிக்கும் ஒரு பெண் ஒஹ்ரத் ஆவான்’, ‘அக்குழந்தை தனக்கும், தன் தாய்க்குமிடையீல் உள்ள தொப்புள் கொடியால், தன் தாயை சுவர்க்கத்தீர்க்கு இழுத்துச் செல்லும்’ என நபிகளார் (லல்) கூறினார்கள்.

(அவற்மத்)

11. தீயில் அகப்பட்டு ஒருவர் மரணித்தால் அவரும் வூரித் ஆவார்.

‘இடிபாடுகளுக்குள் புதையன்று மரணிப்பவர்கள், தீயில் ஏற்ந்து மரணிப்பவர்கள் வூரித்தளவார்கள்’  
(மாலிக், ஆபதாவத், நஸா)

12. ஷயரோகம் (என்ப்படும் கொடிய) நோயால் சம்பவிக் கும் மரணம்:

‘இத்தகைய நோயால் ஏற்படும் மரணம் வூராதா வாகும்’ என நபியவர்கள் குறிப்பிட்டிருள்ளார்கள்.

(தபாரி)

13. கொள்ளள போக இருந்த தனது செல்வத்தைப் பாதுகாப்பதற்காகப் போர்டுவதீல் ஒருவருக்கு ஏற்படும் மரணம்:

‘எதுவீத நியாயமுறின்றி, குரையாடப் படுவதீவிருந்து தனது செல்வத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்காகப் போர்டிட்டு மரணிப்பவர் வூரித் ஆவார்’

(புகாரி, முஸ்லிம்)

‘நபியவர்களிடம் ஒரு மனீதர் வந்து, யாறவூலல்லாவற்! ஒருவர் என்னிடம் வந்து, எவரேனும் எனது செல்வத்தைப் பறிக்க முயன்றால், நான் என்ன செய்ய வேண்டும்? எனக் கேட்க, நபியவர்கள், ‘உனது பணத்தை அவனுக்குக் கொடுக்காதோ என்றார்கள்’ அதற்காக அவன் என்னுடன் போர்டி வந்தால், நான் என்ன செய்வது? எனக் கேட்க, ‘அவ்வாறாயீன், நீயும் அவனுடன் போர்டி, என்றார்கள். (இப்போராட்டத்தீல்) அவன் என்னைக் கொன்று விட்டால், என்ன ஆவது, என வினவ, ‘அவ்வாறாயீன், நீ வூரித் ஆகீவீர்வாய்’ என்றார்கள். நான் அவனைக் கொன்று

வீட்டால், எனக் கேட்டபோது, ‘அவ்வாராயின் அவன் நரகிற்குச் செல்வான்’ எனப் பதிலளித்தார்கள்.

(முஸ்லீம், நஸாக, அஹ்மத்)

14. ஒருவர் தனது தீன் (மார்க்கம்), நப்பல் (உயிர்) இரண் டையும் பாதுகாப்பதற்காகப் போர்ட்டு மரணிப்பதும் ‘ஷஹாதா’ எனும் உயிர்த் தீயாகமாகும். .

‘தனது தீன் மற்றும் உயிர் என்பவற்றைப் பாதுகாத் துக் கொள்வதற்காகப் போர்ட்டு மரணிப்பவர் ஒஹ்ரித் ஆவார்’ (அடுகாவத், நஸாக)

15. நற் கருமம் (ஸாலிஹான் அமல்) ஒன்றைச் செய்த நீலையில் மரணித்தல்.

‘ஒருவர் அல்லாஹ் வீன் தீருப்தீயை நாடி, வாழுவாறு இவ்வெல்லாவற் என மொழிந்து, அதனைக் கொண்டு அவரது இறுதீ முடிவு அமையுமாயின் அவரும், ஒருவர் ஒரு நாளைக்கு அல்லாஹ் வுக்காக நோன்பு நோற்று வீட்டு, அதனைக் கொண்டு அவரது இறுதீ முடிவு அமையுமாயின் அவரும், பிற்தொருவர், அல்லாஹ் வுக்காக சத்கா எனும் தர்மம் செய்து வீட்டு, அதனைக் கொண்டு அவரது இறுதீ முடிவு அமையுமாயின் அவரும், சுவர்க்கத்தீல் நுழைவார் கள்’ (அஹ்மத்)

16. இறை பாதையில் இருக்கும் நீலையில் மரணம் ஏற்படுதல்:

‘ஒருநாள் இரவு பகலாக இறைபாதையில் இருப்பது, ஒரு மாத காலம் நோன்பு வைத்தல், நீன்று வணங்கு வதை வீட்வும் சீரந்தது. அந்நீலையில் அவர்

மரணீத்து வீட்டால், அவர் செய்து கொண்டிருந்த அந்த வீட்டியலை அவர் மீது நடைமுறைப் பருத்தப் பரும். அவரது றிஸ்க் தொடரப்பரும். பித்னாக்களீ விருந்து அவருக்குப் பாதுகாப்பளிக்கப் பரும்.

(முஸ்லிம், நல்லாக, தீர்மிதி)

மரணீக்கும் ஒவ்வொருவரது முடிவும், அவர் இறுதியாக மேற் கொள்ளும் அமலை கைத்தே அமையும். எனினும் முறைபீத் எனும் இறைபாதையில் இருந்து மரணீத்தவரைத் தவிர, அவரது அமல் இறுதித் தீர்ப்புநாள் வரை வளர்ச்சியடைந்து கொண்டிருக்கும். கப்ரின் வேதனையிலிருந்தும் அவர் பாதுகாப்புப் பெறுவார்.

(அபுதாவுத், தீர்மிதி, ஹாகீம்)

#### 17. இறை தீருப்தியைப் பெற்ற நீலையில் மரணீத்தல்

‘தனது அழயானைக் கொண்டு அல்லாஹ் நல்லதை நாடனால், மரணத்தீர்கு முன் நற்கரும் செய்வதற்கு அவனுக்கு அருள் புரிவான்’

(அஹ்மத், தீர்மிதி)

\*அல்லாஹ்-வைச் சந்திப்பதீல் ஆர்வம் கொள்ளல்:

“இறையருள், இறைதீருப்தி, சுவர்க்கம் என்பவற்றைக் கொண்டு நன்மாராயம் கூறப்பட்ட ஒரு வீசவாசீ (முஃமின்) தனது இரட்சக்கணச் சந்திப்பதீல் ஆர்வம் கொள்வான்”

(புகாரி, முஸ்லிம்)

\*அல்லாஹ்-வைச் சந்திப்பு, மறுகமெநாள் என்ற இரண்டையும் வெறுக்காமல் இருத்தல்:

பொருள் மற்றும் உலகம் இரண்டையும் வீடு, ஆகிறா எனும் இறுதி நாளை நாம் மேம்படுத்துவதோடு அதற்காக, நாம் எம்மைத் தயார் படுத்தீக் கொள்ளவும் வேண்டும்.

(யூனுஸ் 10 : 7-10)

‘ஒருவரது மரணத்தீன் போது, அவரது உள்ளத்தீல் அல்லாவற்றைப் பற்றிய நல்லெண்ணைம் ஏற்படுவதற்கும் ஷஹாதாவை மொழிவதற்கும், நல்ல வார்த்தைகள் நாவீல் வெளிப்படுவதற்கும் அல்லாவற்றீன் அருளும், உதவியும் மீகவும் அவசியமானவை அவர் உலகீல் நல்லவராக வாழ்ந்திருக்க வேண்டும். தொடர்ந்து பாவச் செயல்களீல் தீணைத்திருந்து வீட்டு, தவ்பா எதுவும் மேற் கொள்ளாத நிலையில் மரணப்பவர்களுக்கு, இறுதித் தருவாயில் அவர் களது நாவுகளீல் நல்ல வார்த்தைகள் வருவதென்பது மீகவும் கஷ்டமானதொரு வீட்யமாகும். இந்தகையவர் களுக்கு நாம் நல்லவற்றைச் சொல்லீக் கொடுத்தாலும் கூட அவர்கள் அதனை மொழிவதற்கு மீகவும் சீரமப்படு வார்கள். உலக வாழ்வீன் போது, ஒருவர் எதில் அதீகமாக ஈடுபாடு காட்டி வந்தாரோ, அதுவே தனது இறுதித் தறுவாயீலும் அவரது நாவீற்கு வந்து கொண்டிருக்கும்.

‘தனதுள்ளம் அல்லாவற்றை நினைவு கூறுவதீலிருந்து மறக்கடிக்கப் பட்டும், தனது இச்சைகளுக்கு அடிமையாக அதனால் சீறைப்பீடிக்கப் பட்டும், தனது நாவு இறைத்திக்கரை வீட்டுத் தூரமாகியும், உறுப்புக்கள் இறைவனுக்கு அடிப்படைவதை வீட்டு ஒதுங்கியும் இருக்கும் போது, எவ்வாறு அவனது இறுதீ முடிவு அவனுக்கு நல்லதாக அமையும்?’

(இமாம் இப்பூல் கையீசும் அல் ஜவலீப்யா)

## ‘கப்ர’ எஸ்பிளும் மண்ணாலே வாந்தி பந்தி...

“உஸ்மான் (ரஹி) அவர்கள் கப்ரருகில் சென்றால், தனது தாடி நன்னடிம் வரை அழுது விடுவார்கள். ‘சவர்க்கத்தை யும், நூகத்தையும் நீனைக்கின்றீர்கள், எனினும், நீங்கள் இவ்வாறு அழுவதீல்லை, அப்படியாயீன், நீங்கள் ஏன் அழுவேண்டும்? என அவர்களிடம் கேட்கப் பட்டபோது, நபியவர்கள் கூறிய பீன்வரும் ஹதீலை, அதற்குரிய பதிலாகக் குறிப்பிட்டார்கள் :

‘கப்ரானது கியாம நாளின் முதல் வாஸஸ்தலமாகும். அதீவிருந்து ஒருவன் சுடேற்றம் பெற்று விடுவானாயீன், அதற்குப் பீர்கு வரக் கூடிய அனைத்தும் அவனுக்கு இலகு வாக அமைந்து விடும். அதீவிருந்து அவன் சுடேற்றம் பெற வில்லையாயீன், அதற்குப் பீர்கு வரக் கூடிய அனைத்துமே அவனுக்கு, அதனை வீட்க் கருமையானதாக ஆகீ விடும்’ எனக் கூறினார்கள். (அஹ்மத், இப்பு மாஜா) மற்றொரு அறிவிப்பில்,

‘கப்ரை வீட்ப் பயங்கரமான ஓன்றை நான் ஒருபோதும் பார்த்ததீல்லை’ என நபியவர்கள் ஒரு முறை குறிப் பிட்டார்கள்.. (அஹ்மத்)

‘ஒரு முறை நபிகளார் (ஸல்வ) அவர்கள் இரு கப்ருகளைக் கடந்து சென்று கொண்டிருந்த வேலையில், அங்கே இரண்டு மனீதர்கள் கப்ரில் வேதனை செய்யப் பட்டுக் கொண்டிருப்பதை அவதானீத்தார்கள். பெரும் பாவங்கள் செய்தமைக்காக அவர்கள் வேதனை செய்யப் படவில்லை, எனினும், அவர்களில் ஒருவன், பீர்கரைப் பற்றிக் புறம் பேசீத்

தீர்ந்து கொண்டிருந்தான். மற்றவனோ, சீரு நீர் கழித்து வீட்டுத் துப்புவு செய்யாமல் இருந்தான், என்ற வீளக்க மளித்தார்கள்.

(புகாரி, மூல்லீம்)

கப்ரில், பாவீகள் நிச்சயம் வேதனை செய்யப் படுவார்கள், என்பதற்கு இந்த நபி மொழிகள் ஆதாரங்களாக அமைகின்றன.

‘கப்ரி’ எனும் இந்த வீட்டிற்கு ஒருவர் வீருந்தாளியாக வருந்து வீட்டால், அவர் உலகில் எத்துணை பெரிய அந்தஸ்த்தையுடையவராக இருந்தாலும், மாட மாளிகை களில் வாழும்தவராக இருந்தாலும் இங்கு வந்த பீற்று, ஒரு சீரிய வெள்ளைத் துணீயோடு மாத்தீரமே தனித்து ஜீவீக்க வேண்டும். இங்கு, ஓவ்வொருவருக்கும் அவரவர் தமக்கெண்று முன்னர் செய்ததுப்பீசீ நற்கருமங்கள் மட்டுமே உறுதுணையாகவும், அங்கு நீலவும் காரிருளை நீக்கீ ஓளி வழங்கக்கூடியதாகவும் இருக்கும். இங்கு வருபவர்கள் அனைவரும் சமமானவர்களே! உலகில் போன்று இங்கு எவ்வீதுப் பாகுபாடும் காட்டப் பட மாட்டாது.

இவர்கள் மீண்டும் உலகிற்குத் தீரும்பீ வருவதற்கு ஏங்கு வார்கள். பணம் சம்பாதிப்பதற்காகவோ, அல்லது மாளிகை களில் வாழுவதற்காகவோ அல்ல. மாறாக, ஒரு தஸ்பீற், ஒரு ஸஜ்தா, ஒரு சதகா அல்லது ஒரு ரக்ஞத்தை மாத்தீரம் நிறைவேற்றி வீட்டு வருவதற்காக அவகாசம் கேட்பார்கள். எனினும், அதற்குரிய அவகாசம் உலகைப் பீரிந்த தோடு முடிவடைந்து வீட்டது. அத்தோடு நன்மை, தீமை எழுதப்பட்ட ஒலைகளும் சுருட்டப் பட்டு வீட்டன. உடலை வீட்டும் உயிர் பிரிந்து சென்று வீட்டது. இந்த நேரத்தீல்

அவரவர் மேற்கொண்ட புண்ணிய கருமங் கள் மட்டுமே அவர்களோடு ஒட்டி இருந்து அவர்களுக்குப் பயனளிக்கும். இது பற்றி அல் குர்ஆன் கூறுவதைக் கேள்வுங்கள் :

‘உங்களில் ஒருவருக்கு மரணம் வருவதற்கு முன்பாகவே நாம் உங்களுக்குக் கொடுத்தவற்றிலிருந்து (தர்மமாக) செலவு செய்யுங்கள். (அவ்வாறு செய்யத் தவறியவர்கள் தம் மரணத் தறுவாயில்), என் இரட்சகனே, கொஞ்ச நேரத் தீர்க்கு என்னைப் பிற்படுத்தி வைக்க வேண்டாமா, (அவ்வாறு பிற்படுத்தினால்) நான் தர்மம் செய்வேன். (இன்னும் நம்கருமங்களைச் செய்து) நல்லோர்களில் உள்ளவனாக ஆகி வீருவேன், என்று கூறுவான். என்னும், அல்லாஹ் எந்த ஒரு ஆத்மாவையும் அதற்குரிய தண்ணை வந்து வீட்டால், அதனைப் பிற்படுத்தவே மாட்டான்’

(அல் முனாபிகூன் - 9 : 11)

அவர்களில் ஒருவனுக்கு மரணம் வந்து வீருமானால், (அவன் தன் இரட்சகனீடும்) என் இரட்சகனே, என்னை (உலகீர்கு) த் தீருப்பீ அனுப்பீ வீருவாயாக! எனக் கூறுவான். உலகீல் நான் வீட்டு வந்ததீல் (இனி) நல்ல காரியங்களைச் செய்வதற்காக (என்று கூறுவான்), அவ்வாறன்று, நீச்சயாக, அது அவன் கூறக் கூடிய(வெறும்) வார்த்தையானும். இன்னும் அவர்கள், (மறுமைக்காக) எழுப் பப்படும் நாள் வரை, அவர்கள் முன்னே ஒரு தடுப்பு இருக்கின்றது. (அதனால் அவர்கள் மீண்டும் உலகீர்க்குத் தீரும்பீவர சக்தி பெற மாட்டார்கள்).

(அல் மு:மினுான் - 23 : 99)

எனவே, உலகீல் வாழும் போது, சீறிய, பெரிய அனைத்துப் பாவகாரியங்களை வீட்டும் நாம் தூரமாகி மீகவும்

எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சீரிய ஒரு பாவம் தானே, என்று அலட்சீயமாக இருந்து வீட்க் கூடாது. ஏனை வீல், ஒரு சீரிய பாவத்தீல் பீஷவாதமாக இருக்கும் போது பீன்னார், அது பெரும் பாவமாக மாறி வீருகளின்றது. அதே போன்று தான் நன்மையும். சீரிய ஒரு நன்மையை மேற் கொள்ள ஒருவருக்கு சந்தர்ப்பம் கீட்டும் போது, உடனடியாக அதனைச் செய்து வீட்வேண்டும். சீரியதொரு நன்மை தானே, என்று அதனைக் குறைவாக மதிப்பீட்டு வீட்க் கூடாது. உலகீல் அது எது பார்வைக்கு சீரியதாகத் தென் பட்டாலும், மறுமையீல் அதன் பெறுமதியை யாராலும் அள வீட்டுக் கூற முடியாது. ‘ஸ்ரீமத்தாரு’ ஈந்த முத் துண்டு (துரியாகக்) கொடுப்பதை முயாகவாவது நாக எநுங்கர வீட்டு உங்களைர் பாதுகாந்துக் கொள்ளுக்கள். என நபியவர்கள் கூறியுள்ளார்கள். பாதையீல் மனீதர்களுக்கு நோவீனை தரக் கூடிய ஒன்றை அகற்றுவதும், இன் முகத்தோடு ஒருவன் தன் சகோதரனைச் சந்திப்பதும் கூட இல்லாத்தீல் ‘சதகா’ எனும் தர்மமாகக் கருதப்படுகின்றது. வீபச்சாரியான ஒரு பெண், தாகத்தால் தவீத்துக் கொண்டிருந்த ஒரு நாய்க்குத் தண்ணீர் புகட்டியதற்காக அல்லாஹ் அவளை மன்னீத்து வீட்டதாக நபீகளார் (ஸல்ல) கூறியுள்ளார்கள்.

பாவமிழுத்த ஒருவன், அவன் இறந்து வீட்ட பீற்று, கப்ரீல் அடக்கம் செய்யப்பட்டாலும், அடக்கப் படாமல் தீவீட்டு சாம்பலாக்கப் பட்டாலும், கடலீல் ஏற்ந்து மீன்களுக்கு இரையாக்கப் பட்டாலும், மீருங்களால் மென்று வீழுங்கப் பட்டாலும் அல்லது சீலுவையீல் அறைந்து கொல்லப் பட்டாலும் கப்ரீல் அடக்கம் செய்யப்

பட்டவர்களுக்குப் போன்றே இவர்களதும் உயிர், உடல் இரண்டிற்கும் வேதனை உண்டு.

எனினும், உலகில் வாழ்ந்த போது, புவங்களிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொண்டவனைப் பொறுத்த வரையில் உலகில் இருந்த போது, அவன் செய்த அனைத்து வீதமான புண்ணிய கருமங்களும், ‘கப்ரி’ எனும் இந்த வீட்டில் அவனைச் சூழ்ந்து கொள்ளும். அவனது கப்ரி எழுபது முழுமளவு வீஷாலமாக்கப் படும். (இப்பு வீப்பான்) அத்தோடு அவனுக்கு அது, ஒளி பொருந்தீயதாக ஆக்கப் பட்டு விடும். அவன் உலகில் மேற்கொண்ட சதகா மற்றும் தான் தாமங்கள், ஸக்காத், தொழுகைகள், மனிதர்களுக்குச் செய்த உபகாரங்கள், சன்னத்தான மற்றும் கடமையான நோன்புகள், ஏனைய நன்மையான வீடியங்கள் போன்ற அனைத்தும் தலைமுதல் கால்வரை அவனைச் சூழ்ந்து கொள்ளும். யாருமே இல்லாமல் அநாதரவாக இருக்கும் அவனுக்கு, அவனது இந்த நற்கீரியைகள் மிகப் பெரிய ஆறுதலாகவும், அவனை அரவனைக்கக் கூடிய ஒன்றாகவும் அமைந்து வீடுகின்றது.

உலகில் நன்மை செய்தவர்களுக்கு அவர்கள் செய்ததை வீடிப் பண்மடங்கு கூலி அல்லாஹ்வால் வழங்கப் படுகின்றது. உலகிலிருக்கும் போது அல்லாஹ்வை அவன் பயந்து, அவனது அருளில் ஆதாவு கவத்து, அவனது கட்டளை களுக்கு முழுமையாக அடிபணிந்தமைக்காக, அல்லாஹ் அவனைத் தனது சந்மீதானத்தீல் பல நூறு மடங்கு கண்ணியப் படுத்துகின்றான். ‘மேலும், நன்மையீலிருந்து நீங்கள் உங்களுக்காக எதனை முற்படுத்துகிறீர்களோ, அது அல்லாஹ் வீட்டத்தீல் மிகச் சீறந்ததாகவும், (நற்)

கூலியில் மீக மகத்தானதாகவும் அதனை நீங்கள் பெற்றுக் கொள்வீர்கள் என அல்குர்ஜுன் எயக்கு உறுதீயளிக்கின்றது.

இறுதீத் தீர்ப்பு நாளில் மரணீத்தவர்களிடம் முதல் கேட்கப் படும் கேள்வி தொழுகையைப் பற்றியதாகவே. இருக்கும் ஒருவன் அதீல் வெற்றி பெற்று வீட்டால், எஞ்சீய அனைத்திலுமே அவன் வெற்றி பெற்று வீடுவான். அதீல் தொழில்விழுற்றால், எஞ்சீய அனைத்திலுமே அவனுக்குத் தொழில்விடும், நஷ்டமும் தான் கிடைக்கும்.

தொழுகைகளைப் பேணியவனை அல்லாஹுவும் பேணிப் பாதுகாப்பான். ஏழு வானங்களுக்கும் மேலால் நேராழியாகத் தனது இரட்சகனிடமீருந்து நபீயவர்களுக்கு வழங்கப்பட்ட மீக உன்னதமான ஒரு கடமையே இது. ஏனைய கடமைகளை வீட்டத் தொழுகை எந்தனவு முக்கியத்துவம் வாய்ந்தது, என்பதை இது எமக்கு உணர்த்துகின்றது. ஒரு அடியானதைத் தனது இரட்சகனுடன் தொடர்பு படுத்தி கவப்பதும் இந்தத் தொழுகைதான். மேலும், இத் தொழுகை இஸ்லாத்தைத் தாங்கி நிற்கும் தூண்டாகும். அதனைப் பேணாமல் வீழ்த்தி வீட்டவர், மூழு மார்க்கத்தையுமே இடுத்து வீழ்த்தியவராவார், என நபீகளார் (லல்) தொழாத வர்களைப் பார்த்து எச்சரித்துள்ளார்கள்.

இத் தொழுகையில் அலட்சீயமாக இருப்பவர்கள், சோம்பல் காட்டுபவர்கள் அதனைப் பேணாதவர்களாகக் கருதப் படுவார்கள். ‘தங்கள் தொழுகையை நீற்றவேற்றுவதை வீட்டும் அலட்சீயமாக இருக்கும் தொழுகையாளர்களுக்குக் கேடுதான். அவர்கள் பிறருக்குக் காண்பிப்பதற்

காகவே தொழுகீன்றார்கள் என அல்குர்ஜூன் இத்தயைவர் களைப் பார்த்து எச்சரிக்கை வீடுக்கீன்றது.

இறை பாதையில் புனிதப் போர் புரிபவர்கள் கூட, தொழுகைக்குரிய நேரம் வந்து வீட்டால், உரிய நேரத்தில் அதனை நிறைவேற்ற வேண்டுமென அல்லாஹ் அவர் களை ஏவுகீன்றான். (அந்நிலா - 10).

எனவே, உலகிலிருக்கும் போதே, எம்மனைவர் மீதும் கடமையாக்கப் பட்டுள்ள ஜூவைத் தொழுகைகளையும் தவறாமல் பேணித் தொழுது வர வேண்டும். எந்த நிலை யீலும் நாம் ஒரு நேரத் தொழுகையைக் கூடத் தவற வீட்க் கூடாது. எமக்கு எத்துணை பெரிய நோய் அல்லது கஷ்ட நிலை வந்தாலும், ஒரு நேரத் தொழுகையைக் கூட வீட்டு வீட்டுவதற்கு எமக்கு அனுமதியில்லை. அத்தகைய வேளை களில் எம்மால் எவ்வாறு தொழுகையை நிறைவேற்ற முடியுமோ அவ்வாறு நிறைவேற்ற வேண்டும். பதிலாக, நோயுற்றுப் படுக்கையில் கீடந்ததால் தன்னால் தொழு முடியவில்லை, என மறுமையில் அல்லாஹ் வீட்த்தில் சாக்குப் போக்குச் சொல்லித் தப்பித்துக் கொள்ள முடியாது.

## நாக வைத்தையின் கொடுரும்

அந்யாயக் காரர்கள், தெரிந்து கொண்டே பீற்றுக்கு அநீதி இழைத்தவர்கள், பீற்றின் உரிமைகளை அல்லது சொத்துக் களை ஏமாற்றிச் சூரையாடியவர்கள், தன்னிடம் அமானீத மாக கவக்கப்பட்டிருந்த பீற்றுக்குச் சொந்தமான பொருட்களைத் தீருப்பீ ஓப்படைக்காமல் நம்பிக்கை

மோசடி செய்தவர்கள், புழியீல் பெருமை அடித்துத் தீரிந்தவர்கள், அல்லாஹ்வீன் பெயகரைச் சொல்லிப் பொய்ச் சாட்சீ கூறியதோடு பொய்ச் சத்தீயமும் செய்தவர்கள், நல்லோர்களைப் பார்த்துப் பரிகாசம் செய்தவர்கள், தன் சகாக்களைப் பற்றி சதாவும் புறம் பேசீத் தீரிந்தவர்கள், அவர்களைப் பற்றிப் பீற்றிடம் அவதாறு கூறியவர்கள், பீற்றின் குறைகளைத் துருவீத் துருவீ ஆராய்ந்தவர்கள், உள்ளொன்று கவத்துப் புறமொன்று பேசீயவர்கள், இறை வகன நிராகரித்து அவனுக்கு மாறுபாடு செய்தவர்கள், மானக்கேடான், அசிங்கமான வீட்டயங்களில் மறைமுகமா கவோ அல்லது பகீரங்கமாகவோ ஈடுபட்டவர்கள், இறுதி வரை தம் பாவங்களுக்காகத் தவ்பா செய்யாமல் மரணித்து வீட்ட இத்தயைவர்கள் மீதான ‘அல்லாஹ்வின் கோர் பார்வதான் நரகில் வழங்கள்ளும் கொடுரோன, யாராஜும் தாங்கிக் கொள்ள முடியாத தன்மைகள்’, என்பதை முதலில் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். இந் நரக நெருப்பின் கொடுராத்தைப் பற்றி நபீயவர்கள் அடிக்கடி தன் தோழர்களிடம் ஞாபகப் பருத்தி, எச்சரிக்கை செய்பவர் களாக இருந்தார்கள்.

உலக நெருப்பு அதீசக்தி வாய்ந்த இரும்பைக் கூட உருக்கீ வீடுக் கூழியது என்றால், அதனை வீட எழுபது மடங்கு சக்தி வாய்ந்த நரக நெருப்பு எவ்வளவு கொடுர மானதாக இருக்கும்? என்பதை நாம் சீர்து நினைத்துப் பார்க்க வேண்டும். மீகவும் கொடுரோன அந்த நரக நெருப்பிலிருந்து அல்லாஹ் எம்மனனவரையும் காப்பாற்று வாணாக ஓவ்வொரு தொழுகையீன் போதும் கப்பர், நரகம்

இரண்டினது வேதனையீலிருந்தும் நாம் அல்லாஹ்-வீடும் பாதுகாப்புத் தேடிக் கொள்ள வேண்டும்.

"اللّٰهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عَذَابِ النَّارِ"

'யா அல்லாஹ்! கப்ரின் வேதனையீலிருந்தும், நரக நெருப்பின் வேதனையீலிருந்தும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகீன்றேன்'

'கியாம நாஹையில் நரகவாசீகளின் மீகக் குறைந்த, இலகுவான வேதனை, ஒரு மனிதனுக்கு அவனது இரு உள்ளங்கால்கள் மீதும் இரு நெருப்புப் பொறிகள் வைக்கப் படும். அதன் கொடுருத்தால் அவனது மூலல கொதீக்கும். இத்தகைய கொடுரு தண்டனை எவருக்குமிருக்காது, என அவன் நீணைப்பான், எனினும், அதுவே மீகச் சீரிய தண்டனையாகும்' என நபீகளார் (ஸல்) கூறினார்கள்.

(புகாரி, முஸ்லிம்)

'(அவர்கள் தம் இரட்சகனிடம்), எங்கள் இரட்சகனோ எம்மை இந்த நரகத்தீவிருந்து வெளியேற்றி வீருவாயாக தீரும்பவும் நாம் பாவம் செய்ய மீண்டால், நீச்சயமாக, நாங்கள் அநியாயக் காரர்களாகீ வீருவோம், (என்று கெஞ்சம் போதெல்லாம்), அதுலேயே சீறுமைப்பட்டவர் களாக இருங்கள், என்னிடம் நீங்கள் பேசாதீர்கள், என்று கூறுவான்'

(அல் மு:மினுான் 23-108)

'நரகீல் இருக்கும் 'ஷஜுத்துஸ் ஸக்கம்' எனும் கள்ளி மரம் தான் நரகவாசீகளின் ஆகாரமாகும். அது உருகீய செம்பைப் போன்றும், கருமையாகக் காய்ச்சப் பட்ட நீரைப் போன்றும், அவர்கள் வயிறுகளீல் கொதீக்கும்.

(அத் துகான் - 44: 43 - 47)

‘கொதீத்துக் கொண்டிருக்கும் தண்ணீர் அவர்கள் தலைகளின் மீது ஊற்றப்பட்டும். அதனால் அவர்களின் வயறுகளில் இருப்பதைகளும், (அவர்களின்) தோல்களும் உருக்கப்பட்டு விரும்’

‘அவர்களுக்காக இரும்பீனால் (ஆன) சம்படிகளு முண்டு. (அவற்றைக் கொண்டு அவர்கள் ஆடக்கப் படுவார்கள்) துக்கத்தால், அந்த நரகவிலிருந்து அவர்கள் வெளியேற நாடும் போதெல்லாம், அதிலேயே திருப்பப் பட்டு விருவார்கள். இன்னும், ‘ஏர்க்கும் (நெருப்பீன்) வேதனை யைச் சுகீத்துக் கொண்டிருங்கள், (எனவும் அவர்களுக்குக் கூறப்படும்) (என்னும்), வீசவாசங் கொண்டு நற்கருமங்கள் செய்பவர்களை அல்லாவற் கீழால் ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும் சுவனபதீயீல் நுழைவிப்பான்’

(அந்நஹ்ல் - 97)

நரகீல் உயிர் பீழைக்கவும் முடியாமல், மரணீக்கவும் முடியாமல் இரண்டிற்குமிடயில் தத்தளீத்துத் தவீயாய்த் தவீத்துக் கொண்டு மீகவும் கொடுராயானதொரு வேதனையை மனிதன் அனுபவிப்பான். நரக நெருப்பீன் கொடுரத்தால் அவனது தோல்கள் உருகி வீடும் போதெல்லாம், புதீது புதீதாக வேறு தோல்கள் உருவாக்கப் பட்டுத் தொடர்ந்து வேதனை வழங்கப் பட்டுக் கொண்டிருக்கும், தாகத்தால் அவன் கதறும் போதெல்லாம் உலக நெருப்பை வீடப் பண்மடங்கு சக்தி வாய்ந்த நரக நெருப்பில் சூடாக்கப் பட்ட கொதீ நீர் மட்டுமே அவனுக்கு வழங்கப்படும். என அல்குர்ஆன் மைக்குத் தெளிவு படித்துக் கீண்றது.

என்னும், அல்லாஹ் அருள் புரிந்தவர்களைத் தவீர், அவர்களுக்கு அல்லாஹ்வீன் புறத்தீவீருந்து அனைத்து உதவீகளும் கீட்டிரும். ‘எவ்ரது நன்மையீன் எடைகள் கணமானதாக இருக்கின்றதோ அவர்களே வெற்றியாவர்கள். எவ்ரது நன்மையீன் எடைகள் கணம் குறைந்ததாக இருக்கின்றதோ அவர்கள் நஷ்டமடைந்தவர்கள். தமக்குத் தாமே அநீதி இழூத்துக் கொண்டவர்கள்’

‘ஓர் ஆண் அல்லது ஒரு பெண் வீசவாசீபான நீலலயீல் நற்செயல் செய்கின்றாரோ நீச்சயமாக, நாம் சீருந்த முறையீல் அவரைச் சாழச் செய்வோம். இன்னும் நீச்சயமாக, அவர்களது சூ.வியை அவர்கள் செய்ததை விட மிகச் சீருந்த தாக வழங்குவோம்’ என அல்குர்ஆனில் அல்லாஹ் குறிப் பிருகின்றான்.

இத்தண்டனைகளிலிருந்து ஈடேற்றம் பெறுவதற்குரிய ஒரே வழி, ஓவ்வொருவரும் மரணத்தீற்கு முன் தாம் செய்த பாவங்களை நீணந்த்து, அல்லாஹ்வீட்டும் தூய முறையீல் தவ்பா செய்து அதீலிருந்து மீள்வதாகும்.

‘வீசவாசீகளுக்கு, அவர்களது இதயங்கள். அல்லாஹ்வை யும், உண்மையீலிருந்து இறங்கிய (வேதத்) கதயும் நீணனவு சுறுவதற்காகப், பயந்து நருங்கக்கூடிய ஞநரம் (இன்னும்) வரவீல்லையா?’ என எம்மைப் பார்த்து அல்குர்ஆன் கேட்கின்றது.

இந்த சீல வர்களே, நாக நெருப்பை வீட்டிரும் பாதுகாவல் தேடிக் கொள்வதற்கும், ஓவ்வொருவரும் தன்னைத் தானே சயவீஹாரணை செய்து கொள்வதற்கும் போதுமானது.

## தவ்பாவின் அவசியமும், முக்கியத்துவமும்

தவ்பா மேற்கொள்வதன் அவசீயம் பற்றி அல்குர்ஜூன் பின்வருமாறு கூறுகின்றது, ‘வீசவாசீகளே, நீங்கள் அனைவரும் அல்லாஹ் வீட்டிம் (பாவ மன்னிப்புக் கோரி) தவ்பா செய்யுங்கள், வெற்றீ பெற்றவர்களாக ஆகீவீருவீர்கள்’

(அந்த நூர் - 3)

வீதீவீலக்கு எதுவுமின்றி, மூஸ்லிம்கள் அனைவருமே உளத் தூப்பமைடுடன் தவ்பா செய்ய வேண்டுமென அல்குர் ஆகில் அல்லாஹ் வளியுறுத்துகின்றான். தவ்பா செய்பவர் கள் வெற்றியாளர்கள். அவர்களை அல்லாஹ் நேர்சீக்கின் றான். பாவத்தீவீருந்து தூரமாகி, அதற்காக வருந்தி, மீண்டும் அதீல் ஈருபட மாட்டேன், என்ற உறுதியுடன் தவ்பாவை மேற்கொள்ள வேண்டும். இதீல் ஒரு நிபந்தனை வீருபட்டாலும் தவ்பா ஏற்றுக் கொள்ளப் படமாட்டாது. மரணம் வரும் வரை அதனைப் பீற்படுத்தக் கூடாது. நூபீ (ஸல்) அவர்களது முன் பீன் பாவங்கள் அனைத்தும் மன்னிக் கப் பட்டு வீட்டதாக அல்குர்ஜூனில் அல்லாஹ் மிகத் தெளி வாகக் குறிப்பிட்ட பீற்கும், அவர்கள் தீனமும் பல தடைவ கள் தவ்பாச் செய்பவர்களாக இருந்தார்கள். அவ்வாறா யீன், தீனமும் பாவங்கள் செய்து வரும் நாம் எமது வாழ்வீல் எந்தளவு அதீகமாகத் தவ்பாச் செய்ய வேண்டும்? என் பதை நாம் ஓவ்வொருவரும் நினைத்துப் பார்க்க வேண்டும். மரணத்தீற்குப் பீற்கு வர இருக்கும் மிகப் பயங்கரமான வீஷாரணைக்கு முன்னார், உலகில் இருக்கும் போதே, எமது பீழைகளை, குற்றங்களை ஆராய்ந்து எம்மை நாமே ஒரு முறை ‘சுய பார்சோதனை’ (Self Evaluation) செய்து, ஆஃக்ரா

வுக்காக ஒவ்வொருவரும் தம்மைத் தயார் படித்தீக் கொள்ள வேண்டும்.

பீறகு செய்வோம், நானைக்கு செய்வோம், ஒரு வாரத்தீல் செய்வோம், அடுத்த றம்பூனில் மேற்கொள்வோம், என்றெல் வாம் மனதீல் நினைத்துக் கொண்டு, ஒருபோதும் நாம் தவ்பாவைப் பீற்படுத்தக் கூடாது. இந்த வீட்யத்தீல் நாம் கோம்பல் காட்டி வந்தால், எமது மரணத்தருவாயில் நாம் வருத்தப் பட வேண்டி வரும்.

இன்றீரவு நீ படுக்கைக்குச் சென்றால், காலையீல் நீ உனது படுக்கையீலிருந்து உயிரோடு எழுந்திருப்பாய்! என்பதை உன்னால் நீச்சயப் படுத்தீக் கூறமுடியுமா? தவ்பாச் செய்யாமல் பெரும் பாவச் சுமையோடு, மறுமைக் காகத் தன்னைத் தயார் படுத்தீக் கொள்ளாத நீலையீல் நீ எவ்வாறு அல்லாஹ்வை எதிர் கொள்ளப் போகீன்றாய்? மரணம் உன்னை நெருங்கி வீட்டால், தவ்பாவீற்குரிய வாயீல்கள் அனைத்தும் மூடப்பட்டு வீடுகீன்றன. அப்போது கவலைப்படுவதீல் எந்தப் பயனும் இல்லை. அழுது கெஞ்சீ ணாலும், கதறிணாலும் அதற்கு ஒருபோதும் சந்தர்ப்பம் வழங்கப்பட மாட்டாது. பீன்வரும் மறை வசனம் இதனைத் தெளிவு படுத்துகின்றது.

‘மேலும், தீயவற்றைச் செய்து கொண்டே இருப்போர்க்கு, முடவீல் அவர்களில் ஒருவருக்கு மரணம் வந்து வீட்டால், இப்போது நான் (என் பாவங்களுக்குப்) பச்சாதாப் படுக்கேறன், என்று கூறுகின்றாரோ அவருக்கும், (அல்லாஹ்வை) நீராகரீத்த நீலையீல் மரணப்பவர்களுக்கும் தவ்பா (பாவமன்னீப்பு) இல்லை’

(அந்நிலா – 4 : 18)

‘இன்னும், (மனீதர்களே) உங்களுக்கு வேதனை வருவதற்கு முன்னதாகவே, உங்கள் இரட்சகன்பால் (தவப்பாசெய்து) நீங்கள் தீரும்பீ வீருங்கள். அவனளவில் முற்றலும் நீங்கள் கீழப்படந்தும் வீருங்கள். (வேதனை வந்து விட்டால்) பின்னர், (எவ்ராலும்) நீங்கள் உதவீ செய்யப் படமாட்டார்கள்’

(அல் ஜூமர் - 39 : 54)

‘தங்கள் மீது (தாங்களே) அனவு கடந்து (பாவங்கள் செய்து விட்டோராகிய) என் ஆடியார்களே! அல்லாஹுவீன் அருளிவிருந்து (அவன் மன்னிப்பை விட்டும்) நீராகசை யும்ஹோர்களாக நீங்கள் ஆகீ விட வேண்டாம். நீச்சயமாக அல்லாஹு (உங்களுடைய) பாவங்கள் யாவற்றையும் நீங்கள் பிழை பொறுக்கத் தேடினால்) அவன் மன்னித்து வீருவான். (ஏனெனில்) நீச்சயமாக அவன் தான் மீக்க மன்னிப்பவன். மீக்க கீருபையுடையவன், என (நபீயே) நீர் கூறுவீராகா’

(அல் ஜூமர் - 39 : 53)

பாவங்கள் மன்னிக்கப்பட்டு, அல்லாஹுவுடைய அருள் யாருக்குக் கீடைக்கின்றதோ, நீச்சயமாக அவர் பாக்கியம் பெற்றவர். ‘அல்லாஹுவுடைய அருள் அனைத்தையும் மீககத்து விட்டதாகவும், அவனது அருள் நல்லவர்களை மீகவும் நெருங்கீ இருப்பதாகவும்’ அல்லுர்-ஆன் கூறுகின்றது. இப்படியெல்லாம் இருக்கும் போது, நாம் எதற்காக அல்லாஹுவுடைய அருளில் நம்பீக்கை இழுக்க வேண்டும்? “தனது ஆடியான் தவப்பாச் செய்யும் போது அல்லாஹு அவனைக் கொண்டு மீகவும் மக்மீச்சீயடைவதாக நபீயவர் கள் கூறுகின்றார்கள்”.

(முஸ்லிம்)

‘ஒரு தாய் தன் குழந்தை மீது எந்தளவு அன்பு செலுத்துகின்றாரோ, அதனை வீட்டிப் பண்மடங்கு தன் அழியார்கள் மீது, அல்லாஹ்’ அன்பு செலுத்துவதாக நபீகளார் (ஸல்) கூறியுள்ளார்கள்’

(புகாரி, மூல்லீம்)

பேசும், ஓர் அழியானீன் பாவங்கள் வானைத் தொழுமிழவு அல்லது பூமியை நீர்ப்புமளவு நிறைந்தீருந்தாலும், அல்லாஹ் வுக்கு இணை வைக்காத நிலையில், அவனது அருளில் ஆதரவு வைத்து, தனது பாவங்களுக்காக மன்னிப்புக் கேட்கும் போது, அனைத்துப் பாவங்களையும் மன்னித்து வீடுவதாக ஹதீஸால் குத்ஸியில் அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.

(தீர்மீதி)

‘இன்னும் (அல்லாஹ் வைப்) பயந்து (பாவம் செய்வதீர்க்குந்து) வீலகீக் கொண்டார்களே, அத்தகையோரை அவர்களின் வெற்றியைக் கொண்டு அல்லாஹ் ஈடேற்றி வான். தீமை அவர்களைத் தொடாது. அவர்கள் கவலைப் படவும் மாட்டார்கள்’ (அல் ஜூமர் 39 : 6) என அல்குர்ஆன் குறிப்பிடுகின்றது.

இந்தளவு பாவங்களையும் செய்து வீட்ட உனக்கு ஒருபோதும் உன் இரட்சகனிடம் மன்னிப்புக் கீடைக்காது, தவ்பாவும் கீடையாது, என ஒழுத்தான் எம்மில் ஓர் ஊலவாட்டத்தை ஏற்படுத்தி, எம்மை ஏமாற்றி வீடுவதற்கு முயற்சீப்பான். எனினும், நாம் அதற்கு ஏமாந்து, அவனது மாய வலையில் வீழ்ந்து வீடக் கூடாது. பதீலாக, அல்லாஹ் வீன் அருளில் முழு நம்பிக்கை வைத்து, அவனிடம் நாம் மனத் தூப்பமையுடன் கேட்கும் போது, நீச்சயமாக அவன்

எமது பாவங்களை மன்னித்து, எமக்கு அருள் புரிவான், என்ற நம்பிக்கை எம்மிடம் வர வேண்டும். இது பற்றி அல்குர்ஜூன் பீன்வருமாறு எமக்குத் தெளிவு படித்துகின்றது.

‘எவர் ஒரு தீயையைச் செய்து வீட்டிரு அல்லது தனக்குத் தானே அந்தே இழைத்து வீட்டிரு, பீன்னர், (பச்சாதாபப் பட்டு) அல்லாஹ்வீடம் பாவமன்னிப்புக் கோருகீன்றாரோ, அவர், அல்லாஹ்வை, மீக்க மன்னிப்பவனாகவும், மீக்கக் கீருபை-யிடையவனாகவும் இருக்கக் காண்பார்’ (அந்நிலா - 4 : 110)

கருணை மீக்க அல்லாஹ் இரவிலும், பகலிலும் தன் அடியார்கள் தன்னிடம் மன்னிப்புக் கோரமாட்டார்களா, என எதிர்பார்த்த வண்ணமிருக்கின்றான்.

ஒரு முறை நபீகளார் (ஸல்) கூறினார்கள்:

‘பகலில் பாவம் செய்தவர்கள், தவ்பா செய்ய வேண்டுமென்பதற்காக, இரவு நேரத்தில் அல்லாஹ் தன் கரங்களை வீரித்துக் கொண்டிருக்கீன்றான். இரவில் பாவம் செய்தவர்கள் தவ்பா மேற்கொள்ள வேண்டுமென்பதற்காக, பகல் நேரத்தில் அல்லாஹ் தன் கரங்களை வீரித்துக் கொண்டிருக்கீன்றான். மேற்கொள்கின்றது குரியன் உதீக்கும் வரை, (அவன் இவ்வாறு செய்கின்றான்)’

(முஸ்லிம்)

‘தனது பாவங்களுக்காக (ப் பச்சாதாபப் பட்டு அல்லாஹ் வீடத்தில்) மன்னிப்புக் கோருபவன், பாவங்களை செய்யாத வன் போன்றாகீ வீருகீன்றான்’ என நபீகளார் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

(இப்பு மாஜூ, பைஹா)

மரணம், கப்பி, கியாம நூள், நரக வேதனை பற்றி நூம் அடிக்கடி நினைவு சூழும் போது, ஒரு போதும் நூம் பாவும் செய்யக் கூடாது, எம்மால் இயன்ற அளவு அதீவிருந்து நூம் தூரமாகீக் கொள்ள வேண்டும், இன்றேல், அது எம்மை அதல பாதாளத்தில் தள்ளி வீடும், என்ற பயம் உள்ளத்தில் துளிர் வீடுகின்றது.

**ஒருவனது திறுத் தூஷு மோசமானதாக ஈயைவதுந்துரிய காரணிகள் :**

1. தவறான நம்பிக்கைகளில் வீடாப் பீடியாக இருத்தல்.
2. உலகத்துடனான அளவு மீறிய மோகம்.
3. நல்லவற்றை வெறுத்தொதுக்கும் மனோபாவும்.
4. பாவங்களைத் தொடர்ச்சியாகச் செய்து வரல்.
5. பாவும் செய்வதைச் துச்சமாக மதித்தல்.
6. போதுமான கால அவகாசமிருந்தும் தவ்பாவைப் பீற்படுத்தல்.

உள்ளும், புறமும் சீர் பெற்றவர்கள் ‘குடில் காத்மா’ (سوء الخاتمة) எனும் தீய முடிவில் வீழ்ந்து வீட மாட்டார்கள். எனினும், உள்ளும் சீர் பெறாமல் வெளிப் பகட்டுக்காக மாத்தீரம் அமல் செய்து கொண்டிருப்போர் மோசமான முடிவிற்கு உட்பட்டு வீடுகின்றார்கள். ஏனெனில், இவர்கள் பெரும் பாவங்களில் பக்ரங்கமாகவும், வீடாப் பீடியாகவும் ஈடுபட்டு வந்தார்கள். யாஅல்லாஹ்! மரண வேளையில் ஏற்படும் “குடில் காத்மா” எனும் மோஷமான முடிவீ விருந்து எம்மனைவரையும் காப்பாற்றி, ‘ஷஹாதா’ எனும்

தீருக் கல்மாவை மொழிந்து, உனது தீருப்தியைப் பெற்ற நீலையில் எம்மை மரணீக்கச் செய்வாயாக। ஆமீன். வஜூ:கீரு தஃவானா அன்றீல் ஹம்துலீல்லாஹி றப்பில் ஆலயீன்!

## ஒ ஷாத்துக்கணை நூல்கள் :

1. அஹ்காமுல் ஜனாஇல் வபீதாஹா - ஷெய்க் மஹம்மத் நாலீருத்தீன் அல்பானி أحكام الجنائز وبدعها للشيخ ناصر الدين البانى
  2. ரீஸாலா பி அஹ்காமில் ஜனாஇல் - மஹம்மத் ஸாலிஹு அல் உடைபத் رساله في أحكام الجنائز للشيخ محمد صالح العيد
  3. மஹம்மாத் இல்தஹான் பிஹான் னாஸ் - மஹம்மத் ஸாலிஹு முன்ஜீத் محرمات استهان بها الناس للشيخ محمد صالح منجد
  4. முக்தஸர் அஹ்காமுல் ஜனாஇல் - ஷெய்க் ஸாலிஹு அல் :பவ்ஜூஙன் مختصر أحكام الجنائز للشيخ صالح الفوزان
  5. அல் கையீத் (பிரசரம்) - அழைப்பு வழிகாட்டல்களுக்கான கையீம்، ஸல்தானா, ஸஜூதி அரேபியா.
- منكرة "الميت" اصدار: المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بسلطنة ، الريا ضن ، المملكة العربية السعودية .
7. மஜ்ஹுஅத் பதாவா வமகாலாத் முதநவ்வீஅஹ் - ஷெய்க் அப்துல் அலீஸ் இப்னு பாஸ் مجموعة فتاوى ومقالات متعددة لسماحة الشيخ عبد العزيز بن عبد الله بن باز
  8. பதாவா நூருன் அல்துத் தட்டிப் - ஷெய்க் அப்துல் அலீஸ் இப்னு பாஸ் فتاوى نور على الرب لسماحة الشيخ عبد العزيز بن باز



- ٢٨- دفن الميت ليلا
- ٢٩- تذكير الحاضرين بالموت وما بعده عند الدفن
- ٣٠- تعزية أهل الميت
- ٣١- إذا مات أولاد المسلمين...
- ٣٢- أولاد المشركين
- ٣٣- زيارة القبور
- ٣٤- زيارة القبور للنساء
- ٣٥- ما يحرم عند القبور
- ٣٦- اتخاذ القبور مسجدا
- ٣٧- أحكام المتوفى عنها زوجها
- ٣٨- كيف تعتد المرأة المتوفى عنها زوجها
- ٣٩- المرأة التي تموت وهي حامل
- ٤٠- علامات حسن الخاتمة
- ٤١- القبر أول منازل الآخرة
- ٤٢- أوصاف أهل النار
- ٤٣- أهمية التوبة قبل الموت
- ٤٤- علامات سوء الخاتمة
- ٤٥- المراجع

(صفحات الكتاب - ١٢٧)

المترجم - محمد إلياس آدم (مترجم بالمحكمة الجزئية بالرياض)

# بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

محتويات كتاب "أحكام الجنائز وما يتعلّق بها من الأمور" (باللغة التاميلية)

- ١- مقدمة الكتاب
- ٢- الموت في نظر الإسلام
- ٣- سكرة الموت
- ٤- زيارة المريض
- ٥- كيفية التداوي للمريض
- ٦- التداوي بالمحرامات
- ٧- تعلّق التفاصيم بقصد العلاج
- ٨- كيف نتعامل مع المحتضر
- ٩- هل يجوز للمريض تمني الموت
- ١٠- وصية المحتضر
- ١١- ما يجب على الحاضرين تجاه الميت
- ١٢- من مات وعليه نيون
- ١٣- ما يحرم على أقارب الميت
- ١٤- ثناء النافع على الميت
- ١٥- أحكام الجنائز وما يجب على الحاضرين بعد موته
- ١٦- من تولى غسل الميت فله أجر عظيم
- ١٧- الأمور التي يجب قبل غسل الميت
- ١٨- تكفين الميت وما يتعلّق به من الأمور
- ١٩- حمل الجنائز واتباعها
- ٢٠- الإسراع بالجنازة
- ٢١- الصلاة على الجنائز
- ٢٢- من أحق بالامامة في الصلاة على الجنائز
- ٢٣- مشروعية الصلاة على من يأتي ذكرهم
- ٢٤- تحريم الصلاة والاستغفار على الكفار والمنافقين
- ٢٥- كيفية صلاة الجنائز
- ٢٦- صلاة الجنائز على المقبرة
- ٢٧- دفن الميت وما يتعلّق بها من أمور